




தூஷ
தூஷ

“காலச் சுந்தர”!!!

முஜியல் சத்ரு நாவி பாபா





“**காலக் களைக்க**”!!!


பொருளடக்கம்

1.	தாலக் கணக்கு-----
2.	முடிவு-----27
3.	பீரூரி பகவானும் கலி புரூபும்-----59
4.	ஒர் முக்கிய உணர்வு-----105

எஸ்வாமி!



Sri Satguru Thuli Baba



(ஸ்த்ரியாக்கை)

ஸ்த்ரியம் வேசுத் தர்மம் எயி.

நானவ அடக்கு.

நடவடிக்கை கிரு.

ஸ்த்ரியம் வேசுத்

தர்மம்

“ஸ்த்ரியமீடு பேசுதல்லீடு தர்மமீடு நடவடிக்கை அகமீடு பிரமீடு எழகமீடு பிரமீடு”

“அகமே எப்பாமீடு”

“எழகமீடு பறமீடு ஜெவரிக்காமீடு”

“நிற்குமீடு கிள்கிலீடு”

“நமீடு பிழீர் கெடுவதுகிலீடு”

“அப்பிக்கு/அடக்காக்கு”

“கோபத்திபாமீடு ஆசை அவளின்கை”

“மோஹம் காமீடு ஜனாமரணமீடு”

“கடுமீடு நக்கமீடு காவனீடு”



நாவீரி அனினையுடன் ஓர் உறையாஸ்!!!

நாவீரி அனினை : - என்ன சுக சொப்புமே !
நலமா?

நெதிதியமீ : - ஓ எஃ அனினையா ? அம்மா !
அவ்வே, தங்கே, எவ்வுதிநலமே !

அனினை : - என்ன எஃ அஞ்சை மந்னே ! உண்பார்வையிலோ
உண்பாக்கிலோ, நலம் ஓன்றைத்தவிர வேறு எது
வுதி வராது ! அது கிஸையும் கிலிலி ! ஆறாண்டும் வசம்
அகவிலடிட மாந்தர்களை ஜே, நலம் காண் பதிலிலி .
எந்த நேரத்தும் காலி, காலி, சுகுமாலி, துக்கம்பிள்ளத்
இப்புதியேசரிசுசுதா அல்லது புதுதின்றாரி .
பைத்தியமீ : - உண்ணைகான் அம்மா ! கது நலிடோடு மத்தும்
ஆமாம், குந்த ஏதையை நாடி, குடும்பநகர்களானம்
என்ன வேரா ? அடியோம் உதாரந்து கொள்ளாவாமா ?
அனினை : - ஏனே கேட்வத் தோம் ? எந்த நேரத்தும் பேறுபது,
பேஞ்சானு ? அதீடு ஓயிவேதிடையாதா ?

நெதிதியமீ : - நலிலுக்களில் கேட்டாய்கிமா ! இதோ கிழியோடு
திவியிற்களையும் நீஷாங்கிக்கொண்டு வொயிவிக்
அடியோடுடைய குந்த ஒரு வேலையாவது நிறுத்தவி
படாமும் குந்த நாப்பா ! / என்று நிறுத்தவி
படுத்தோ அவிலகுந்தாக் கியக்காட்டுகிறீக் கூயியில்
ஏன்று என்றேற்றுகிறது ! குந்தா எடுத்துக் கொள்
காமா (என பேடையும் பேறுவையும் எஃ அனினையில்
குந்தநாக்கில் கொஞ்சநகர்த்தினித்தோம் !)

எங்கள் கிருஷ்ணன் முத்தியில் கிடைவான மது குத்தனை
(கிருடன்) கண்ணன் நின்றன் அவன் கட்டுக்கட்டு
ஏவன்விரிக்கான் அசிசிரியிப்பு, அந்த விழுடமான திரியிப்பு,
என்றார்த்தோம் அவ்விப்பு வந்த குந்த கிருடனை



2 ஓர் கறுதீதிலீ “ஊனக் கூதுமீ”, முசுகுதீதிலீ ஒர் “பேஞ்சி, பேஞ்சியுமீ”

(இருந்து அவளீசிரிதீம் கொண்டே)
கனினையும் ஸூதியெடு! அவியென்றே அதிக
மாதாக விடப்படும் அதை உண்ணி
யிடம் கொடுக்குவிடுதலாம் தனே
அம்முதியன வழியை வாய்ந்திக் கொள்

“கோட்டாமீடு ஓர் பாலோனீ.

எபத்தியீடு - ஒளையாட்டுக்குத்தாலிரணமிகு நளிச்சால்
என்று வீசுகிறோ உண்பனிடங்கி சொல்லின்பு
அதிகனை அஷ்டிக்கமா? ஒரீபாலமாடு உண்டு உதங்
குடனியுமா? சாபி வரதி கொடுக்காலும் சாபி
வரதி கொடுக்காட்டுமே”! அம்புகொடுக்க
விடாமல் கடுப்பாரும் அது எங்குத்தான் சொலு
ந்தும் எம் “அந்தியாட்சாமி!

கஞ்சையோடு வந்து கூந்து அவள் கையிப்படுத்த கேள்வி பல்லோ
வந்து உபகாரம் வெளிதான், கூந்தியாட்சாமி

யாவிய நியீது அனுக் கைக்கிழேயே! ஏது மாகுத்துமா?
தண்ணையும் - ஏன் மாயா? இந்த வீரையில் வாழுன் பித்தசெய்து
குமாடு வெருமாரு! அதையீடு மூடும் அலாமாது?

எது வியீடு புதிய விஸ்வீயே? கனியை விடுவிடுவா? என் “காக்கயுத்தே”
கனியை - புதிய விவிலியா? என் “பைத்தீய”

அதன் “பைத்தீய” வாசகங்களாதில் கர்த்தங்
காக்கய, எங்குத்தையுதும் அவீவு! எவ்வளிமூலி அதீத

“காக்கயுத்தே” என்று கூடுதம் அவீவு! காலாக்கமான அந்த
(செய்வியடாத்தன்மையிறு) என்றாவத்தையுள்ள படுத்திக் கொண்டு,
“காக்கயுத்தே” மதினால்லை காலாக்கமான அந்த காம்!

2



அதாவது, அதனிடம் கருத்துறைக்குச் செயல்கிறேன்.

அஷ்டாந்தி

மேஸமாந் (ஆஸ்வரமாந)

ஈட்டின்ஸிடம் உள்ள **குந்தபோந்தி**

வாதுமீனங்களுக்கு நிறுத்தும் மார்க்கிருது! அதை
யாம் (அவுமாரி) தட்டியீர்மானிக்கி ஒன்றி! மேலிருஷூ! கங்களியில்,
அனைத்து தோழியங்களும், உள்ள ஈத்திய வாசகத்தைப் படித்து
அவஸ்யம், **அடுத்தாயுக்குத்திற்கு**

பட்டிவமாக்கிவரவேது, நீதூஷஃ அதைத்தும் “நாடுவி நரனை

குழந்தை ஈப்புந்தயம்பட்டகாந்தை! அவஸ் அதைகள்
கந்த தோழிமான,

வாநந்தாது! எவ்வும் அனுஷ்டிந்தும் குடியாரு! அதன்தீர்த்தை
மத்தூல ஈத்தியயுகத்திற்கு **விந்தியுகிறைய்**

இதுவே ஏற்றான ஒரு நீண்டம்! ஆதாவத் உள்ளிலையில்,

பலன்றாயுமியலுவடாந்தினானி

பொறுத்தி எடுத்து 2.00 ரூ. 66 ரூ. தவத்துக்கீட்டாலே
அவர்கள் அவைக்கும் தீவிரமாக்குத்தான்

அர்ஜி : - ஆமாம் ஏம் சுந்தராபுரம்! **நி.நடானி!**

நாங்கரி; நாங்கரிதானி!

அதாவது “குந்தாலிகமாந” உள்ள திலையை நாஸ்கான் ஏய்
ராமிதும் வெற்கும்படியானு துறவிமானம் உண்டம்!

2



அதைப் போல ஏன்கள் நிலையிலீ, அவற்று
கேவன்யூங்கள்!

நிலையில் தீயம் கிடேஷும் சூடுயாறுதான்!
ஆலூம் : **வெந்து/வந்து!**

மோதலாம் கருளாகி உள்ளனரைத்தில்

மோகமாயா! ரும்பந்தமாடும், அது உள்ளதிலீ
யிலி, மகன் பாவனையில் “சார்வசாட்சியாடு”/
நாங்கள் அதை வழக் கேவன்யூங்களிய எந்துணை கீர்த்
நிகள் அதை வழக்) **மோகமாயா!**

ரும்பந்தம் உள்ள வர்த்தானம்/ எங்கள் நிலீ சாட்சி நிலையான்:
ஈயத்தியம் :— அம்மா! காவிரிதாயே! இயா! எம் கபடநாடக
குஸ்திரதாரியானாம்: **புக்காட்சிடுளே!**

உவ்வெங்கி குவரின் வாந்தும், எழங்குபுரிகிடுது! அங்கு
எழுநிலையில் கிடேஷும், அதுவாலும் கீழ்த்துந்தாடும்.

திந்த வரியடிய எஞ்சுத்தக்கருங்கு கீரி அடுவதையான?
ஏன்றால் அதிலூடும்பாதை ஸார்த்து பார்த்துமே:
இப்போது உவ்வெங்கி குவரின் வாந்தும், அதைவாயும்

கொஞ்சம் யேது, **அந்துவடும்!**

ஸாந்திய யுந்து சில் அப்பியாறுவிடக்கள் “என்கு
ஏன்று போலாதீத ஓன்று தமிழ்நடைய

பரந்துளே! வடிவாத எஞ்சன் முக்கால காலியும்
நாதுக்கிடுது? அன்றைம் அதன் **முடிமையினி!**
வடிவேள நீயும் அதை நம்மதாட்சார்கள்!



2

கள்ளன் : - ஹே சுகானந்த மே! இனி
யாவது எம் பேரு வையும் மேட
ஏதே ரீதுக் கொள்வாயா? கிணங்
ஞீர்த்துக் கூடியில்லே!

வைக்கியம் : - ஹே விரபோ கிளிகாளி! நீயே
அநீதிதும் உணர்ந்துவதே உண்மீண்டிரு
யிடமே, தனிதுதே உண்விளையாட்டா?

காலிரி : - நன்றாக கேட்டாய் சுகா! அவன் குறுகி முத்துக்கனம்
சாமானியீப்பட்டநவீவு! ஆனாலும் அதை அளிந்து
நன்றாக வையும் வையக்கேம்! மேபாபா! இவிவோவு
நீரன்ன செய்யீபோகிறுயீ? அந்த விடிய வேக
ஏதும் திய மேலும் வேண்டுமா? அவிவுது உள்ளிடம்
உள்ளும் வையன ஒவு மேநாமா?

வைக்கியம் : - அங்கா வானி! மாத்துமைக்குத்தும்
வையானவனே! அதனுடைய புதுமை

புதுமை **புதுமை** மாதவுக்குப் போதி!

ஶகாவு “புதுமையான நாடுத்தங்களை புதிகாந

நாடுத்திசுமைக்கு” புதுமையன்/”

மறையாமல் மாறுமல், உள்ளுங்கியகிழியல்,
வெலுத்தவும் தூத்துக்கும். அவன் எம்

புதுமையன்/ புதுமை

யிட்டுக் கொஞ்சத்தும் மாட டோகி/ எம் புதுமையை

எம்புதூயனாலே எமக்குப்போதும்!

நாயாடி : - ஹே சுகநஸாபுமே! உன் நுடைய ஸ்ரீதுகுநாவ
ராஜிய ஸ்ரீவியாசர்தான், உனக்கு உறுதி எமாதி கொட
தீதிகுக்கிருபோதீயாக உன்தாலத்துக் கூட்டுத் தூத்துக்குப்புலர்
மன்றி, வேறு எந்தக்கட்டுயீசு கலீவியைகிடுத்து, அவன்
ஏன்கிந்த குறைவு நிறுத்துவு?



2

யைத்தியம்:- அமீமா! இவ்வு குறையும்
நிறையும் தோற்றுவிசீயமீமா?
கிணிகு அந்த மனம் என்ன குடு
கிருந்தால்விவேங அவ்வழ ஏதாவது
தேஷ்மார்த்திக்கீ என்டு?

அதனும்---
தாவிளி:- என்ன ஆனாலும் என்ன குஞ்சிலும்?

யைத்தியம்:- அமீமா தாவிளிதாயே/நீ அளவுக்கிலிவி! அமீமா
எமீதிலியில் நால்குத்திலிலிலீதீமாபுதி கிலிதான்!

பிரதிவிளையிலி/யாக உங்களிலூம் அந்தமானாவனே
தெயிலிகுடிவிளையிலி/உங்கள் அந்த
ர்க்கே சமாஜமானாவனே! ஆனால்?

வெளாக்கு/உங்கள் உங்களிலீசிதிக்கோர் குண
திசயவிளோர், “அனுவாயும் கிலிதிதான்” ஆனாலும்?

தாலுக்கணிதாயிலி/கானும் திலியர்,
மந்திரிக்கும் பாக்கீபடை, **2 மீ**/சுந்தாம் செய்து
வருவிடுது! அவ்வட்டாங்கி அவனியும், **நாமாதாமிழி**

(மனியபாமகனாக்கன) உங்களே சுதா எவ்வால் பிறவும்
ஞடியாது! பிறவும் சூடாது!! மாநிற மும் சூடாகே!!!
தாவிளி:- குடுக்காய் பாபா! நீசுற்றி வள்ளுத்து எவ்வு
வடுக்குறியில்லை சொலியவி பொன்றுயீடு என எங்கே
விளங்கி விடுது!

யைத்தியம்:- அமீமா! நீ உங்கள்பானியின், உங்கள் திலியர்
சொலிதிற்கீர்கள் அது வொகுந்தும். அது எமீதிலியர்
அவனியும் வொகுந்தால்கான். ஆனாலும்---

2



காலவியம் நன்றா அம் கிளைஞ் சேஷகெ
கூறினர்கள் : “ந் தி சோ” அம்மே!

அதீந்தி மத்தீந்தம் பள்ளப்பட்டங்
தாலம் “ஓவ்வாவசமே”

நூத்தியம் : - எதீந்தி வெப்பநமாட்டிமா! அதாலம் உள்ளமொரி
ஆதாலம் கிவியுவதிலிச்சுதோரும் ரூபியம் கிள்கூ

முக்கு, “ஒவ்வாவசமே” ஒவ்வாவசமே

“ஒவ்வாவசமே” ஒவ்வாவசமே

யாம் அதவாந்திருத்தசுக்காரம்
எச்சிதாலும், கிவியுடீ உவக தாமத்துக்குத்தோட்டியுடன்
தான்திருத்தவன்னம்! அதோத்தசுட்டந்திடங்கியும்
போட்டாலும், அதைத்திருவாமா? ? ? ? ?

காலவியம் : - எதீந்தன்றுன தண்மணியே சுக ஏன்குபோலே! ந
என்னதான் சொல்லவிடும்புதிருயிய?

நூத்தியம் : - அம்மா காலவியம் அதீந்தேயே! எதீ அமிழுனை
மாயவா! கித்ததூஷ்டி எதீ எந்தியாலி பாஸியவயதிலி,
1945 To 1970 வயதுவந்தகுதிஸ்தகாவது | 5 குதல் 40 வரை, குடும்பத்தில்
இந்துவயதுகள் நாம்மாவின் சேநமான சுடுக்கிழின்

“ஒவ்வாவசமேயேயே” மேவளூயு, உணவு, உடை,

கடுவிமாடி, குறையாக கஷ்டிந்து! அதீதாத்துவமாவது வயது

வேயே “காம்மாவின் சுமீகிர கோயத்துமாம்பித்து”! அவிலோது உண்மை

“யாக்கிராயின்லீ” துவறம் சூரம்புமாது.

“நூத்தியம் ஒர் 12 குண்கள் (1970 To 1988/ வய) அதை,

“சாவ்வாவ்வந்தோலை” என உற்றுக் கொள்கிடோம்!



2

1982 து அமைதும் “உதைப்பு காஸிவஸ்ரஙன்”
தாண்மீட்டு! அதுவும் 1984 ஸி யென்டா வேலியாக
செலுத்தினாலும்
என் நேசோரியலாகி! அதுடன் ஸ்ரீ ஜேவர்
சமாதியடன் “ஸ்ரீபூரவுசோவி”

யும்பு ஸ்ரீகியான்து! அந்திலியிழும் ஸ்ரீ டெ

தேவருக்கு நொடுக்கவாக்கீவேடி, மேலும் 6 சுக்கிரகள்

“அந்திமபாவுசோவி” என்றாலும்!

ஆனையினிப்பி, அதுவும் கோவில்லாமல் என்ற ஒடிக்கோம்!

1984 டே 1994 ஸி சுவசுன்கரும் “உதைப்பு” என்,
அதுவும், “சேஷல்” என்று அட்டபட்ட நிட ஏனைத்து

“ஈறி”??

“1994” வகுத்துடன் “நாமா” என்று!

“ ” “உதைப்பு” என்று!

“ ” “உதைப்பு” என்று!

அதை “நாமா” என்று!

ஆனால் குதுகாலபாரியந்தும் அது பூசூரியங்காநலும்,
சிறப்பாகவும் நடவெற்றுவருகிறது! குத்திகும் பீர் கா
ரண்டாளியும் ஸ்ரீமஹான்தாாரி எசால்லப்பருக்கும்! அதைவு
தொடத்தின் சிகிஞ்சனாக்குடிக்கோபுரத் அந்தாலும் மீண்டும்
தோல்சுத்திசாரத் என்றும், உணவு, உடை, கிணிபிடித்து,



2

பெற்றுக் கொட்ட எய்தி ஓர் “12” ஆண்டு
நீண்டமலையானதுமின்மீது “12” ஆண்டு
நூல் அபகாசம் துவப்படுகிறது. இந்திலியில்
பார்த்தா மீ, 1994 - 2012 = “2006” என்
ஷட்டுவடிவமின்மீது / இதற்கேம் மேல் இந்த
“புழக்குட்டிரி”!!!

சுமந்து சுமையுடையும் என்றே. சுமந்து அஸிய ஏன்றை என்றே
 சொல்லிகிறோம் களா? அது **தேவையா?**??

நாவிரீ:— ஒதுக்கோ கோ! உண்ணக்கு அப்படி குக்கிறதா?
 அதைப்போன், ஆறுமூலி, ஆறுமூலி, எனக்குக்கொயா?
 கேட்டாயா நன்றை? நம் தூரையாவாவன் தூரை
 நன்றைதை? கியூடி கண்ணைத்தை, குதுகாவபரியந்து,
 எந்தமோன்றுக்குத்தூர்ண்டைத்துவிகாரி மீ, சொன்னதும் கவிதீ!
 நாம் கேட்டும் கவிதீ!

நன்னான்:— நாவிரீதித்தானுய! யா கூம் கிடுவறை கியூடி
 ஓர் கண்ணைத்தையோட்டும் கவிதீ! கேட்டும் கவிதீ!

இவநம் நால் கேவறகிய
நாமகேவுனி
நாமகேவுனி நன்றைத்தையோட்டு, நம் **நாமா**
நாமகேவுனி நன்றைத்தையோட்டு, நன்றைத்தையோட்டு, நாமகேவுனி
 கிக்கலீயகத்திலீசுந்த பாசாபே மே கியூடி கிறங்கி
 வந்திருக்கிற எதன்றுவி, இந்த **நாமகேவுனி**
நாமகேவுனி எவர் உறைக்கவீயா?

ஆ ஒன்றும் அப்படி “கருணையுடன் தூங்கி வந்த அந்த இல்லை”
 நாம் நம்மாபியங்கபடி, நாதாங்க மேன்தியது நம்தடமு!



2

காவிரி :- ஸே பாபா வானம் பால யே!
உண்ணீயிலோச்

தாமத

நடயே தபி ஆடயாங்
அமி, தம் கால வகுக்கும், ஆயுதமாக்கும்
எதாண்டார் மூராதானி யைக் கண்
குளிசை) கிளியும் இந்த யந்தீஷ்
கோள்ளுவிலோயதும் கிளிசை!

கைத்தியம் :- அம்மா! அம்மா! அப்புத் சொல்லாதே!

அப்புத் தீட்டு மீது மூரான் கர் சொல்லும்

பூரி

இல்லையா விரஸ் நவக்து என்னக்கூப்
ரதும்; **பூரி** விரஸ் நவக்து என்னக்கூப்
யங்கர் குருத்துக்கள் செய்திருக்கார். அயர்கள்
இவ்வுலகில் கிளியாலும் கிளியுலந் கியக்கும் தான்
ஏது? அயர்கள் கிளியாகுஸ் கிளியுலகு கிளியாகுஸ்!

ஒயாக் விரமானமாகச் சொல்லுவோம்!

காவிரி :- உண்மைதான் குந்தாயி! உண்மைதாயி!

எனயாகும் பூரிக்கார் திரேய் அல்ல அயர்கள்
ரும், கலியின் **பிசுவாரிக்குமியி**

பூரிட்டுக்காண்டார்தான் தோதுவிற்கு உண்மைதான்.

நல்லிருந்தினை

அதுவீட்டுக்கும்
இல்லை நிவாத்தினை அதுபெற்றயாக் கோடுக்கும்
இல்லையன்றே சொல்லுவோம். காரணத்துக்கலிப்புத்
நன்டே மோசு வேகமான்

புதுப்பிழை

ஏதோடு கூடாது குறிய நெபாக்கு, என்னோடு
(வாத்துக்கை) “குள்ளமை”, (வாக்கு) குவைக்கை கும் அனுபவ
குவைமாப் ஸ்காமியிவச்சுக்கை கொண்டுது அந்தும்
நிருதான்!



2

மைந்தியம் :- அம்மா காலே பவானி/நி
ஸாஸ்வது ஸ்தியம்! அதையாக
ஏழ்புக் கொள்கிணம்! கலிஞ்சுவனின்
குணவிக்கள்பட்டம், மதவி, மததீ நெள்ள
ஷம்தானம்? சூரியசுப்புமனக்ருக்கு
சூரிய வெளிச்சுத் தெவியத்தில் பேசுதிரிச்
தான்துவன்றையாய்த் தீக்குகிணம்
பொருந்துமா? எமாருந்தான!

காவனி :- அதுவும் உண்மையே! அதனால்தான் நாவ்கள்
இருவதே சொன்னோம், உண்மையே

போக வீயோ? சாம்பியோ?

குக்கலியுத்தந்திர்க்கு எமாருந்தாது, என்றும்!!!

அடுக்க வத்தியயுத்திர்க்கு, ஏங்கும்பிடும், என்றும்!!!

200

“**பிழை**” / இருப்பார்தா

ஜீவன் முத்தாங்கோ, என்றும்!!! “பியமானமாதச் சொன்னுடு”

தந்தகாப்பிழையோ வைகிப்பி
ப்பார் / என்ற ஸ்திய வாசகம் உண்டிலையிலை வொருந்தும்.

கண்ணால் :- ஸேசுதாரூபமான கிருஷ்ண! கிளினூய்
மஹான்தர், “**போவி**” / செய்தோம்;

“**போவி**” / செய்வேறும் என்ற சொல்லிக் காலன்
டே, அத்தேசையை

மாற்றி விடுகிறார்கள் என்ற சொல்லுதன் தாது
பரியம் என்றா?



வெந்தியம் : - ஸேவையோ! கிடு நீ
அரியாதா? கிடுங்காலும், எஃ
வாக்குவீலமாக அது வெளியிப்பட

வேண்டுமென்பது, உன் கிடுந்து
போலும்?

தண்ணே : - ஆமாலி கிடுந்தாய்! எங்கு எழும் நீ
அடிக்காலாலும் நீயாடி கூப்பினாலேயு
சுலப நீயோ,

கூப்பிலக்கணி

எசாபுபும் நீஷ்டாக்கயங்கு வாக்கு
குவமாக, உன்னுடைத்துக்காகவே
கிளக்கி ஒட்டிரே!

வெந்தியம் : - ஸேவாய்வா! மாதஶா! மது தேநு! சேவாய்வை
ஓரிப்புக்குமானதாரியம், வேலையின் (கர்மா விளை)
குவமாந வேறு தட்டபெறும்!

வேலை : - கிண்ணநான், என்னவீ, என்னுடையது, சுதியகுத்து
டன், பேருத் துந்து, நோரவண், தின்தேந, தன்
கிறுமிடக்கிற்கோ, **(பீநாபானாக்கும்)**,
வேண்டுமன, ஒர் **வீநாபாப்புட்டோ!**
செய்யப்படுவதாகே!

சேவாய் : - கிண்ணநான், என்னவீ, என்னுடையது கூடுமையாக
அடிந்து வோடுதான், அழர்க்கி ஸ்காப்புமும் உவில்

சோந்தமாங்கரோம்/ இங்கே

யன்றி, (வயானவில் குட்டும் அபிவிருத்திக்கால்)

பட்டி/ அப்புயும் கிடாது/அயா சுறுடை
“முகுமையான ஈந்தவ்வகும்,”

பஞ்சகவாணி/ வொடுப்பு பஞ்சகவா
ஈக்கு/ ஏதாக்குமுன் எவ சர்வார்ப்பணம் கூடும்!

2



காவிரி :— தீசோஸ் வது உண்ணமான் பாயா.
உள்ளாக்கீப்படி நீத்தாயில், சீரியலி
இருப்புக்களை மூடு இறையி
என்ற மின் மின் மின் மின்

பிரத்தியங்கி அனுபவ கிருபுக்கீழ்

என்றும் அது சொல்ல என்றும் எசோலியது எத்தியமே !
அதும் அது, “**மின்**” மாருளாக வேக ருக்கே ! அது

**“அப்போதேதங்கப்போது அரூஷு
குமி காந்தாவீடு”** /// என்ற ஸ்ரீ மஹாரங்களின்

வாக்கீப்படி, மூலியனிப்பார்தாங்கல்மட்டுத் தீடு ஒன்றாக முடியும் !!

ஏனோர் “ஆட்டம், பாட்டு, ஈட்டின்னாந்துதான்”

அதையநீர் தேடிநாடு ஒடுங்கி அதிலும் குடிதிய ரூபம், “அது

காந்தாயிப்போவீ” (ஏதுநாய்) ஒடு அலையார்

காந்தாயிப்போவீ” (ஏதுநாய்) பாலாரணி ! சுதீஷ ஞானி

எழுதியமே :— அமீமா எம்மாகாவே ! யவதாரணி ! சுதீஷ ஞானி

எழுதியமே :— அமீமா எம்மாகாவே ! யவதாரணி ! சுதீஷ ஞானி

எழுதியமே :— அமீமா எம்மாகாவே ! யவதாரணி ! சுதீஷ ஞானி

எழுதியமே :— அமீமா எம்மாகாவே ! யவதாரணி ! சுதீஷ ஞானி

“பாந்தே” /// காந்தாவீடு, துபக்கது, பயம் துந்துக்களே !

தாவிரி :— ஓதோதோ ! அதுவா ? “அது தேவாதகளியமே” ///

தண்ணீர் :— கிஸிவி / கிஸிவி / அது பிரமிஹரகளியமே” ///

எயத்தியல் :— அது தேவா கிஸிவி ? அதுவா கிஸிவி மேஙா ?

சூதீஷ அது பிரமிஹரகளியமே ! அது தேவா கிஸிவி மேஙா ?

கும்ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?

அது ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?

அது ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?

அது ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?

அது ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?

அது ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?

அது ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?

அது ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?

அது ரகஸ்யமாதா அது தேவா கிஸிவி மேஙா ? அது தேவா கிஸிவி மேஙா ?



2

ஜபத்தின் அடி சூழத்தில் சென்றுகொற்று
(குசு) ஹிட்டாழும், அது ஒவ்வும் பட்டுக்கிண்டு
ஏந்தே சூத ஒயன்றும், அது கிள்ளுக்கிலில்
ஒயன் ரூமும், எவ்விடுயாவது ஓர் நாள் வெளியில்
ஏந்தே சூத ஒயன்றும்! உங்கள் ரக்கியம்
யாம் அறியாக்கா? என்னிலும் உங்கள் பக்கி
யம்தங்க வேறு கிடத்து என்டா? (என
சொல்லிய மேடு குறுவுக்கு, குறுவுக்கு, திருக்கோலி)

காவிரி: - ஸே குஷாங்கயிபாயா! உனக்கு உகரியும் என்று
சொல்லினாய் அல்லது அது எவ்விடுயாவது பதிரி
நிதுவிலை என்ற சொல்லினிடுயோ?

தபுதியமே: - அதிமாதாயே வயானி! ஜயாநம் திமலகி
கண்ண! அது தேவரத்ஸ்யமே அல்ல! விரும்பும்
ரக்கிய மே அல்ல! அது நடிகணக்கின்படி

“மாணாமாணாம்”

“யாதியாமாக இருப்புகளும், எங்கத்தன்னியம்
எதுவும் (தீவிக்குடபை) திரிவாக்கன்மையாழும்,
அதை மஹா வஸனை என்றேயாம் குறிப்பிடுவோம்”

“உங்கள் சொல்லவைக்காலும் முடியும்!! அல்லது
“எழிஞர்களே அதை மறைக்காலும் முடியும்!!”

காவிரி: - கூடுது சுநசாபேபாயாவே! நாங்கள் உள்
நிலுக்கே வர்த்துவிடுகிறோம்! ரத்ஸ்யம் பாராடி
போதுயார் யாரிடம் என்று, ஓர் நணக்குட்டணை!/
அதை உள்ளிடம் கொட்டக்கையிலில்/ உண்ணி
டம் சில தேர்விகள் கேட்கிறோம் பின்நால்கள்
என்ன செய்யப் போக்கிடுத்தென்றும், அதற்கும்
உள்ளுடைய ஒத்து நூற்பும், எந்தாகுக்கு சென்னை
என்றும், மூக்கில் உள்ளியற் புருத்திலைக் கதவை உண்டு,



2

வெந்தியம் - அம்மா அம்மா! காவிரி
தாயே! பவானி சங்களி! கங்கா
மாதா! ஒ எம் கஹலநயகி! கருணை
கடலே! பரமபுரஷா! புரோதா
குமா! முண்ணிய புரஷா! கது
என்னாடத்தே!

“ஆனோயிட வேண்டியதாங்களி
அவையே! என்றை மஸப்பரிதாசி செய்திர்க்கா? மூப்பு, மோது, மோது, உங்கள்பரிகாச வார்த்தை! எழுப்போ,
“வீரியமந்தாட்டோ” காங்கி ஒந்தயாம்
“நங்கர்ச்சு பூங்குடபெட்டே சுக வண்டம்.”
“ஏயலிப்பாடுள்ளும்!!!!!!
“ஏயுப்படலையிப்பதே” காங்கி கானே,
“வதை ஆரும் சங்கர்த்தியானும், அவன்தாய்
நீங்கே கானே?” யாம் வேறு நிவ்கள் வெற்றுகில்லே,
“உங்கள் ஆருங்க” அங்கு,
“நாம் ஆந்திப்பு” ஏயுப்படாத, புடலூடியாது;
பத்தால் என்னவிடுயோட்டனம்! வாங்கிரக்காஸ் அரிபவே
மாயோதனம்!!! காரணம், என்ற பத்தில் காந்து உ
வந்ததே, காரியமாகிய “வஸ்திம”! **“நாராயணம்**
கான்கு ந்தியதி ஆனி **“நாராயணம்”** கானை கண்டு
“விளங்கப்படுத்துது” / “விளக்கப்படுத்துது” / “விளத்திப்படுத்துது”
அகவே எதுதிலும் தங்களே சிறப்புடைய உர்கள்/
பாத்திரங்கள் பயிற்சிப்பட்டு, விழுடன் உத்தகருடையதே!
“அநுயாம் அனுவு” அவுடலாக



2

நிதியீடி, நியதியீடி, நியமன குமி,
வாணியள்ளி மாருவாடுமீ, அதன் சிறுபவகுமி,

“உங்களுமிடமே”

அவை சர்வ கியக்கமாகும்! எழிமுடைய

“அந்தெவாறாறுபவம்” பிரச்சிதமங்க

இந்தீஷ்வரமீடி, “கோற்றமாத விழான கிஞ்சாவமே கிவி”
எவ்வின் “**நாட்சுப்பியாருநாகும்**”

அதுடங்கருக்குக்கட்டபீப்பட்டே நடக்கும், சூனையிடுவினர்)

காஷாரி : - ஹே எம் வெந்தியமே! குடுந்தாய் பாபா! 2
காஷாரி : - ஹே எம் வெந்தியமே! குடுந்தாய் பாபா!

“நாளீணமீயி, வுமி”

ஏனிலைமை! தானீணமீயிவுமி!

ஏனிலைமை!! “**பாரியிவுமி”** பறிவானும்.

காஷாரி : - அப்படியாறுப் புதுந்தாய் சங்கா! 2
முதலாவமாற்றி கொண்டாயா? கிணி ஸ குமி
தர்மக்கையறைத்து எங்கிலி குதிப்பமாட்டா வே?

காஷாரி : - ஒலோகமாயா! ஒ உவககர்த்தாவே!

“**எம் வக்கியவாக்கையுமி! கார்மச் செயலியுமி!**”

யாம் கைவிடே எது? சு குழம் யாம் நிர்வாகா? கதி

தூவும் வினாயும் & உவகாயும்! யாம் சேநனமும்?

குத்தலும் அசேதனமும்! யாம் அமுலன்! குத்தூவும் மூவும்

யாம் வெட்டியைம். தாமமீ!

உதாவம் “**புந்தீணியியபாமி!**”



2

வே ஒக்டீ காரண காரிய காந்திகளே/
முனிமாருசமயம், கித்தாபி தொன்றி,

‘36 வது ஆண்டில் கித்தாபி மறைய வேண்டும்;
என்ன விடு? உள்ளதிருக்கும்போதும்?

அதைகாலி காந்தியாதியதி ஸ்ரீநக்திகுருதேவாஸம்,
இந்த **அந்த தேவையும்**, இந்த

நபடநாடகங்கிரதாரியாகிய **நவேநும்**; இந்த

அந்த விடிவிடை அதைகிழவிடு “நீலமிழோது கந்த தூஷு விடு
விடுவேணுமன்று சுயிக்கிடிக்கீர்யோ அன்று விடவாது!!”

விடுவேணுமன்று சுயிக்கிடிக்கீர்யோ அன்று விடவாது
என்று சுருள்பாவிட்காரிகள் என்ன “கிரிப்பது கந்த தூஷு
ஏன்” கிளாந்து செயலியீட்டும் அது **நாளிடு?** ஆண்டுக்கும்

முடிந்து! விளைகித்தால்தினி 40 வது ஆண்டு எடுமாயா மாத
வருட சூதிந்தநாள்வருமான எழுத்தியன்று குடும்பங்களும் அனு
வரும் பாட்டாரிமுதி குடும்பத்தினர் குடும்பங்களும் முறையிர
குடும்பத்தினர் பாட்டாரிமுதி குடும்பத்தினர் குடும்பங்களும் முறையிர

புனிதயாந்திரரிதயம்/நட்சிகுடும்பங்கள்.
பணக்கந்தால்தினி 42 வது ஆண்டில் கிருபையும் பண்டா 41 மீ
சென்று, 100 நாட்களில் எந்த கந்த வேண்டுமோ, அதைக் கந்து
எந்த அனுபவம் செய்ய வேண்டுமோ அதைக்கிடுகிறுமாற்றும்
நகரியற, எம் ஸ்ரீகுடும்பங்களியாத்தான் ஸ்ரீமத்ரிபுக்கிணக் கமிழோது
உள்ளத்தை விடுத்தி, அதன் **ஸ்ரீவியாறுபவம்**

வெறுகிறும் யா ஆண்டுகான் “நீ ஜிவன் முந்துவாய்” என்குமியும் எய்
கேடும் ஸ்ரீகுடும்பங்களின் வாந்துமிபும் கித்தாபுக்கிணி லே வது ஆண்
டில் ஸ்ரீமத்ரிபுக்கிண பெற்றுமே. அந்த கிரண்டாண்டுகளை குடும்பம்
யாக உள்ளது ஆதாரத்து, ஸ்ரீகுடும்பங்களிக்குப்பயிறு கித்தாவ
க்கிணி 64 வது ஆண்டில் **1994** வகையில் நான் அனுபவம் கூர்க்கிடு
ஆண்டு அந்தநாயும் **ஸ்ரீவியாறுபவம்**
புனிதம் நாட்காலிகம் வகுப்பிலிருப்பதே ஆகாமனி, எழு
அரூட்டு குடும்பங்களுக்கு குடும்பங்களை பிரபுக்குமாயின.



1994 முதல் 1996 வரை கிரன்டாண்டு
கள், திருச்சுவாயில், (மதுறையில்)

திருகா, திரேதா, துவாபந் யுக்காலங்களில்
உள்ள பூர்மஹாநிகாளின் தாஷ்ன முதி,

கவந்து நோயாட மும், கிலாயினக்குபாடங்களே

“நாடுக்கும் வாய்க்கீழும்”

“கில ஸ்ரய ராதை ருபாவி வர்த்தேம்” அதே காலங்களில்
மேவான மேட்டோரில், 6 சிற்குமுறைகள் (குடுசுவுமாடு)
நாக்குது கிலகுந்துப்பரிமாற்றும் செய்து கொள்ள டோம் கிளி
நிலை ஏதாக்குது, ஸ்ரூபாயாவில் குடுசுவடிவில் சுக்கிசாரம்
செய்யும் திலகுக்குமிக்க மூலி வந்து போகர். அந்த ஸிரிசனை
கர், இந்தப்புக்கியக்குத், 2 நாடுவத்தை வாட்ட

எங்குடைன் வந்து விடுன்னப்ப முறை உற்புத்துவாரிகள்.

யாம் மூன்று முறை முடனே “**வடுவோம், வடுவோ**

மே! யாமீதுவிடுவத்துகாரணம், முடிந்தான் வடுவோம்;
ஒன்ஸாக்குதுயும், அனாக்கியும், நிறநந்தந்துமில் கூடுமோம்.
கிலகுவத்தின் மே அப்புமான்; **யாமீயா?**

எங்கிணுத்துன்னத்திரங்காக்” வந்தால்

என்ரா எச்சினுஞ்சாண்பிழுக்கிழுமேம்;

இனினாமேரினாவினாடுசெயியம் போகிமே?

என்ற மூரம் கிலகாலுக்கில், அனாயர்ட்டிக் கெள்குது!

அன்றாவநும் அன்மதியாறிகள்”

“**நாடு**, பூர்ப்பிக்குமான்காளில் தித்தாவக்கித்து

நாடு வது ஆண்டில், அகாவது **நாடு 200 லட்சம் ஆண்டில்,**

நாடுகேவர் வந்தார்! கிலாதை ருபாவங்களைப் பாதுகாண்டு கொண்ட
டோம்!



ஸ்ரீகிருடேவர்விடைப்பூஷ்சமயம் / :-
என்ன நிருவதி! நிவந்தகாரியதி ஸ்ரீகிருட்
ஶநநா? கன்னாக்கும் ஒடில் பயறுவிலி பெயா?
இன்னாக்கும் எதிர்களைகாலம் ஆடுமோ? எத
பயங்கர விகாரக்கேட்டு விட்டுசூப்பர்
ஒன்றைமட்டம் ரூபத்திப்பகுக்கு இரு!!!

ஹேகிருவதி! நிதாங்கியதாலம் “36 வது ஆண்டுத்தும் முடிந்து”
விட்டது உண்ணாயும், நிவந்தகாரனாக காரியத்தையும், யாகி
உணர்ந்து ஒன்றையிருவும் “**ஏழ்ஸாமியுத்துப்**”
(தாவத்தின்மறையுடன் வசம்) என வருத்தந்தோடு
அது ஹேக்சாங்கி நியமனப்படி, **தூபு** மடங்காடும்!
சுனாவு, 36 + 36 = 72, ஆண்டுகள் கணம்!

அது கந்தாண்டு 2002 ல் அடிவடைகிறது!
உள்ளவனி ஆடுந்தகா? இன்னாக்கும் குருதிகிறநா? என கேட்டார்.
உள்ளவனி ஆடுந்தகா? இன்னாக்கும் குருதிகிறநா? என கேட்டார்.
இந்த நூத்தியம் என்னமீதாக திட்டந்து. ஆனால் பன்னிழுப்புத்தன்,
நீர்க்குடேவர் நிருவடியை சாஷ்டாங்கநுமரிதாராம் எச்சிதுவிடு
எம்பலிய குறைவிலீ!

தாங்களீட்டுப் பாங்கியம்!!
எனி கேடும்! ஸ்ரீகிருடேவர்கள் எமள்ளப்பார்வை எதியட்டாக்கம்
நண்கள் சுத்தி நீட்டினர், பின் எத்தைப்பார்க்கிறார், அமரி
ஏரான்ன வாசநம்: - இன்ன சுத்தி நினைவும்!
ஏடுத்து உள்பண்ணிய, ஆமைட்டுமீரி! சுத்து
ஏடுத்துவிட்டு, **அக்குட்டிமயமாபா**
யாக்! ஆற்றுவத்தினி உன் தூபம் சுத்திசாலி எனிய


 வேண்டுமோயின்
மின்சாரம்! / வேண்டும்!
 வைக்கியம் : - மே ஸுதி ருநோதா! ஸுதி ரு
 வாரியா! மே ஸுதி நிய சொபோ! மே ஸா
 ந்தியின் அம்மை ஸ்ரீ புரோனே! உமது
 கிருபையினுடைய, அதையும் யாம் அறிவுசாம்! அதாவது
 1994வ் இந்தால் கர்மா சூதூத்தா! “சேஷயின் கிழித்தம்”
நடம்பாரா! / தாமாவின் நாவதி முடிவற்
 றமும், சேஷயின் கிழித்தம் மேஜும் **19'**, ஆண் ரூபர்
 அத்தாவத்தைகால் கிடைக்காம் செய்வாம். அந்தியின்
 மார்க்கீன் கிழ்சாவம், **2,006** ஆண் ரூபர் முடிய
 வேண்டும் அகற்ற மேஜும் சீத்சாரதி செய்ய வேண்டுமா
 ஹஸ், **நாமதாநத்யம்!** காரியம் செய்ய
 வேண்டும் நிர்மியந்து ஏப்பனே. செப்குகியுக்கு கையும்,
 காம்துதுதயும், நாமாகிதை வேண்டும் யாம், அதைம் ந
 வாதாடு! 2006 ஆண்டுத்துக்கு அம்பாலும் சீத்சாரதி செய்ய
 வேண்டுமாலும், **2,006.2 லட.**, அந்த
பீடம்! திவங்கிளங்கந்து பிசுமியின் 2 லடங்கந்
 வேண்டும். அகற்ற
நாநயிவு அனுமந்தி! / அப்பீயம் வேண்டும்!
 அம் சூடிய!!! நாமித்தாக் கிழும்!
 “**நாநயிவு அனுமந்தி!** என்று நான் கிருக்கிறேன்றான்மேல்!”



2
ஸ்ரீகுருகேவரும் தினித்துக் கொண்டு,
ஸேதிருபடி! உபீடலகம் கிஸிலாததா
யினும், அவீவுவதில் ஓர்ட்டலிதாங்கி
நாம் **நடிந்தங்காங்கும்**

“நாயிவேடும் போட்டால்குபிக்க வேண்டும்;
என்பது போலபும், கஞ்சுகை வேஷமும் போட்டால் கஞ்சுகை
அம் வேண்டும், அதே நேரம் உஙக்கிடவும் வேண்டும்;
என்மது போலபும், “**வூஷயவர்த்தி**” ஒளிறிலி

குந்துதிப்பந்து, செயல்பட வேண்டும் என்று
அனியாகநாஸிரக்கமும்!
ஏந்யீஷத்தினிராக்கமும்!!

(குபாகடாட்சுமி) அவஸ்யம் வேண்டும். கிஷ்ணிரண்யம்
நீங்குமாரிசுரண்மாதகமுக்கீசுமதி. ஆகவே நீங்கும்
ஏந்தகாரியக்குந **பூரணமாக்கி**, மாங்கு
பூரணம் ஆகுஷாயாத என்கி சொலிலி ஸ்ரீ குடையும்
ஏந்கு தியானமாறரி.
எனக்கி சொலிலி சூட்டுக்கோடு!!!

யாம் கிடுவரை சொலியியவகளைக்குப்பிளவும் கிடுவாட்டன்
கேட்டுவந்த எம் **ஆனியியமும், சுந்தரமும்!**
(காவிரிமக்கா ஆம், கமலக் கண்ண அம்) இனாந்தகுரவிலி,
ஹேபாபா! கிடைக்கான் நீ சூரும், நாங்கள், ஏ
ஏக்கூயம் என்கூரும்
முறைநாமனாமா?
ஆகுஷம் கிடைவநாங்கும் அறுநகதுவே; சுகாஷம் குத்தி
“அழுமாதநாங்கர் அறியவாஸிஸு நான்!!



யாமியுதிலீ வேசவிரிஸூம் திரடை
மட்டும் அதைத்தோம் அ
அவர்களும் திருத்துக்கொண்டே, எம் திரடை
நன்றானும் மொத விருந்துத் தா அன்னையும்,
துவக்கை முத்துக்கொண்டே, உன்னை ஆக
கீற்றாவுக்காக்குதி மாலைஏஷ்வர்கள்தான்.

“முத்தோநூலை” உனக்குத்தேநைய கல்லீலி!
ஆறுமுறை மும்பும் பத்தியும் உனக்ளில்லை
“ஆத்ம சு நமி” முறையை எனவும் வாழ்த்து
உத்தமோமாதியநு உன் ஆத்மாமலினை
உத்தமில்லை! ஆத்மாமாசிமடபும் கல்லீலி! உன் ஆத்ம
மடபும் கல்லீலி! உன் ஆத்மாமாசிமடபும் கல்லீலி! உன் ஆத்ம
ஏந்தபாடியோ, உபாநங்களும் கல்லீலி! ஆகவே நாங்கள்
“நான்முறையாரியே” எனவாத்தி
து கிடேஷ் என ஆசிரியினர்.

1 முடிவிறி நாவிரைஅன்னீஸு நூற்றியது— குதந்தலமிபாயா!
உன்கர்மப்படி, பந்தினிர்க்கமி செய்த உடலைதாப்பியவர்கள்
“எவ்ராயிலுமி” எனவுடை கிடேஷ்டம் ஆகிய
கிழ் கூன் ஸ்ரீஞ்சம் அவஸ்யா! தெப்பம் சேனாக்கி ஆகும்,
உன்னிலை உன் கூன்
**“நயாங் ஸ்ரீ முத்தை
ஏற்குமி”** மட்டும், உடையில் வேண்டிய கில்லை!

காரணம் உன் மையினி

யேதும் சாஸ்திரங் அதுபயதானிக்கும்தம் **“அறு”**
யேதும் சாஸ்திரங்/” சுதாவதும்— சுல்லி 2 மூர்த்தி
அதுமுவாநயேதுவந்த ஸீர் **“நோமா”**/” ஸீர் நயநமி
2 மூர்த்திலை, குவ்யுபகிலீ உரை **84** உரை
வாந்தி ஸ்ரீவேநாட்சிக்கும், 2 மூர் ஏற்றநிலையாகும் என்று;



அந்தகிடரூணிக்கு⁹ பீருவன் உணவு எதாடு
காஸ், சமீ வாசிமீ தீவ் தேஷடி கருக்கும்,

உணவு ஏதாடுகு “**தூர்மமீ**” (புள்ளியல்ல)

செய்துவன் ஆவாண் ஏணவும் முழுமிகுதின்ற ரா!
ஆகலை நாம் தேவங்கயாதியும், முடிமாநா வாதி
யும், லோகமாயாவுமாகியயாம், உங்கு வாக்கு அாக்கு
கேடு. இது வருமலீல! வாக்கு கூடு!

தூர்மா சொயோகியந், **வந்தநாரியீ**

முடுக்குவின் அது ஆகலீம்! எனஅண்ணே சொல்லி குத்தாள்.

2. என்றை குட்டநாடு கும்பிரதாரியாகிய மாயவன்
(நிருடன்) குமலக்கண்ணன் செல்வுக்காவது:— ஏ சுந்தராபே
மாண்தாணிமாவாலே! “பந்தன்குலிலையாறு ஸ்பந்வான்கிரி!/
பந்வான் கிலிலையாறு பந்தன் குலிலி! அதே மோஸ் “கீர்

தூர்மா” குலையாறு உங்கு தேவயிலிலி! ஓர்
திடுரூணி, உல்ல உங்குகுலையென்று **உரூரீ**!

உர்மாத அனுபவநிலையிலிசொன்று உம், அவன் என்ன நாளி
யந்திலித்து வந்தானே, அந்தாரியும் முடியும் வறை, அதை
அவன் “**நாபுவினை முழுமீதானும்**,
தந்தசூடும் பண்ணவாம்.” அந்த
பாது காத்தும், “**நாபுவினை முழுமீதானும்**,
அவன்யும் பாதுகாந்த வேண்டு” அவன் பந்தசுதங்கள்
வான அவ்வடில், “**அந்த நாபுவினை முழுமீதானும்**,
தந்தசூடும் பண்ணவாம்.” அந்த

பாது காத்தும், “**நாபுவினை முழுமீதானும்**,
தந்தசூடும் பண்ணவாம்.” அந்த

பாது காத்தும், “**நாபுவினை முழுமீதானும்**,
அவன்யும் பாதுகாந்த வேண்டு” அவன் பந்தசுதங்கள்
வான அவ்வடில், “**அந்த நாபுவினை முழுமீதானும்**,
தந்தசூடும் பண்ணவாம்.” அந்த

பாது காத்தும், “**நாபுவினை முழுமீதானும்**,
அவன்யும் பாதுகாந்த வேண்டு” அவன் பந்தசுதங்கள்
வான அவ்வடில், “**அந்த நாபுவினை முழுமீதானும்**,
தந்தசூடும் பண்ணவாம்.” அந்த

பாது காத்தும், “**நாபுவினை முழுமீதானும்**,
அவன்யும் பாதுகாந்த வேண்டு” அவன் பந்தசுதங்கள்
வான அவ்வடில், “**அந்த நாபுவினை முழுமீதானும்**,
தந்தசூடும் பண்ணவாம்.” அந்த

பாது காத்தும், “**நாபுவினை முழுமீதானும்**,
அவன்யும் பாதுகாந்த வேண்டு” அவன் பந்தசுதங்கள்
வான அவ்வடில், “**அந்த நாபுவினை முழுமீதானும்**,
தந்தசூடும் பண்ணவாம்.” அந்த



2

அந்தமயமான சூரியன் தெது னே !
அறிவுசொல்லமான சூரியன் தெது னே !!

“ஸ்ரீவிஷயங்காஞ்சிபுரம் ஸ்ரீவிஷயகூபாஞ்சோ”!!!!

இந்துஸ்ரீ கேவ உதவியாகி எனின் உறையாடல்,
“நீண்டமையே” வர்த்தம் அனைத்தும் உங்கள் அனைவருக்கு
கேம் உணர்ந்திக்கூப்பட்டுமிடது ! சூரியமானசில அந்தரை
காஞ்சியம், ஸ்ரீவிஷயங்காஞ்சியத்துவிடமேடால் / “வருதிமாலை
யாம் வந்த காரியம் சூரியன் ஏத்தனை ஒசாவில்லாம் !

“ஆற்றமும்”???

என் வந்தவில்லை / உணர்வு வந்தவில்லை,
என் வந்தவில்லை / என்ன வந்தவில்லை

செய்ய வேண்டுமென்று, முடிவை அவுகல் உணர்ந்துவிடு,
கன்னாகும் சிவகாலம், இத்தால் உடலுடன் சுத்திகாரம்
செய்யலாம் என ஒதான்துவிடுது. **அநு? ? ? ? ? ?**

உங்கள் “அன்பின்காஞ்சிப்பாலையும்”

“அவன் அவுமதியிலையும்”;
அநு (யாம்) “கடுணையிலையும்”;

நவமுருட்டாபவும் ! சுகம் மெஜாரீ !

அந்த ஒன்றே யானும், நின்பகுமே !

“குபம்! சுபம்! சுபம்!!” நவம்! நவம்! நவம்!!!

பாபா.



“பெந்துகுருவேடு குண் அறைகுருவாகீது”

பெந்துகுருவர் : - குமந்தாய் ! நிருவடி உன் தர்மத் தணக்கையும் தாண்டி மேழும் 18 ஆண்டுகள் நீதுவசத்துசார்து செய்யலாம்

(நிடேன்) நான் னண்டு - எடுசப்பவமே தூளிசொடுபமே ! உன் தர்மத்தின்கணத்துக்குக்கிழவாக் டாம். ஸ்வீதர் ஆணியின்கணத்தின்படி கிளை ஒத்தி 18 ஆண்டுகள் நீதுவசத்துசார்து செய்யலாம்

காவகேஷன் : - லேகாவாக்கு குடுந்தாய் ! மாவா ! எமியாக்கின் படி இன்னும் நீ 18 ஆண்டுகள் தூபசத்துசார்து செய்து உண்மையை குடிப்பாயாக !

காவிடி அன்னி : - லேதான அனுபவ குடுந்தாய் பாவா ! உனக்கு இப்புடைன்வளி இன்னும் நீ 18 ஆண்டுகள் இருக்கின்றன . அவை உதாரணம் கேடு !

பெருமான் : - லே ஸ்வயநான அனுபவ தூளிமாயா ஒரு தர்மத்தின்பீதிலைவனே !

பயம் வெற்றுவடன !

கன்ன னு ஓர் 18 ஆண்டேர்நீதுவசத்துசார்து செய்ய அனுமதியை உண்டு ! உன் வைத்தியலைக்குத்


ஒத்து நமிடி இப்பீபவர் !

அன்ன வரலே தூவான் முக்கிதாங்கள்

அதுவிடமான உண்மையாகவே !

(ஆ 3-9-2005 ல் கட்டக சுபையி)

பாமா.





2

இந்த ஜகந்த அயற்கையின் நிலையில்
இறைவன் சிருதிடிசெய்தான். அதைகு
நாமுபுரி இறைவன் ஏகாடுக்க விடிலூ
நாகுடி இறைவன் அமைவதே. நாமீமயம்
உச்சி அகப்படிடுக் கொண்டதாலிநம்
கந்தப்பீயின்நிலையில் குறிப்பினிமணமானது, கானி புதியபத்திரி
காக (செய்தே வைக்காக) குறைவாய்க்கொண்டது, ஆதைகளையும்,
விரிவடையச் செய்தோம், கிச்சிதத்தி திற்கு நாமுபுரி
எநாடுத் தாபிதான், அவை அழுகு, நவரசா, வசீநமதி,
சுவை" என்ற ஒரு மாற்றுத்தெடுவண்டு வரணி மூடி. அவை
புதியப் பண்டு அனுபவத்திற்கு உந்துதநாகுடி என்று
மனம் எண்ணி, கிறைக்குத்தகையது, கிறைக்கால் ஆனது,
இதை கிப்படி ஆகிஸ வேண்டும்; என அவை அணைத்திற்கு
"அணை எண்ணும்; குணமீ எண்ணும்; மூன்றும் எண்ணும்" பல
தற்போக்கைச் செய்து, கிழைக்கினிலூ யான வி நமக்கிட
"பாத்ரே குலை" யண்டு ரீ மோஹ வஸுயை" உடுபண்ணி
அதிலே சிகித்திக் கொண்டது கிந்தமனம்.

ஆகையாலே சொந்த குடி, சொந்தத்தாலிப்பிந்தமுடி
பந்தத்தெர்ஸிபாசுகுடி, பாசத்தாலி "புண்ணிய யாப ஹனைக்கும்";
ஆப்பண்ணையையாப ஹனைக்கும்; ஆப்பண்ணமரணம்" என்ற, ஓரீ சுமுத்தி கிறையும் ஏந்துக் கொ
ண்டோம் மனம் படைத்தநாம!

இந்த ஹனைக்குக்குடி, நமி கிறைவனுக்குடி,
எந்த சமீபந்தகுடி கினிலூ நீயே எனி ஹனையாகி சூலையை
யாமி அவைபாடுத்திற்கு உறை" உபகரணங்கள்" முடிவே
துருகிறேம். உண்மை குடக்குலை" மோதுமீ எண்டுண்டு"
கொண்டோலை, உண்மை குடக்குலை முடியும்; நீயே யாத்திக்கலாம்,



2
தேள்ளூர்—குருதேவா! பராபரா
நன்னையிலை ஓர் பாடல் உருவாற்று. அதோடு
ஏன்தீது எழுதுகிறோம்?

“ஏக்கனோ யாம் ஜூராமா எடுக்குது?
ஏக்கனோ யாம் பாட குயரங்கள்?
ஏக்கனோ யாம் பாட குயரங்கள்?” என
அதிகளையும் நீ முறிந்து கண்ணோ பராபராம் என்பது
அமீபாடலீ. யானி சேஞ்சிரேஷ் பராபராம் என்பது
நாம, குபை, குணம், குறை, நடந்த காலாதீநூண்டுக்கே.
அதுசெயல்திற ஒன்றுக்கும் அதீந் காரும் கீலி.
அதுசெயல்திற ஒன்றுக்கும் அதீந் காரும் கீலி.
நீண்டும் கீலி. அமீபடி குருத்துக்கும் மோது, எழுகுது
“அவற்றை எப்படி அது சேஞ்சிரேஷ் எப்படி அது
“அவற்றை எப்படி அது சேஞ்சிரேஷ் எப்படி அது

செய்விபடுத்தி
பதிலி:— உண்மைகான் குழந்தொய். அதற்கு
நாசும், கண்ணும், கவுவிதான். அந்த காலாதீநூண்டு
“அளவிடுதியாத” ஓர் பவாஸ்டேஷன்” அதாவது
மின்சாரத்தின்மொத்தக்குறிப்பிடமாகும். நடிப்பிடம் உள்ள
மையின்ஸ்பிரிடிட் போடுதி, கிடர்சிடிட்சுக்கரும், அந்த ஒன்று
க்கு, நீண்டும், காரும், கீலி. நடி “முறையிடுத்தட” அது
சேஞ்சிரேஷ் குருத்து. குடியாது. ஆற்றி நடிப்பிடம் உள்ள
எனவ சேஞ்சிரேஷ் “அன்றையமாக செய்விபடுத்தி” அந்த நாலா
தீத் தீந்து “நாரண்தி ஆகுதி” நடிப்பிடம் கிழவை காரிய
மாப்புது. அங்கே மேல்கூறியபாட்டின் படிம் அந்தபாகிந்த
முறையிடான்தி, நடிப்பிடம் உள்ள “பெட்டுத்தகள்” அதாவது
ஏஸ்பிராக்டிக்ஸ் அவ்வியலி செய்விபடுவார்கள்.
அந்த நாரண்தி குபாமஸ், இந்த காரியதி கீலி!



2

கேள்வி :- குருதேவா! நீங்கள் சொலியும்
நாஸிவராதிகள், “நடி விளையை அனுசரித்து,
தானே, நடக்க நூல்யை செய்வார்கள். அவையு
கிருக்கும் போது, நட்குறைநட்டி” அவர்களாவி
நியாக்கிறி செய்யக்குடியுமா? நடி விளை அவைக்கு
சரித்தில் யென்றால், நாஸிவராதிகள் என்ற
செய்ய குடியும்? அவைக்கு என்ன செய்வார்கள்?

பதில் :- நல்ல கேள்வி குழந்தாய்! நடி விளையை அவைகள்
மாற்ற முடியாது. மஹநக குடியாது விலங்கும் முடியாதாலே.
அவிவிளையின் குடும்பம், மெர்த்தம், குவைகள் உணர்வு
யாப்பன்றுடன் குறை சொல்ல முடிகிறதா?

கேள்வி :- நடும்பும்ருத்தமையை உணர்வது மாறாகும்?
பதில் :- அதிமனதீ கோள்றிய குடும்பது?

கேள்வி :- அதிமனதீ கோள்றிய குடும்பமாகும்!
பதில் :- அதிமானய எதிலிந்து கோள்றியது? அதீ
அதிவதியார்?

5

கேள்வி :- அதிமானய கோள்றியது, மானயயின் அதிமத்தி
நோன, நாஸிவராதிகளிடமே ஒராள்றியது. (அங்கள்திடு)

பதில் :- அவையானது மானயயின் குழந்தைகளும்?
கேள்வி :- உண்ணமைக்க மானயயின் குழந்தைகளும்?

பதில் :- குழந்தைகள் மானயயின் குழந்தையெம் என்கி.

பதில் :- குழந்தைகள் குழந்தாய்! அப்படியானது குறையாக

பட்டு நிறைவாதும், உண்பு குறைவாதும்) மானயின் செய்வுது உண

மனம்தானே? உண்டு கிலையே?

கேள்வி :- கிலைபுதுப்பாவன மாறநடையெடுக்கவிட

உடலுடையது அவை.

பதில் :- அவையானது, மனத்தின் குறைபாடுகளே, அதீ

தாயாகியமானயயார், நியாக்கிறி செய்யக்குடியுமாற்குடியாதா?

கேள்வி :- (ஆக்குறுத்தித்தான்) குடியும் அப்பா!



பதில் - அவையானால் உள்ளின் குருமையை

(குட்டி சுவக்கடி சுநீர்வாசி, செக்கி, துயரங்கி
மாயாமஞ்சின் தூயாகிய பாதையாளி
குறைக்குடியூடி எனப்படு நீரிழுக்கொள்கிறோ
கேள்வி - அவஸ்ரை முடியுடேனாக கானிராம
கீடுக்கேற்றுகிறது ஆறால் அவை ஏழங்கி
வினாக்கட்டுப் போது, எழுமால் தார் முடியவில்லையே?

அதன் காரணம் என்ன?

பதில் - குழந்தையி! உண்மனதை நடிப்பிடியில் உண்மனதை
காதையின் முகுமையாந் நடிப்பிடியவில்லை?

கேள்வி - நடிப்பிடிகானை செல்கிறோம் குறைக்குடியூடி நாமானால்
ஏசுப்பாமல்கில்லை பாடாமல்கில்லை. சுலசுவயங்கினிலை
குத்திந்ததறி அருது நடிக்கத்தான் செய்கிறோம். ஆறாலும்
உள்ளின் குருமை கோரமாக்காக்குடி போது, எழுமையும்
அறியாமல் நடிலை குதிந்து மோதிரேடு, அதன் காரணமே என்ன?

பதில் - அப்படியானால் உண்ணிடம் காக்கத்து துவாது,
என்னக்குடி அப்படியவில்லை என்று ஒபாக்காக்குறது!

கேள்வி - அப்படி என்றால் என்ன?

பதில் - நடிக்குமையாந் சுற்றுக்கிடிதையவில்லை!

கேள்வி - நடாம் முகுமையாந் சுற்றுக்கிடிதையில்லை

கேள்வி - நடாம் முகுமையாந் சுற்றுக்கிடிதையில்லை?

பதில் - அங்குக்காட்டுக்கேள்வியுடே எதாது? எழுமை

யாது! எழுங்கூடாது!!

கேள்வி - குருதேவா! மாதையினி குழந்தமளை
எனப்படுத், பாடத்துள்ள சூலம் உண்ணிக்கிறோம். அங்கு அனு
ப்பு நடிலையில்லை, அந்தமாதை எப்படி நம்மாட்டுக்கீழ்ந்து
எனப்படுத், “விஷயமானுபவநிலையா?” சிறாலுறைக்கு முடியுமா?



2

பதிலீ : - குழந்தாயி குதைருள்ளுயிர்குவனி
“மாதினசெயலின்மூலம்” அந்நோடு மனம் சுறி!
“மாண்யிலை செயல்தியக்குமாகும்!”

ஈடுக விரண்டம் ஒரே காலத்திலீ குயங்குவகாலி, எது
மனம், எது மானயிலையான், எது முடிய விரிவு
ஒரு மூன்றாவது துறை விணாக்கலாடு, கியாரிபாந என்ன
னிறல், அது நாமா முடியும் தன்மையாகும்!
ஒரு மூன்றாம் கற்பனை வசபூட்டு, அதாவது தேவைகளை
வாதப்பயிற்கலக்கும், சுத்தேத, ஒரை வொடு அகிக்காமா
வை ஏதாடுகீபோது, அகிக்காமா மேழுஷ்டங்கட்டுத்தில்
உண்டாகும்!

கேள்வி : - ஆபைடி கதிப்பி கோஞ்சும் காரணம் என்ன?
பதிலீ : - அசையலை நீங்குபவிக்கத்துடிக்கிடும்!
கேள்வி : - எமதிக்குமிழையிலிலியே, புரியுமிபடிச்சுறு
வினக்கமாகத்தொல்லும் கணேன்?
பதிலீ : - மாம் முனைப்பேசு நியிய படி உணரி. ஏன்றும்
மனக்கிளி செய்கி. செயல்மானயயின்செயல்! அன்றை
நாமாக்கிறையும் மானயை நடத்திக்குறைவாக வீட்டு வேஷநு
மனம் அகற்று. “அனுஸாவமாந்” அடுக்கிசென்னுடை
அங்கு விரதி சூலாந் (ஏதிர்மறையாக) குருக்கத்திஸ்டாந்.
உலமனமானது ஒரு கார்மாசிரங்கய விரிவடையுமிகுஷ்டம்,
பறப்பணை கோழுங்கினால் ஓயாக் விடேத் விரோத விதித்து
விகார விவகார, வெரிய பெரிய பேராதையால் போக்கு வரு
பட்டு, ஏன்னிய நகு முடிக்க வரவீடுயே என்றும் புடிய



2

ஏவ்விலையே என்றும் எதிரும் புதிருமாய்கிள
நாம்ரூபமிக்காலி, சுத்திரக்கிளி விசிறி
அடிக்கும் போது, காரியக்கும் திட்டுக்கிறது.
காமாவும் சுகருஷதாலீ” பயஞ்சிறது.
ஒதுளில் “இன்னமரணக்கு” உடாட்டுக்கிறது!

கேள்வி:- திருக்காலை நிகானித்து” உறம் முடிய
விலையே, என்ன செய்யோம்?

பதில்:- நிகானம் கிலீபாக்டுத் தூரணமாகும்!

கேள்வி:- அபிபடியன்றுச்?

பதில்:- நீ+தானம் = நிகானம் அதாவது ஒன்றால்
அசுமையாத, குறையாத செய்க்கூடுதல் குத்தும் செய்ய விலை!

கேள்வி:- அபிபடியன்றுச்?

பதில்:- என்னசீலை செய்ய வேறு; என்று நிருப்புமையாக
பதில்:- என்னசீலை செய்ய வேறு; என்று நிருப்புமையாக
உணர்ச்சு கிலீ, என்பது மொருளாகுந்து!

கேள்வி:- அபிபடியன்றுச்?

பதில்:- காமாகவிளையுடு வருகூடியன்று நீண்ட குறையாக
“நிகானமாகி” (குறை உணர்வாலீ உத்திப்படுத்) நடுமாற்றி

சுதந், சுதாந்திய வின்னைய் தேடு, விறையிறங்கிமைநாக்கிறது!

“நடபிப்புநப்புமீன்ற குறை தீந்தனி ஓன்றுமட்டாலீ

நடைவுத்தகமாநவமாகவே கோட்டுமுடி, மன ஒட்டுசாந்தியிறும்.

கேள்வி:- ஸ்ரீமாத்துக்ருதவா! ஸ்ரீநாந்தி உந்தக்காபாந்
கிலீ, என்னம் வேறு; செய்வி வேறு; எனகுதிப்பிடாலாக்கோ.

என்னமும், செய்யும், ஒன்று படிடால்கானே காரியம்

முடிவுறும்; நிறைவு வெறும்; அபியோதுநானே நாம்

அமைத்திப்பற்றும்படி வும்?



2

பதிலிஃ— உண்மை தான் குழந்தையே !
எனினும் செய்யும் ஒன்றுடையவன் வீட்டார்
ஆறு அது உண் வகையில் பூஜியே ! என்
கேள்விஃ— முளியவில்லையே ? அப்படி

பதிலிஃ— குத்தநாய்க்குத்தங்கவனி உண்மீது
உண்டிடு அவற்றியும் ஏதாரியாது ஏதாரியாகும்
மானக்குல்லீலை அந்தாலினையமானயயானது தன்மாயா
மன்மார்ஜி குயக்கி தொங்கின வைத்து குடிக்கின்றார் அதன்
அந்தமனமானது விகாரமாகி விவகாரமாகி கொண்டு,
“குத்தமினுறையாகவும், பேசுமாந்தும், விழுப்பு வெறுப்பாகவும்”
“உடுக்கியபடிடு, எந்துமேபோய்) “நான் நினைக்குத் தநு”

நடைபெறந்தில்லையே. முடியவில்லையே, குவீபடி குடிநீது
விட்டுக்கொண்டும், குவீஸ்யும், பெய்யுத்தீருக்குமதி, கொண்டு
கொல்குத்திடு யார் பெருஷபாகது முடியுமீடு அதுவை
தான் முனிலே சொன்னுமே “உண்மை நடிமுகின்றயே” என்றும்
உண்மை நடிக்குதையானது நடிப்புமறுக்கிறது, எனக்கு
ஒத்துடோம் கொப்பநடவிருத்திக்குங்கி
“கொண்டும் மனம் புசும்!” தியநிதிடும் மானய வசடி !!

உண்ணைத்தின்படி யேதான் உண்மானய கியக்கு
வைக்கும்போரை ; ஆறு அதும்? (இயக்கும் எச்சிக்கிறது)
உண்மை குடும்பாற்றக்குநை, மானயயை பழித்துக்கூடி
கொண்டு, அண்சொன்று அணேக கோருண்ணுக்கூறி,
பழிக்குப்படிடவனும்,
**“உண்ணியும், நீமினமியும், பழித்து,
காம்மானவயுமியெக்கீழையிர்,**



“இன் 2¹² கருத்துயான்னில்???

“வோகமாயா சுனமாக மே மாடி!!

அதிதமலமானது வோகமாயா யின் காரியங்களில் அதாவது “தால ஹிஸ்கரி”, “நாள், என் றஸ், என் இடையெடு, எனக்காந்தக்குத்துடன் ஏற்றுக் கொண்டதா உயேயே, சுப்பி, பீ வருக்கீத குடி, ஒன்றாமரா கூடு, எகாடர்க்கிழுடு! அந்த நாக்கந்தக்குவத்தை விடுவிட்டால், வோகமாயா நடவடிக்கை வியாபாந பேரில் சுயது முடிந்து விடுவது! ஒன்றாமரா கூடு வகூட்டாது” கதவிரமானது கூறும்!

அதிதமலமானது “ஒரே என்னமாக” அருங்காலிக்கியின் எகாடமாது, தடித்திப்பளியில், “சுந்தகை பயச்சிதாம்”,

அனேங் நேரையெற்ற எண்ணாலிக்கிளை என்று காலி, நாலி என்று விடுக்கூடிக்கீத விரிவிலே என்றும் மேலும் என்னாத்திவிருத்திலே, அனேக குறுக்கு வழிகளியும்” எடுயான்று, மேலும்,

மேலும், மனமிக்கிளிப்படிட்டு யேன், சுதாச் சுதா மாரிக்கிளில். இவை நிவாரித்தில் அடைய மேண்டுமோயினி, “பொருளும்”, “நிதானமும்”/ அவனியடிவேனிடே!

பொருளும்: - எந்த யும் அமைத்தியாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

பொருளும் எக்காரண்டுக்காண்டும் “பழுயாபக்கிளிந்” சுந்தகைமான்



2

நிதானம் : - ஒரு பால்வெள்ளுடு, சுசாபி உசயை
ஆகிய அவசரில் “இறை சூரியாமர” அவர்களை
நெங்களில்

நுழைத்திருக்கிற மேஜீகும்! பூது நெமெயார்ஸ்
“சீருங்காம்பாஸ் நிலைகீல்”, உள்ளடவுள்ள, மொத்து

ஆவதுவைக்க கியங்கி, எந்த குணத்தோயின்துஞ்சி அன்றை
ஸாந்திசமாக்கான திட்டார், மோதுமீ என்ற நிறையுடன்
அருக்கு வேண்டும்!

— X — X — X — X — X — X —

நெங்குவையும் குறையும் நாட்டும்!

ஏந்திலீடு ஸ்ரீமத்தீர்மானது, இன்றாலூ சென்று, அவாத்தும்
அவை வாய்ப் பலத்தான் வாய்க்கூடாரிகளைக் கிடைக்க வேகமாக்கி,
விட வேண்டும். அவன்றிக்கடன் குறையும் என உண்டிருமாவுடும்
நிலத் துறையைக்குத்துறும். விடுவதை இறைவனாக இருக்கும்
என்றும்.

“வினி” மனி/குரு

(நெறவள்)

இளைந்திரியாகும். ஆயலி எச்சியும் போடு, தனிமனம்
நீர் நீரிய கீரைய விறிக்குறை குடி இந்தப்பாலகுருத் பாத்தி
நிகழ்வத்தைப் புதித்துக்கொடுத்து பூதுக்கிணைக் குறைப்போடு, எங்கு
மனமார்ப்பதீர் வைத்துக்கொடுத்து “உத்தோ உதாரணமாகும்”

அப்படி உடல்மூலம் குறைப்பியானி குத்துமைப் போதுமாறு “

அம்மூலமுறைநிலைமாறி செய்வப்படும் அநாவது உடல்மூலம்
பூதுமாறி அஶுக்கவப்படுவாடி அவ்வு வேறு அவசிரியைப் போடுவாடி
அவ்வுடையேசுத்துவாடு நிடிநிலை உடல்வாடி. அவ்வு அவ்வாறு
ஏற்கு விஷங்கு பலதாபங்கள் குறைக்க ஏதுவாடும்!



2

ஒருள்ளீண்டி உதயமாகு போன, கிடையா!
கிடு நீநீக்களன்னாடி; குதுள்ளினுமைச்சாரியா
“வாபமோநடிடமே” நியே வொறுப்பினான,
வொறுப்புமுதி, ஸாந்தியும், நிதானாடு
நடந்தால்நடப்பா

நஸ்மாகரே!

நடப்புமுதி அவை குதுவிலி எண்ணியது, எண்ணிய படிய
குறுப்பாந்துடியும் மனதே அவளீராமாவனி நிலித்து நிறுத்து
கிடுக்கீ

புகுங்காரியம்சிதுபுது

எண்பது மேருண்ணமையாகும் கிடுக்கீதையன் குதுயாடு

குழந்தைகளே! கிந்தகலிதோடு தோற விடியிலி,
கித்தியிருக்கும், உநிந்துக்குக்கிடுக்குமையான, கெநாடுமை
யான, உடுப்பர்த்தி தான். ஆறுமுதி யாம் சொல்லுத்
எம்குழந்தைகளான உங்களுக்குமேலே குடியும் என

வாக்கொடுக்குமேடு!! நம்பிந்தையே!

“உங்கள் குறையுத்திய குடுஷாபோகு கிடுக்குமே!

நிடாநாயின்றவுடுடைமூறு எண்டு எம் குள்ளுயின்
வாக்குக் கின்னங்க, ஆத்திரம், அவசரம், பேங்கம், ஆசேஷமுதி
படப்படு, கிவைகளைத்துவிட்டு சுற்று நிதானமாக்கும்,
வொறுப்புமையாக்கும், நீர்மாவிலீனப்பெருங்கள். ஆறுபுதங்கி
ஆழியுப்பாக்குமையை நோக்குவேநமாந வோவதானிதியுங்கள்
உங்களுக்குவாது” எண்பதிலி குதுசுற்றே வில்லையே கிருஷ்ண


 உலகத்தை விடுதலே நவீனர் ஒதுவின்போது,
 அவ்வுடைய (நோர்ஜென்றை) உறைநளையும்,
 அங்குத்துமுத்தும், பார்ச்சும் அதற்கே
 திருப்பார்மசையாமலி, சு(ரா)குவிலியோன்
பிளிவே இருக்கிப் பழந்தீசௌண்டாரி (குங்கு
 டுங்கர் கருவிகளிலிருப்பார்மு) கவியுடும்
 செயல்திறுப்போடும் அதாவது?? சேஷுபார்சும்
 “நாசிகளிலும், நிதத்தீசைளிலும், வார்த்தங்களிலும்,
 சூத்திரம், அஷாஷ் பேஞ்சும் ஆவசம், உடபடப்பு கிளிவாஸி
கருங்காலிஸ்ரோஸ் அஞ்சகாலி
 நீண்டிலைப்போடு நீண்டிலைத்
 தீண்டிலைப்போடு தாலங்களிலும், செயிப்பரேடு நாலங்களிலும்
 நீண்டிலைப்போடு உள்ளத்து, பளித்துக்கூறி, குறுக்கி
அவ்வாமி! (அமிமாங்கி, சுற்றிகாஷி, சுஷிகாஷி,
 உட்டப்புகாஷி, புதிகாஷி, எங்கால்புக்கிளிவாமவி)
நால்வாய்க்காலி! (ஏற்குருநாமதியான, உதுக்கி
 யடதுக்கியாமதியாக்கியதீர்யதீர்யம் என்ற உதுக்கி
 யடதுக்கியாமதியாக்கியதீர்யதீர்யம் நால்வாய்க்காலி
 அமிசமே எண்ணும், கிடைவதும், நாலும், அந்தகாலாக்க
 பூர்வாரிப்பும், பூனை எண்டு எண்டு ஆடி நிறியிருப்பாடுமல்ல,
ஒதுநாமேநாமேஒது! **பிளிவே** நா!



2
இயற்கை மசுயற்கை
 மனிதனின் கிருஷ்ண மசுயற்கை
 மனிதனிலீதாலும் புண்ணிய பாபசுகிருஷ்ண
 ஸ்ரீரங்காஸீ, பிரார்பிசும்! ஏது

மேலூடு தயை விராரபீத வினையின் படிகான், மாயா மானம்
 அய்க்குகிறது. மனக் கணி அமலி, செய்நி கிலீஸ். செய்ஸிந்டை
 மருமலி வளை கழுவதிலீஸ். இதுவேத்தியதி! ஆனால்? உலகு
 சிலசமயங்களிலீது, மனக் கணி எனிய படியே, செய்ஸிந்டை
 பெறவில்லை ஏது ஒன்றை ஓர் கேள்வி உண்டாகிறது?

1. கல்லோல் நோர கணங்களாஸி, பிரார்பிசுத்தினிப்படி
 வரும், கால்வாயும் சிஞ்சுமதி வீபகிழிது.

(அப்பிடிசெய்ய வெள்ளே, தலைவிகிலீஸ், கிடை அப்படிசெய்ய வண்டிசே
 அப்பிடி கிடை போதும். கிலீஸ் கலீஸுசுதாயும் வெண்டே. எண்ணிலியில்
 எண்ணங்களிலீது, சுதாந்திரம் கிடை விரும்பும் எண்ணால் விராரபீத
 சுதாந்திரம் விவகாரக்கிடுக்கு (பிரச்சனீக்கு) உடைய வெதாஸி,
 மனக் கணி வைய படி, வினை செய்விப்படகுடிய விலீஸ்!
 2. விதியில்படி சுதாந்து கிடைவனி (மானையினி) செய்ஸிப்படி
 ஒரு வீட்டாக நடைவறுதி நகர்மாலை, **ஆறுசுயினி!**

மயங்கீதிருப்புத் “அஹுவிகார, அக்திகார, அவிமா ராக்காஜம்”
 அதனீரவனி, காலை ஏற்ற ஆயற்கிடீதிருன் மனிதனி!
 வீ, எப்படிநடக்குதலீன் ஏற்ற எண்ணிலேயே, மனித அக்குப்பற்பை
சுந்தேகாந்திகாரி/கேள்றி நிலித மொற்றக்காஸி
 காரியம் கூடுதலுமிலீஸி/ கீ!

3. அக்குக்கும் **அறைவுனி!** வொகுபாக்யும், அவன்
 செய்வாக்யும்; அவன் **பலமாங்கும், பலஞ்சு**
குமி/குக்கும், மாஞ்சும் வாதும் தனங்க கஞ்சுகுன் மனிதனி!



2

ந. “பத்ருதகாரியம் சித்ரது” என்பதையுடே
முற்று, “மோஹதி, வேந்தி, ஆவசதி
பட்டமிழு” குறைதானில்லை நடவிப்பட்டு,
ஒலி மேல் முடியலூண்டை என்றும்,
மேயுடையவேள்ளை என்றும்,
நட்டிருக்கின்பி, அறிவிழுது விராமத் திரிமா
விஸி தோலி வி காண்திருக்கிற ஏடுகள்! கிபிபடி குண்ண குடுகிறே
மனிக்கினி, எண்ணாகும் உசயழுத் திர்தீ எஞ்சுவாமி! ஆலை
மனம்பட்டநட்டநாம், எப்பிபடி எண்ணாலூண்டை ஒ எப்படி
உசயாப்படலேயன்றே எண்குசீ? ? ?

1. ஏதோராம்ரே சூரிய தூரி குறைவனிநாமிப் பூண்டை!
2. அவண்டாமாவை முன் வைத்து நமித்தாரியக்குறவின் வைத்து
3. ஆக்கிருதி அவசாதி நூத்துப்பட்டமிழு, நூத்து / உருண்டை!
4. **ஊமோரூபி** / செயிவோம் - **நடப்படத்**
நவமாக உத்திரம். (கேள்விக்கீர்மாவோ பலங்கூளியும் தூது)
5. அதிக்கம் அவன் வொருளே; அவன் உசயவே; எண்வதிலி
உறுதியானா / நமிஹக்கங்கூவன்றே!

பொதுவாத தூரி எண்ணம் நாமிமாவை அனுசரி தீரு
நட்டிராஸ், உங்குபாதூ ரோத்தினைய சேர்விடகில் நான்கீடு.
நடக்கவேண்டியதை / நட்டித்திவைத்து!
அதன் முட்டை திலியாந், நடப்பூதுமித்தாமாவை, **யாம்**
எண்ணியபடியே / நடப்பூதுமித்தா உதன
ஓம்மோந்திறவை / எகாடுக்குத்துருக்கிச்சாய். உதீ
ஓபி போது காரியம் எதுமுமிகிஸ்தீ. **நமிபியவரி**
நடந்திப்பிப்பார் / எண்பிரத நாக்க வேண்டியது 2 மீ
நடுளையான பூதுமையாந் சுன்ன அடைவாகு! அதுமுதி கிடைப்பார்
கல்வும் நிறைஷாதுமும் கெடும்.



ஓர் ராணியின் சர்வதாமி, இனக் கூடுகளை
நீரிமாடிப் பண்டதானே? அவறுக்கும்
“நட்சதியின்காக்குப்பீ” ஏற்படுத்தபோது,
1. சந்திக்ஷாணி கிருபையிறை அவை மறைபடுமா?
2. இதானிலென் அவையின் வஶம் சமீயுடியங்கா?
3. தமீராறுக்கிளியால் அவற்றை எடுத்துடியங்கா?
4. அவர்களுக்கு அனுபவித்துமொன்றீர்க்கு உருளுமா?

பதில்: நலில் நேரியினையே கேட்டால் சூழ்தாயி. அவ்வாய்
மன ஓரிடம் முடித்து சூதித்து கேட்கப்படக!

1. பந்தஷாணி கிருபையிறை அவை மறைபடுமா?

நீர்ப்பந்தாணி நட்சதி சர்வார்மிபண்ணதிலை, செனிழுசு காளிக்குத்
உண்டு! நீர்ப்பந்தாணி நூல்வாமா, யோகமயித்தியுடன் வெலிழு
நாளிக்கும் உண்டு! நீர்ப்பந்தாணி நட்சதி செந்துபிழுத் தானிக
ஞ்சிகு, நீர்ப்பந்தாணி மாணியிறை! மயக்குமான்தீரு
எநாடுத்து, ஆபிரேஷன் செய்யும் நிலையிலி, பாகத சுதீருக்குறைக்க
படவாகி. நீர்ப்பந்தாணி நட்சதி பாடு, யோகதிலையிலி வெளிழு
நாளியின் நடைப் பாளியி” சூதியாகி. அவன் கனி

“**தட்டவள்ளுமியாவு**!” அவையாகி. அவன் கனி
உத்திருக்கான்கூடு முடிவன்றே ஏற்றுக்கொடும்! ஏற்றுக்கொடும்! ஏற்றுக்கொடும்!
அதைக்கொடும் செய்தைய, மாற்றுவோ, மாற்றுவோ, மாற்றுக்கொடும்
அதைக்கொடும், முடியாது! அதனீர் கிணிமிகுவருகின்றே, இனியாயா
ஒரு பால்டி! பாகதகாணி!

2. நாளிந்தி அவையின் ஏதுக் சமீயுடியங்கா?

“நாளிந்தி (ஏவும் அவன்) உடைய அஸில், உரைமல்ல!” அவன்
“**ஆட்டும்**!” சொல்போம்! ஆக்மாவை எதுவுடுத்தன்றி முடியாது!

நூத்து நாளிந்தி நீரிமாதாவத்தை, தமதி நென்றியங்கா கூடு
நூர்மொடையோவிமோவிமாவனேயன்றி **நால்து**.
உடையமியாக்! பாகதகாணி.



2

தால ஆதமீ பயிற்சித்து ஸ்டாக் பார்வி பா
ரேயென்று நன்றாக பாவனை செய்யான் அதி
சுரூத்து, குட்டி விளை (ஊடகத்திலே)
ஏப்போகந பாவனை செய்வான்று தன ஒத்து
செய்தீடு எடுக்க ஸ்டாக் டான். தீர்த்து
உள்ளது நீத் ரானிடு, அவன் சுரூப்பு ஓர்

பாரமாநவே/கூறுதலு!

ஆவே தூல வளி, அவன் ஓன்று செய்யாது, செய்யவும் மேயாது

காரணம் அதை **ஆட்டுமீமாம்** அவன் பசுமீ
உருவே, சூரிய மனம் மஹ்காநவேகத்தீர்வே : கோஸ்து
மலையின்பட்டாகு/ ஹஷயவாசனா கோஸ்து

(அவனிடம் கிராடு) ஆகவே தூல வளி ஓர் படங்காடு கூலி
கோதிரையும் கோதி ருமூலும் கிருத் தே !

3. ரானிடம் ராத்தினியால், அவனிடையெரிக்கும் முடியுமா?

குாலுத்திரி/ என்பது நம் ஹனைநளி எரிவி

பத்ஸு. ராத்தினிரெளியது, ராமகுபது குண கோதி நிருதி,

தமியில்தோனிறி/

ய வெளிர்ச்சியனி/ ஓர்மயக்கமே என உள்ளிடி,

அந்தம் குழுமயக்கத்து அதுபெருமே ! மேல் கூறுய கிருத

மதுரமயக்கீலம், மேலும் மேலும் ஹனைநளி சேகரிக்கும்,

ஓர் கருவியானும் ! ஆகவே நமீவாத்திக்கவீ வாஞ்ச ஸெ,

“பழுவினைக்கணக்கீருமேக்கத்தொன்று போகுது ஓர்

உபீயாந்த்திரயாகு/ கிருதி மேன்று மே

யண்டு புதிய வினாதை நொடர்ச்சிட்டது. அதோடு தீர்த்தாலித

“ராம குழுமயக்கம் கூட வேந்தால் !”



2

4. நானிகருதி அவுபவதீக்தான் தீர்த்தந
ஷணிமா?

“நானியினிதாவமை”/கங்கி

விதிநிகு உடல்பட்டதே அவ்விதிநி ஏவ்வெறியு!

ஓர்நானியினிதாவமானது, நிரோஷ்டதிலிரு அதன்
ஒட்டத்திலிரு நான்மையுடே சூழ்நாள் “மரக்” கடிவப்போற்ற.

ஓர்நானியினிதாவமை எச்சிலை கிழையைப் போன்றது. அதேக்கிழை
கோடு உத்தியிலும், சாக்கினையை முடிநாற்றினாலும் தாக்கு
எழுயீமாலம். ஓர்நானியினிதாவமை “பிளைமணம்

ஊழி”, கிவெறுள்ளிலை சமீபத்திகாலே காணிடு. ஓர்நானி,
அத்தால் விளை அதைவு நீர்க்கொண்டுமூடி, ஓர் குடுகாராலு
மேல் குண்டுக்குவிவி அங்குதையைப் போல்விழுவதை கஷனியாறு
இருப்பான். தாவமிலையினில் அவுபவமை நானியை பாதிக்காது. அவன்
எந்த வினாத்தியும் சூத்திக்கொடுப்பாகாலே கிருமியான்!

கோவி!: – நாம்குபவமை எப்படிஏற்பட்டது? எதாலிடும்பானது?
பதிப்பி: – நாம்குபவமை “மனநினி” கறிப்பியே! ஓர்வயாஞ்சி

ஏதியிது எனிடுனி, ஓர் வயயர் சொல்லியி அதைகிடக்காமலே,

அசிந்தகுடியாது. ஓர் வயயர் சொல்லியாமலே, உல்லினி

ஓர்வயாஞ்சி, “பிளைநாரம்” அடையாது. அவீபடி

நெகாரம் அடையாமல் “பிளைநாரம்” (பிளைஞி)

அடைய முடியாது. ஹரச்சனை அடையாமலே உலகமே
ஏயனியடாது. ஸ்ரீவைஷாந்த நிலையினில் நாம்குபவமை கேவ.

கோவி!: – கணவன், மனைவி, குழந்தை என்பது நாலு பே

தமீபந்தமாறி உறவுசமீபந்தமாறி விளையுவத்தமா?

பதில்!: – தமீபந்தம் எனினுலே ஒளியுடன் ஒளியுப்பினந்து கிளைவு

எனப்பொருள் படிம் நாம்குபவமை கிலையாமலே “உறவு” கிலை.

“உறவு கிலையாமலே “பிளைநாரம்” கிலை விளையாமலே
“உலங்கும்” கிலை. உலகமே கிலையாமலே “உலங்கும்” கிலை”



2
கோவி:- ஐயா! ஸ்ரீ பக்சன் நாமாவை வீடு
நிப்பதியும், மத்திரங்களை வீழுவிப்பதியும்
“ஊனினிதிக்காக”/பார்வி
படியும், அதே நிலையிலீ பணிகளை உடுடும்
“குளாக்கு”/பார்விப்பது யும், கேவலம்
வேண்டாமா?

பதினிப்:- குடுக்காய்! “ஊனினிதிக்காக்கு, குளாக்கு” அவர்யும்
ஒட்டாடு/ஏன் கே சார்வியுமோம், காரானம்?

“அளவிடமுடியாக”/கிறவுதுக்கு அவங்கு?
“குளாக்கிவடங்கா”/கிறவுதுக்கு கீர்த்தனைக்கா?

கிறவுதுக்குத் தீடு ஓர் அனுஷ்டி ஓர் கணக்கே பார்த்தாயாறல்,
அவும் உணக்குத் தீர்மானவையும், குளாக்கும் பார்த்து அகுள்
மாலிசீமீ குத்திலூடு யோகிவிடு! நடி கிறவங்கி,

“அளவிபறிய குளானாய்”/பாளிவாளி
வாசியின் வர்ணாநிசவரி! குறவு கிள் **“கலியினி”**
கோரதானீப்பக்கவீரி நூக்கு, அனுமதி சர்வஶாக்ராண்மாலியிடது!
கோவி:- **“ஆணி பயனீ”**/என்ற வெநும் ஏன்?

பதினி:- உலகநிலீ:- கலியநீதிரீ ஆணி வயனீ என்று **“பூநம்”**

உண்டாயிற்கு. முத்தைய முனிதூர்யுகங்களிலும், ஆணி வயனீ என

“நாமருபம்/குடும்பேயனீறி, மேதமிலீஸ். குறவு அங்கு
“சேவை”/யதிற் ஓர் தியாகமாந அடுபயனீப்படிடது. குறவு
இந்தகலியில், மேதம் மாதிரிமாவீஸமலி, யதிற் சொடுபதீஞ்சி

“போறைமோற”/வாடுநாகக்குதிவுக்கிறது.

குறவு பாய் நாமாந, ஆண் பயனீபேகமீஸியன்றும், குறவு
பயனீயும் குறவும் என்றும் **“பேசுப்படுகிறோம்”**



2

தெய்வநிலை :— ஆண் பெண் என்றுள்ள “**பீ**
சுத்தி” யாக கடுகிப்படிடது. சிவன்னிருள்,
 எழுஷ்டு என்றும்; சுத்திடையனிருள், தோபி, மாஷ்டு
 என்றும், சுத்தி, குடுகி (ஏதேந்து) என்றும் சொல்
 என்றும், சுத்தி, குடுகி (ஏதேந்து) என்றும் சொல்

அதைப்போலே வெண்டாமே, “**அணந்திரமுமி**”
சேஷவு / செய்தாலே அந்த சூபே, வேறு எந்த பள்ளிய
 நான்தமு, சுத்தி, குடுகி யாக்காக்கன், செய்ய வேண்டாம் என்
 நட்சத்தியானத்தின் அனுபவம் சூபைக்கிறது!

“**சிவனி**” / அதைப்படே (ஆங்கோவிப்படே) “**சுத்தி**” என்றும்
 அதுகலியுத்தீவீ மாறி, “**முனை**” / என்றும்

“**நீருனி**” / ஆங்கோவிப்படே சுத்தியாகிய, “**முனை**” / என்றும்
 மாறி விடது. குனி குத்திகளி குட்டிகளிமட்டே, குப்பேநை
 மாறி விடது. குனி குத்திகளி குட்டிகளிமட்டே, குப்பேநை

மாறி, மாறி, என்றும் சுத்தி மஹானிகளின் அனுபவம் சொல்கிறது.
 பார்த்தி :— சுவாத்தன் பெண் என்ற மேதம் கீர்வஶ கல்லி.

இந்தாமருத்தில் “**மேயக்கமுமி**” / கல்லி. தடங்கன்று
 வயன்று குத என்ன செய்யும்? கிடுகேயை வெண்டாமா?

என்ற “**குவக்கமுமி**” / (நாங்கன், கவகன்) கல்லி
 வயன்று மிருமானமாகச் சொல்வார்கள். இவ்வேந்தெங்கும்
 என்று, என்று, “**ஆத்மா**” / என்றும்; “**ப்ரமாஞ்மர்**”

என்றும் “**ப்ரமாஞ்மாரன்**” / என்றும் பரமாக கடவிப்பதே
 ஆறுலீகன்றயகுவியக உடக்குகிழியிலே, வெண் என்றுள்ள சுவார்த்தி
 “**பாபஷாபமீ**” / என்றும், சேஷவுக்கிற எழிதே
 அதுமலுத்தாத முடியும் என்றும் நீமஹான்காலி மேசுப்படுத்து



கேள்வி:- ஐயா! **பழுவிஜினய்!**
ஆடியென்றும் **புதியவிஜினய்!**

தொடராடே என்றும் சொல்லிகிறீர்களோ அன்றை ஏற்பாடுகிடத்திற் குள்கிடுவதே நவீநது?

பகுவி:- ஓர்திலையினீ யேதமீசொல்லியும் பாத விளையீப்பு
விளையீப்பு சூத்திகமாகும். ஆறுவீக்கிணியோம் சொல்லும் பாத விளையீப்பு
விளையீப்பு சூத்திகமாகும். ஆறுவீக்கிணியோம் பாத விளையீப்பு
பீரார்ப்பத் நம்மாதாலுமாக
(இவோதாரா ஹஸ்திக்டாகுமீ) குத்த (வந்த) விளையீப்பு
விளையீப்பு, குவனமாக நீங்களைக்கிடுவதே ஆடியென்றும்,
ஆடுவசப்பிப்பீடு! ஆதாங்கிய ஹஸ்தாக்ரா

தொடர்விட்டு ஹடாடே யென்றும் தான் சொல்லின்னுடையும்!
கேள்வி:- அதைச்சீர்து விளக்கி அடுக்குங்களோ?
மதுவி:- சிறுபல்குறை சொன்னபாடுதானே (சிறுகுறையாகி)
கேள்வி:- ஐயா! காவிக்கரீர்த்தனை குறை சொன்ன அலு, ஒவியாகு
குறையுதி னம் அறுபவு நிலித்தேபுதியா வாநாம்,
மேலும், மேலும், உருக்குதி சொல்லியிப்பதானாலும் தான் அமல்கிறது.
ஏம் தமமன்னிக்கீந்தபும், என பளித்து திருவடியபற்றினிடும் அக்கீ
குத்தித்த வயன்னும் குரானமாலை!!!

அங்கோதைச்சீர்து கிரமரிப்பு குறித்து, அக்கீகுத்தித்த வயன்னிடும்
திருவடியபற்றித்து, வருடுத்தொண்டே, எமீகன்மன்றியே!
ஆனத்தகூத்தாய்! ந் **ஆயிர்த்துமறை**! ஹடா
ஆம் சூனமோ, சூழிப்போ, அஞ்சவோ, கல்பாமலீ
உள்ளுள் கூட்டுமோய், யாம் அக்கீ
வப்பியாதுமிர்த்தாத, பஞ்சுகேவாகி!
யாக்கொள்ளபாடுதானே என்கேட்டதீா, ஏம்முமன்னிக்கீந்தபும்,



2

என அவர்தாறைய வருஷவிதி/விடு
சூரதீகோமி: - குத்தாயி/ பண்டிய
வினாய முடிமே அடிக்கெ வேண்டும் என்

ரலி; **குருகுவள்ளுக்குத்து!**

அவஸ்யம் வேண்டும்: அதேநேரத்தே
காரணமே காண்டும் **குருகுவள்ளுக்குத்து!**

குருகுவள்ளுக்குத்துயும்! அவர்களைத்

1. முத்திவன சக்தியென்பது: பிற சாவகி காத்தி
யையோ, அவரின் குத்துக்குறைக லீயோ, அவற்றியும்
கானுமல, கிடுசுவரவர் வினா சுவீபந்தும், வரிமாற்றம்
பளினமீபடுத்துதல, அமைத்திகாத்துவாடுதே!

2. குருகுவள்ளுக்குத்து: - என்னம், சொல், செயலால்,
குருகுவள்ளுக்குத்துமயாக்!

நுபாமலி, நான், என்றுவீ, என்றுடையது, என்றுமறவி
நா, அந்தார, அவர்மானங்களிலி, முழுமூலாக
குத்து வடிவது து குருகுவள்ளுக்குத்துயுதே.

3. தத்திகவன சக்தியென்பது: - முழுமூலாக ஸ்ரீபந்துவாலை
ஏதன்றைத்துநான், என்றுவீ என்றுடையது நீக்கி, சாஷாரி
பிரணா நிலையிலீ, குறைவன் குத்துத்துபாவனையும், பின் அது
புவநிலையில், குறைவன் அம்பஸ்வர பஞ்சமாக உணர்ந்து.

கோருகுவள்ளுக்குத்துநிகுத்து!

ஆ நாகாமலி வடிவதைத் தீவிரமாக செதித்தாக்கிடு,
துதிக்குறைவனையும், நடிமையும் குறைக்குத்து அந்தநாலாத்து
ஒன்றே என உணர்ந்து குறைக்குலையில் **(நாக்குனி)**



2

நிலையினி வயமாக குடித்து எதான்டு, “
நாமீது, அதுவேநாம்!
என்ற பரவண்டியோடு, “ஏந்தப்பதா
வரோ” போலி நமீதே காவனமாக கிடைப்பது,
தற்கங்கள் சக்தியாடு!

வியடி தற்கங்கள் சக்தியோடு கிடைப்பது வே பழவிளைக்
நண்கடைளை முடிப்பதாகும் தற்காப்புச்சக்தியை முறைக்கங்கள்
சக்தியாடு எதான்டு குடித்தால், அது புதியவிளை/
ஏந்தாகும் திலையாடு!

அங்குக் குழுத்தெகளே!

உங்கள் கேள்விகளுடும் முடிப்பதிலை!
எம்பதிலும், உபதேசங்களும் குறித்து வெறிலுவிடது!!

“**தற்கங்கள் சக்தியிடத்தும்,**
பிரியாரண நமீவிட்டையுடையும்,

குற்றம் கேற, விரும்புவதுமில், பேசுதிருஷ்டி கிரீவாஸ்தவம்:
“நான்னன்றைப் பிரதைத்தயஞ்சு” கடி என்னம், ஏசாந்
செயலாப்பத்தில் போயும்” “போயும்” என்று வாய்

“திட்டவூராக்கயக்கத்தும்,****

அதுவேநாமி, நாடும் அது என்ற

பரவண்டியோடு

நல்திது அதுகாலீஸன் ஆகைகளாக!

எல்லாம் ஒன்றே! அது நலமே! அது யானும் அந்தே! இதுவுக்கியீம்!!



2

குடுந்தங்களே ! கில் பெண்டு

எமாட்டின் ரூக்கிடுதுரிவாசகுத்திற்கு,
நாக்கின் வாசகங்குக்குக்கு கடுதி, சுடுதி
வாசங்கிஞக்குக்கு எப்படி கருத்து வநார்க்கா

வேண்டுமென்பதை சுருக்கி துடுகிடுமே!

1. தேவியா மவனோ / 2007

என்னசமிகிழேன் பாரி?

பதிலீ:— உண்ணமயயேசானினயி. தேவரீகருக்கு
அடியவளினி மகனையாடி. அதாவது
அடியாரிக்கு அடியாரினி மகனையாடி. யாலோ
அறைத்தமாவு. கிடைத்திருப்பது அறைக்கவி
மோக்கியா? அது யனீதானே?

2. முட்டானோ!!!

பதிலீ:— ஓய்ளு/கிடைத்திற்கு மாற்றிறபிபாரிபீபாயாக!

அழியாமயினி மாந்தரி அனைவுமே, தேர்

முட்டான்தானோயே!

(இது ஒரே சுற்றிறை (ஜனமரணத் திட்ட விவீதங்கள்)

உருபவர்களே நூத்து ஏனையாடி, அல்லது தெட்டையை

உடைத்து, ஏவனியை வந்து, சுதந்திரமாய் ஆகாய
வீதியிலீப்பாக்கி, சுதந்திரப்பறவையே!

யாகி அல்ல மாந்தனுப்போல் குட்டான்ஸிலு



3. “பரந்தசீபயலே”

பதிலி : - உன்னமயே புகன் றயி. உங்கள் உரை, நாடு, தேசம், மொழி, முதல், ஒன்றே கிடையே எஃதெயது அவீவ் யாம் பரந்தசீப யலே.

4. “கோமாக் கூடையோம்”

4. “அலோமனையா”

பதிலி : - ஸதீ திய வாசகத் தைய புக ள் றயி. யாம் கூல்மனை திறந்தால்போலி, அதன் சொல் பாகாஞ்செ கிருத்துதான்டு, “அழுத வெள் ள் றயி” வொங்கிய ருது, மனைய கையெலே ரவு யாம்.

5. “ஆர்அப்பறுக்குத்தானி”

வொற்றித்தயா???

பதிலி : - ஓரடி அவீபனே! உபகந்திலை வீ அவீப அமீக்கிலீவி! அமீப மயூம் கிலீவி! நெயீவ நிலை வீ “அவீப அமீப அமீப மயூம்” அமீப விலீ வீ!

6. “ஆப்பறுகும்”

6. “ஏமைக்குதியமே”

பதிலி : - உன் வாசகத் தைய மே! உங்கள் றகுதி உபகந்துபதி கியமாகும்!

சிவகாலம்



பின் அதுங்காக, **அவரீ** (கண்ணன்)
தயத்தியமானாலே! உபமின் அளவுத்து
பஞ்சாதான்மாவுக்கும்
பஞ்சாநுபந்தியத்தியும்

7. ஒப்பு / மாலைத்தான் சாமியாகிடுயா?

பதில்: - பூதிரணி ஒலே பக்குக்கொடி எனவீ வாருள்ளவனே.
யாரோ அதை கேள்வும் நாமாகவே? **நாமாநாகவே!**

கஞ்சாநீதிசாரியும் ஒப்புத் தலைப்பு, சப்பும் தலைப்/
எழில்லையில் அளவுத்தும் **மனினோ!**

8. சோறு / தன் களியா? ஏது எதும் கிடைக்கின்றா?
உபவாநாஸ் **புலம்!**

பதில்: - **உள்ளாமலமாம்!**

எளியதுபோன்று, எவ்வோருமீடுவமே உண்ணின்ற நார்!

அகாவது மலமே மனி, மனி னோ மலும்! மனி னோ உடல், உடலே
மனி / உடலே விளை, விளையே உடல் / வாளையேத் தான் மரணம்,
இனமுண்டும் விளை / ஆகவே நடிமலமாகிய மனி னே விளை,
ஆவத்தாய், அது சோறு என்ற சுதாமலீ ஆவத்தாலீ அதையாம்
ஆசால்லாக (விளையாம்) ஏதீபதிலீ. **நல்லம்**

ஒளிடே / என்ற அதுவாகவே ஏதீகிடே து அநு /



1. கம்படி “உள்ளவக், குழமிபத்தியீரு”

உதவாது நவாகிக்கறையாது வேலை எடுப்பாயே?
உதவாது கறையாது

பதினீலி:— உள்ளவாசம் ஓர்திலியில் “உண்ணமயே”!
ஓர்திலியில் “பாயியே”!

“உதவாதவனி”:— உள்ளவக நாம ரூப
குண முகூது சிகஞ்சீகு, உதவாத ஏடு திலியிலிக்குத்தெடு எக்காணி,
எசாந்த, பந்த, பாச, உணர்ச்சிக்குத்தீரு (ஷிளாநருங்கு)
உதவாத ஏடு சிக்கி, உணர்மரண ஏடு தீரு, (விழித்தீரு)
உதவாத வனே!

“உதவுபவனி”:— உள்ளவக நாம ரூப

குண தொட்டு நிதி உருவிலை தீடியாவனியை, சாமாணிய குறுவக
குடுத்தெண்ணி, குருவி கரண “குழமிபத்தியீரு” வோகனி

(குழமிபத்தியீரு, குத்தரிமீ, புதிர்மீ, பந்தப்திர்மீ, பாதுகந்தர்மீ,
தைஏநி போகனி) ஏடு குழமிபத்தியீரு, குத்தெண்ணி

ஏடு குழமிபத்தியீரு, அனவோடு சொல்தும், நிலை கண்டு எடுத்தும்,
கோற்றியும், கோந்தமலும்!

தலைமறை காயியோலி குடுத்தெண்ணி, நம்பியவாகளோமட்டு



2

ஓர் இராமாக ஒதுக்கி வைத்துகிடைவனிடு,

அநான் (பாலூபத்திலியின்)

நிலையில் ஓர்வைத்தியமாயிற்குத்துக்கிடைவனிடு,

வீரபஞ்சாங்கி

நிலையானாலீயானாலீசானால்;

நாட்டியும் நாட்டாமலும் வந்தாளியுடே அதிகரணம்
யுடன் அதீஷ்டுக்கொள்ளிடுகிறேன் உறவாஞ்சலை

(2) நமு அக்தராரயான்

ஓர்வைத்தியமாக சாஞ்சாங்கீஸ்கிள்ளை மகாவெளி
அபத்தீயதீனீ நிலையில் **யாநிகிலிஸி**

பதீதியுதீனீ நிலையில் **யாநிக்கீடு**!!!

10. நிம்மா, நானம்கூடுதானோ,

ஏராசம், அந்தவழைம் **உம்** தான்???

பதில்:- நான் அனைவரும் **நாம்புக்குத்திலீ**

எடுமே!!! ஏவீசுநிக்கேமே கிலீஸி! ஆறுவீசந்திஜட

சொஞ்சுத்தை கண்தாகபாயன் செய்யுடு ஏந்து**மீனா**

மேஞ்சு தானீந் வொலியுடு உண்டான கடி



2

தந்திபணியாரீ ஏற்றுக்கொண்டு அளிவனி
படுகிறது! இந்தசர்வமாகிய ஈடுசாடு
படி, விளையினால் தோன்றி, வந்துகிறேன்,
மாறி, மறையும் கண்ணமயதே, கிடங்காமலீ
நமக்கு அவில் என்ற நிடங்காரி யோடு,
இருப்பது வே ராணமி! இந்த ஈடுசாடுக்குத் தங்காக பாலி
எயியும் கிந்தமனமானது, நீஷாஸ்துமி மான என்று சிருது
யோசமி, வெழநமி, வட்டச, கிழவகளை

உதந்

விடாலி, நீயுமி ஆவாகயே குவீபாயி! கிந்தங்காவியும்
உணக்கு வரமாரிக்கவில்லாமல் யேயியிலே.

‘மின்னப்பிரிது’ மேவேஷானை கேள்வி வாருத்தது

‘மாயாமணநிறிது’ மேவேஷானை கேள்வி வாருத்தது

காரணமி, அபிபுத்தனக்கு எந்தெந்த நொண்டாலிதானே,

‘உலககியக்கமி’ குடீநஞ்சுயுமி?

‘வினோயகருக்கமுமி’ ஸ்டாந் குடியுமி?

அவிநூல் இறைவனுக்குமிழுந்தாழிலீ

எச்சியுமி கிடமீட்டீரீ நீயுமி கவீபுடு கேள்விய

நேட்டுமுமி கிடபீட்டீரீ கஷ்டநகவே மேலே கூறும்

மான என, குடு, சுரளை, யோசமி, வெட்டமும், வட்டச கிழவகளை

திஸிப்பாகுவீ எந்த கேள்வியுமி அகனி புதியுமி கண்பில்லை

ஏற்றுவாடு கூன்றும்!

அதுறவும்!

அதுமாலும்!

அதுமாலும்! அதுமாலும்! இது ஸ்திதியுமி! நாத்துயுமி! ஸ்திதியுமி!!!

உதந்



1. மஹாகவீரர்

அப்பதிகாரம்!

அதில்

நாம்ருபங்களை மஹநிதுபாதக வெண்டும்
அந்தநாம்ருபங்களை, நாம் நம் முடையுத்தில் ஒன்று
மனதினுலேதான், வைத் தோழேதலிரு, அவைகள் எவ்வெ
ஞ்சிகு குன்ன மெயாடிடுவிங்கள் என சொல்ல வில்லை!
அந்தநாம்ருபங்களை மாற்றி அதைத்தாலோ அதை
நாலோ, அவை அவைகளை மறுக்கவும்போயத்தில்லை. கிடியிரு
என்ன எதுதினுலேதே என்றும்? நாம் நீபமிதாங்கிய நிது
அன்றும் **மனிமுது** / அன்னியாடில்லை

என்றும், அவை அன்றதும், குறைவனுஸ் நமக்குக்
ஏநாடுத்த, விளையாடும்பெராருள்கள் என்றும், அதை
விளையாட அனுமதி உண்டான்றும்:

2. ரினம்

கொண்டாட அனுமதி கில்லை என்று ருதியில் நிலைக்கு
வேண்டும். அப்படி விளையாடியும், அதனுஸ் உரிமை
கொண்டாடியும், கோடா அநோடி ஜின்மா எடுத்து
விட்டோம் என, உ அதிலுள்ள உரிமையும் கில்லாமல்
விளையாட நடையும், குறைத்து குறைக்கு, குறைத்து
மஹநக வெண்டும்! நாம்ருபத்தை தமக்கு வெண்டும்.
அதனி குண தோடி விங்களை மஹக்கு வெண்டும். நடந்த
சம்பவங்களை கண்வாதமாறந்து வெண்டும். கேட்ட
குறைத்து குறை, வார்த்தைகளையும் பூக்க வெண்டும். எதிலும்
ஷரும் முதல், வெறுப்பும், வராமல்மறத்து வெண்டும். தது
செய்த வாக்களை நானும் போதும், பக்கமாறந்து கொண்டாலும்
அறையாளிகள் இழந்துகொண்டு, காலும் நிலையில் காலுக்கு
குண கோடுவுக்களையும், மூர்த்துமாது வெண்டும்!



முற்றிதுப்போக பேணிபுரி

எம்மதிலிகளே!

முனிசூரிய நிலை

யிஸ் முற்றிதுமுற்றிதுப்பழகிருயுத், குனிஜன்ம
வாஸ்னையும், கிசீதன்மபழகிருயுத் வாஸ்,
னொகரும், திடுகுமீவுதிருத்திவிளைகளிலிருத்து
என்ற பாசுவலியையும்; **குவனி!** என்ற தங்கத்தையும்;
காடிபாி! என்ற நாட்டை; **இவ்விடந்தனுபீ!**

விருதுவிதி சுதையீபது/ஒவ்வுண்ணிய பாப சேர்க்கந்தயா கே.
திது பவாலம் நடை படத்தரளித்திரமாகி விட்டால் அந்கநார
போந்து போனாது. திரைக்குநாமதி திரிமன நெபதுத்து, அனைத்
நெயும் **சாவுள்ளிப்பழு**/ இவியில், விட்டு விடு,
பழகி வந்தான். கந்த **அந்தநாற்**/ மனல் டேன்
சிருத்தையினரி) மஹந்த நிலை மஹத்து நிலையான சுடியும்.
கிழ்ச்சுணர்ச்சிகைட்டு, மூயீயுள்ளரியு மேஜாவிக்குநெடுயே,
முற்றித்தந்தெலை யென்று ஏசாரித்திடும். உடல் உணரிச்சித்திரையும்,
மான, என்று, போச, குடுசுதீ, வழ்நை.
இவைகளை ஏதுக்கொமர், **முற்றிதுப்போகம்!**

நிலை பந்த முடியாது. என் என்களையும், செயல்களையும், மஹ
காமஸ், மஹத்துப் போந்துமியாது! மான, கிழ, குடு, சுர கீண,
வழ்நை, வெட்டும், கிவைகளை ஏதுக்கொமர், மஹத்துப் போக
முடியாது. மஹத்துப் போகம் வந்த **சாஞ்சாமலி!**
சாஞ்ச! (மெந்து) போக முடியாது. நீ இறங்கநாமஸ் அது சூக
ஆடிய ஒவ்வுமுடியாது. கிதந்து.

குடு கீண



2 “இறந்து போகவேண்டும்”

எம் சிசுக்களே!

ஏன் கூறிய நிலையில் முற்காலப் பூர்த்தும்
போந்துடியாரு முற்றும் போகாமல் ஆயா விழாம்
குலீவரி (நாம் சுதம் சொல்லும்) சூல் அடியாது/
ஏன் மாறி வடிசுந்தடிகள் சொல்லுவார்!

“ஏன் பொதிந்தகாயம் உடன்துக்குநகருக்கொள்ளும்,,
ஏன் பே; **நான் இறந்துபோக**

நான் உடுவது எக்காலம் என்றும் மேலூல்கூறிய கந்தநான்,
என்றுப் போலும்படையது, கந்த மேன் ஆம், எண்ணம், சொல்
செயல், கிம் குண்டிலும் கிரக்கந்து வண்ணம் கந்து முறந்தாலும்
முறந்தாலும் குந்தநான் கிருஷ்ண வாய்மியருக்கிறது/ஏனில்
ஞானமயங்க கிறந்த மேன்றை என்றும் உவியுறுத்தி சொல்லும்
இந்தன் ஒரு முரினிலையில்? ? ? ?

“பேய் போல்தினித்து? பின்மீபோஸிக்டந்து? பெண்ணோயிபோஸ்
எண்ணி தவம் குடியிவது எக்காலம்/ஏன்றும் சொல்லுவார்/அடியாது
ஏற்று கொல்லுகின்றும் கிள்ளாமல், எதிலும் விவிளாம்/”

போதிலை கிள்ளாமல், விவிலாம்/
ஏர்ச்சனைவில்லைக்கிள்ளார் எாமல், சாக்கை எஸ்டிடு ஆகே,
பெண்ணே, **நாமவிலையில்/** க்கிள்ளுக்கொள்ளாமல்,
நடைப்பாமி/ போஸ் விளையன் சுத்தாருடு முடிந்து திலகை
ஏதாத “ஆவன் குடிசீலிவெறுவன்றே/ இந்தவாடு திலை தாப
சுத்தாருடு நடைப்பாமுடுபோடு ஸ்வயமாய்ச்சொய் மேன்றே/ அதே ஸபா.




2 பூமியில்

“ஓமீரூஸக்குழந்தைகளே”!!!
“அங்கி கடுவென்றாயிடுவே”
 சுமார் நான்கு ஆண்டுகாலமாக உங்கள்
 அனைவருக்கும் என்ற தொடுத்தீரேண்டுமோ
 அவை அனைத்தும் **பிரவுனாரிவந்து**

தெயிறக யெல்பாகவே நொடுத்துவிட்டோம்!
“அங்கி காமுமீரமுதுஞாயும்,
 ஒயிலெங்கீக “முடிவெங்கத்து” போயுமே???????

“ஏவ்வாம் நிலைய்”!!!
“எவ்வாம் ஓன்றே” அநுநஸமே!
“அநுசுகமே”^(அதசுவம) அநுயாமே!
“அநுநிவ்வே”!!! வாயா.



ஸ்ரீஸ்திக்ருதியுடுதுள்ள
 பந்தவான் ஹரிக்ஞம்;
 கலைநோடு கல்யாணமுக்கம்;
 மந்த ஓசம்பாடு”!!!
 “அபிவிரி” சொடுபமான, “அபிவிரி”
 குழுமம்; “ஆயங்க” சொடுபமான,
 “ஆன்னாஸ்ரமம்; “ஆயங்க”
 எத் ஆனநதக்குழந்தகலோ!

நண்களியும், காதங்
 கூடுதி, வாக்தையும்
(நாவையும்)
 அதை நவமாநவே பாக்கழும், நவமாநவே கேட்க
 யும், நவமாநவே யேசும், நத்தூரிச்சார்வதாவேசாந்தியா
 “அபிவிரி” உள்ளும், “ஆயங்க” சொடுபமானதி
 அன்புக்கிறைசாடுபமானதி! ஆனநதக்கு குசுபோமானதி!
 ஏவ்விரண்டும் கிளைத்தாறி ரீமுவாநிலையானதி
 ஜீவன குத்தியானதி!


 இசீசமீபவும் நடந்த உலகம் : “**புஸ்ரூ**
தம் : “**நானிடுமுடியுமிலி**”
ராஜதாமியாரி”,
 பங் நேற்போர் “**பந்படவான்**
மாரி”**கலியுடுமிலி** / (சன்டா) **மீநிரி**
 (சாமுத்தயோகி) **தாயாது** / (அடாவடி) **கோந்தனி**
 (கொள்ளித்தோர்) **சுமபயோரி** ஆவயோர். சுறையில்
 பகவான்ஸ்தி ஆரி பிரஸ நீர்மா கிருர். “ஸ்வயமாத தோஞ்ஞவிஸ்தி”
 கிடப்பிலிப்பார் வெள்ளிவன்றிரும். உடலைப் போர்த்திய ஓர்
 வெள்ளிவன்றிரும். கிருநகயிழும் ஏதும் குறிவாத நிலையில்
 வலக் கரத்திலிமுடிடும் நுமிபும் அன்பரீ காலி தாய்போறு
 என்ற நிலையில், **கீர்காநிதாமி**” (ஓர் காவிமு)

ஓர் பழங்குடுவாங் / வந்தார் எழிபிரபு.

அனையோரும், ஹர முகர்களும், மந்திலி, அரசன் கலி,
 ஆதிய அளிவரும், **ஆவர்காரி** அளியாடுவெயே (ஷ்ரீபகவான்
 மான்யயாரி) எனுந்து மான்யாடுகியுடன் வணாடுகின்றனர்.
 (சூலயினடிகளே சீசமீபவும்; தலி கோட்டும்) உடனே அளிவ
 ரையும் ஆட்காள்ளா, அளிவருத் தமாந்து வருகின்றனர்.)
 கலி ஒதுக்கத்தான், மரும்மருள விழுதுத்தான், நாமீன் ன் நை
 தெய்தோம்? என்ன செய்யப் போ கிருமி ஏன் செய் வதறியாது
 தினக்கத்தான்! **தமிங்கே உரியதோழி**
மஹாமீதமயாரி / சுதா எடுத்துக் கொண்டார்ஸ்
 வந்தவரை, ஷ்ரீஸ்ரீ வெந்த ஏதாரித்தான் (பூர்ப்பகவான் உரிவித்தான்)
திடு, திடு, கிடு, ரயன்சபையே அதிரசுகிரித்தான்.



கலை :— ஏஹா! உனக்கு ஆசனம்
கொடுத்து களாறவிக்கங்கீர்த்யமனவுக்கு
“எந்த அதிதநீரும்” உனக்கில்லை. எவ்வள்
இனத்தவர்களின் “**குபோதாமி**”

உன்னிடம் அனுபவிப்ரமாணகுமீ கிளிலை.

“**ஒய்யா** (குபோதாமி) வர்சகமி, குத்திச்சி,
வொருமை, பேராசை, கள்ளம், குபடம் விரோதம், குரோதம்)
நீர்த்துக்கொள்கிறுயா? உனக்கு சார்சமான ஆசனம் எங்கா
டுத்து வெளாறவிக்கிடுறன்!!”

ஸ்ரீ ஹாரி :— (கலகலவன சிரித்துக்கொண்ட) அவீபா!

நல்புருஷா! உன்குணம் எமக்கு வராசு.

எம் குணம் உன்னச்சாராது. மேலும் உண்

இந்தித்தவர் எவ்வேறும், எவ்வெம்காண குடியாது.

நீயுதி எழிலும் **நான்மூர்த்தி**, காணவா உண்

ரவோ குடியாது. ஆனால் யாதி உனினியும் அறியோம்.
உன் குடிதியெயும் அஹீவோம், அதன் கால மன
வையும் அறியோம்.

கலை :— அதுசுக்கவவாய். ஏஹா! நீர் சாவக்கு என்பது
சுத்தம் பொய். எப்படியென்றால், கிந்த என்னுடைய
யுக்கதில், எவ்வாஜிபார்களுக்கீர்க்கீரும்?

ஓய்யா குத்துக்கிச்செய்வேன். “**நான்மூர்த்தி**” எதிலீபு

ஏந்த காரிய சூத்தடைவாறுது. கிதத்தி உணர்ச்சாயா

கில்லியா?

ஸ்ரீ ஹாரி :— ஆஹா! ஆஹா! புதைத்துமீ அறியோம். நீயே?

“**ஸ்ரீ வசந்தமூர்த்தி**” (அந்தரீயாகவிடல்) என்பது

யும் அறியோம். “**நானி/நானிருவி/நானிருவாடி**”

என்ற உன் குணாட்டுர்கள் அன்றிக்கே “**நான் அப்படி**”,

என்பதையும் அறியோம்.



கலிஃ-அதுகான்திஸ்ரீ, என்ன உண்ணுப் பிறியூட்டி முயாது, அதிகீக்கூடி முயாது.

நாள் எந்தமோதியிடமும் எந்தவரான் வாங்கவில்லை. அப்படி வராக்கி என்னிட்டே வையும் கலிலீரு நாள்காந்தகுபாக்காம் செய்யாமலேயே,

நாளிலூத்துப்புமி

விட்டினு (சிவன்) வெற்றிவருமானும் (விஷ்ணு), சாக்தி வேண்டுமோயின் என்னை நோக்கிதுபாரி செய்ய வேண்டுமே.

ஶ்ரீஹரி- (கபகல ஏனைசிரித்துக் கொண்டே) ஸேந்தினுவாயு சுநிமாகத்து அளக்காது. யாவும் கபஸ் செய்யாமலே உள்ளைக்கண்டு கொண்டோமே. குத்தீடு வேறு என்ன ஆதாரம் வேண்டுமே?

கலி: முதலிலீ திடைத்தான்டான் அசட்சீசிரியாக தீர்மைக்கிறித்துக் கொண்டான். புணரி நீயோ ஓர்கபடநாடக ஸீதிரதாரி. எனிப்புதையும் நான் அறிவேண். என்னுடைய அன்னோநார், எத்தனை பராக்ரம சாலியாகக்குந்தறும், அமோகவரங்கிழப் பெற்றிநெட்காலும், அதிலிருார்

சுறியதூதை

போட்டிச்சுத்து, அவர்கள் போட்டிடும்பை படியாகவே உள்ளே புகுந்து, அவர்களை நாசம் செய்து, பிடிட்டுப் பிடித்து நான் அறிவேண். சுலைராம் அசர்

குபத்தை சேர்த்துவன்றில் “**நாள்** தோகிக்குப்பி/ வீராக்கிரி

என்ன தெவரும் தீவரும் அழிக்கஞ்சூடியாது. கிடுஉங்கு தெரியாது என்றே என்று குடோன். **நாள்** அசர்

“வரபிபிரசாதியஸ்வ; சிகாரோ யாம்

குமாரமாராத்தியாதை பிரமநியாது; அதை முதலிலீ உணர்த்துக்கார், ராஜாவானில் ஹாயே!



நான்எந்து “**நாஸமூழி**” அல்.நி

“குத்தை மடியே காண்பாய் அதாவது

“நாம பேச்தை மடியே காண்பாய் என்று கொண்டு வருகிறேன்”

“**நான்குடுகு**” நீகாண்முடியாது என்

முன்தெரு, 10,100,1000, தலைகள்ளுகோன்றினர் அதுவே சமீபந்துமே ஆகவே அங்கூரங்களை நீக்குவதற்குத்தாய். அங்குள்ளைக்கு 1000,100,000 என்று “நூலாகிய தலைகள் கல்லூரி”

நான் குடுகு (ஏத்து) சமீபந்துமே கொண்டிரவன். கிம்போது நீண்ட தலையை அறுத்தேர, மார்த்தையைப் பிளந்தோ, என்னைக் கொல்ல முடியாது.

ஓஹரி! கிடை 2 ஸர்: “**நான்குடுகு மின்குடுகுவில்/நான்குடுகு பஞ்சகுடுமி/பஞ்சகுடுமி/பாமாகுடுமி/நானே/**
“**யோக்குடுமி/யோக்குடுமி/நானே/**
சுக்குடுமி/சுக்குடுமி/நானே/”

என் அம்பாவியான ஹாரியே/கிடை 2 ஸர ஷேண் கேல்.

தீடேர் பக்கனையேர் யோகிணையேர், சாதனையான்கையேர், அழிந்தமாட்டாய் ஏற்படு ஏனாக்குதீ ஏதாரியும். ஆகலீத் சொல்லும் கிரர்களிடமிருந்து

“**ஆர்ஜா**” பேமாக புக்குது, அவர்கள் ரத்தத்தில் கலத்தூ, அழர்கள் “கணங்கள் கெப்பியேன்” என்றுக்குத்தின், (கீங்கலியில்) **நாம கார்ஜா**” (பெண் ரூபாங்கி)



ஆசையில் வாதவர்கள் எவ்வுமே கிடுக்
தங்கடியாறு கிடுகுக்கந்தாது கிடுவே

எனிசுப்பம்! பந்து ஒ ஆக்ஷரி,
யோகியான ஆக்ஷரி, சாதநான ஆக்ஷரி,
அப்பிடிகு அப்பிடிகு அப்பிடிகு

மாங்! குந்து குந்து வேண் குந்து அவன்

“அறிவை கூட்டு” “பொன்னானது! நானே அவனது!

குந்து வர்மாங்! ஆக்கிறிவேண் நீ என்ன அழியப்
நானல், அந்தபந்தனையோ, யோகினையோ, சாதனையோ
நாபாந்தனி! அதித்தேயாகவேண் கீழ் மேலும்

1. நான் வரதீ பெறுதவன்! நான் வரமாக உட கிடீபுவன்!
2. எந்தசக்தியையும் பேண்டாதவன்! அந்ததுசக்தியாககிடுப்பன்!
3. உண்மானையென்னிடப்பீவிக்காது! நானே மாண்யயாககிடுப்பன்!

4. உண்ணுடைய சக்தீ, கந்தக கந்தநார வோ, அஸ்திர, ஸஸ்திர
மாநான்து வோ, வெறு எந்த ஆயுதங்களாவோ, வேறு தேவர்கள்
மாந்து கீழ்க்காண ஆக்ஷரன்ன அழிக்க குடியாது குதுப்புகள்
அன்பரிக்கும், உண் நாம ஐபுத்தினுக்கோ, ஸாரிநாமபாஜி
கீத்திளைநனினும், மந்திர ஐபந்தநனினும், என்ன
வெப்பவாடி என எண்ண வாம்! “அது முடியகு முடியாது”

காரணம்:— எந்தபந்தும், எந்தபோகியும், எந்தசாதனம்
யான மும் என்றுடைய பிடியில் **பெம்மி பெம்மி**
(பணம்) கந்த கிரங்கிருந்து) நபுவ வே முடியாது.

என்ன தான் கந்தம் சாதனை செய்த பங்க கிருந்தாலும்,
பெம்மி; பெம்மி; பெம்மி! கும் பீர்ஸுதூயும்,
தொட்டே ஆகவேண்டும். “கினை குன்றும் என்னசா பெம்மா கும்”
அமீக்ரீஸ்ரீஸ் சாபெம்மன என்னக்கி உதாட்டமாகும் கூடும்
“நான் ஆவகால விழுதும் போல்” அப்பகளைக்கீழ்க்கேயேது வேண்.



2

“ஒரு குடம் பாலில் ஓரி தளி விட்டதி
எப்படியோ, அபிப்பி அவர்கள் முடிந்து
அழுர்களை நாசம் செய்து விடுவன்.
அனி “ஹரி” நாமாவோ, “ஹர”

நாமாவோ, சொல்லுவர்கள் நந்தமானோ
தந்தான் அதாவது அரோஹரா தான்!!!
கனிதிரைக்காக்கிய உங்கள்

இம்புதிப்பனிக்காசு.

ஹே ஹாரி! உன்னிலை கிபிப்பிபரிதாபமாக பூசித்து விட
டஞ்சு பாசுமி உன் பாடு! கிபிசன்ஷுநெலமாகவீ பேர்க்
விட்டாயேன ஏனையான பரிதாசமி செய்து திருத்தானீ நலி!

ஶ்ரீ ஹரி!— (ஹூம் குறுவ வாக திருத்தான் எதிர்பாடு)

ஐயா! கலிகேவா! நீஞ்சு ராஹுமி கருத்தித்தங்கி
படிடப்படுமீ அவீவ் உனக்கு சூரி பூசுமுதிர்ஸி
“நீ கணமுயமானவனே, உனக்கு தூதியீஸு”

அவஸ் அந்தமி” உன் டு. அநைதியுதியாத் தூதி

வேங்ம் மத்துயமுனீரு யுகங் களிலும், உன கணம்

நாம பேவீரியசுந்தியாங்”)

தொன்றியதால், யாழ்தீ எதி மாயா காரியீக்கினவு
பல வித நாம பேவீரித்தான்தித்து”, உன் கண திசுபு
களையும் வெட்டு கோடி. ஆரை கந்த யுகம்

உ மாக்கே / ரியதாக காயால், உன் கிளி
உடிடுத்தான் பிடிக்க இங்கீ டேி. யாம் உன்னிப்
பிடிக்கும் விந்தித்தத, அப்பற்றம் சொல்கிடும் (ஏத
ஶ்ரீவந்வான் உதாரணம் முன் கலி கிடைப்பூத்தான்)



கலி :- என்ன? என்ன? என்ன?
எனினையிடத்தீத ஒடியுமேனப்பகல்கால
நான் சிறா? அது உண்ணாலும் ஆகாது
உன் அபீபத்துமே ஆகாது! எனினைப்படிடி
பிடியுபாயின சொல்லுமார்பிபோடு?

2. மாண்யமாலை? உள்ளீடு அதியராத்திரைத்துவம்

?? 2 உன்னிடப்பட்ட என்னையுடி அறையாமல்,
ஷேறு எந்த சக்தியுடே கிடையாது! மின்னந்த
சக்தியினுல்லீடு என்னையிடப்படுகின்ற முடியுமே!

(கலிசுவேசமானமா)

மஞ்சூரி - ஓயாபகவானே கல்லிபொதுபொதுபொது!
அநாலையீனினுல் சொல்லுமேமே! உன்கிந்தயுக்தத்திற்கு
நீன்னசெய்யாயிடுமேயுக்தப்பமை என்ன? உன்
யந்திலிப்பித்த ஸ்ரீராமர் நிலையீன?

3. வீரமிக்குப்போதுமே “

அதமாடுமேசுத்திரவோக்கம்/ உண்டு! //

கலி :- ஒ ஒ ஒ ஒ ஒ நீ ஒ குமாயாவி! ஒ ஒ குகுமிழ்ச்சிக்காரண்!
நீரீர் குப்பாக்குஸ்திரகாரி! நீரோசதிசெய்கிறுய்
என் பானையகிண்டி எய்துது, எனக்குக் குடிபூறுகிறது
பார்ந்திருய். நீரைப்படிகிண்டி எய்துத்தாலுமே, என்
நிடப்பட்ட எதுவும் வயற்கும்படியாது. என்னையா என்று
நடனத்தாயிடும்? நான் ஓர் “

முரளி” / நான் ஓர் வெங்காரனி! //

நான் ஓர் அதியயானிக்காரனி! வெங்காரனி

உண்மாயாவினையாடு என்னிடப்படிக்காது. உனின்
அப்படியே கடித்து கேத்திலென்று தின்று ஏப்படுமினிரு
ஷேன். (எனபுத்தகளைதா நாதநா வெள்ளு கடித்தபடி
அதிகாரமாகலும் அது குவெசமாகவும் அமிகிவமாச
எத்தைவிட்டு எதுது உறுவினான் காட்டு.



எழிதூப்புநிதககளே!

² உடனே எழிப்பீர்களை!

துதிமாயா ஜாவதினது காட்டி ஸாந்திசெச்சிதான் எப்படியள்ளுவிடு :-(தளித்தநிலையில்)

அடேடேடே! கலியுதச்சக்ரவர்த்தியான

தேவதேவனேஸாந்தி அடைவாயாக ஒயா!

தலிதேவனே! நீராம்ப உத்தமமானவன யிற்றே!

உன்னிவிப்பற்றிலைமந்தீநெரியாதான்ன? கினித்தத உந் யந்ததிலீ, மக்களின் வழியாடு எல்லாம் உள்ளவசுத்தான்ன?

கினினஷ்கருந்து, (ஹரமிர, ஹித்தி ஞு, கவன் அருகன், வினாயகர் அப்பாள்) எல்லாம் சீலயம் ஏது? எங்கள் வந்தனம் வழியாடு தானிரது? எவ்வாம் சூத்தீர்தி தமீபோடுமே! கதுநடரியாதா என்ன? கினிபரிவாரு (**காவுரிச்சுயீவு**)

வழியாடும் தானே நடைவழுத், காவுரியாடா என்ன?

பலிபுறைக்கநாம்/ (மத/மாத) **ஆடம்/**

காத்தாடும்/ **குவியாடும்/**

அத்தியகோரமான வழிபாடுதானே நடைவெடும் திடு நெரியாதா என்ன? கண்டிப்பும், தண்டிப்பும், பழுபாபங்கும் வெஞ்சி,

மிகுவியறியாலே/ உன் ஆலயவிக்கர் கவகவீ

பாக்டி, ஆடிப்பாடித் தெரண்டாடி, அந்த ஆடடாம், அருள் ஊக் குமி கல்லி வென்றுவி, அது

காவுரிச்சுவு/ அது **கோயிலிச்சுவு/** அது புதை

கீல்சு/ அது **கோயிலிச்சுவு/** என அமர்க் காபிப்பு, உலகோர்

இது காவுரியாதா என்ன? **காவுரியே** நொண்டாழ மகிழ்

முன்வயல்லாம் சீசை அடக்கி, பாப ஆயிரம் வருடங்கு வயனிச்சுபி

தானிதான் சிகித்தாக்களைக் காணவாம். ஆறு வீக்கிணங்கி யந்ததிலீ,

மாருகோர்/ திறந்துவயத்து, ஆடு, கோழியை,

உன் முளி அஷ்டது வைத்தாபீபோகும்! ஆடாக ஆடடமென்று

உங்கி பாடாத பாடு வெளிவாடுபாடு! அப்பியம்தீபு வெஞ்சுங்கி



2

பொருளுக்காக அனீஷாகிட்டே சொல்லாயிரும்
நெரியடிதான், இவசுவாக காட்சியும் எனா
குப்பாயிரும் எனியடிதான் கானுசி, கலியக
மிஷ்டாநுபாவனயீ

(குப்பு ஸ்ரீகிருஷ்ணக்கானிட்டே போது டே
கலியின் உர்மை கோர்ந்ததும் சாந்தியானான்
சுப்பகவான் அதைலீவந்தான்)

கலி: (நம் கலியீ ஹரியினிட்டு கழுத்துப்பாடு வரியில் மூலம் கூடிய
போன்று. கலி என்றாலே)

என்ற தநிவாக்கமதானே?) ஒரே ஒரே ஒரே ஒரே ஒரே
ஒஹமி! ஆகா! ஆகா! என்னமீ பற்றியது, என்ன
ஆக்கியைப் பற்றியும், நான் அனீ வந்து
வள்ளுக்கையைப் பற்றியும்; எதிர்க்கிணிவான சொல்
கிடையிட எதிர்க்காக்காக்கி சொல்லிகிடுமிட கீழ்ப்பு
சொன்னால்கீனி நான் சென்றும் கையஞ்சுக அனுப்பி
மாட்டேன் தகுநீது சால்மானுதி, ராகாட்சிது உணர்வு
என்ற வரியேன். ஏன்குணம் **புமிகி**,

நானே மீதினையும் நாடன சொல்லியிருக்கிறேன்.
(குத்தகங்களே எம்பிருப் புத்தனால்வரை சென்று வருபான்)

அவன் குணமுடி, செய்கையும்,
அவனுச்சுற்றியாமலேயே வருகியாயினா. அவ்விதம் கலி
ஓர் **புதுமையாந்** ஆக்கியைப் படித்தார்.
என்ற சொல்லவேண்டும். **கலி மினி தோன்டு**
குணம் அனீத்துமி வயாயையின் அதாவதநும்
நியாயமுமான்யைப் போன்றுயே **தோன்டுகுணமானம்**



2
 தலி அவன் அறியாமலேயே சொன்னான்,
காலிபுராபுளி வாகீகயீ!!
 மந்திரம் மேற்று யுகங்கை எழுபத்,
காலெட்டியாலீ (பார்வையால்)
காலெட்டியீ!!

(கலி) யுகங்கை ஆண்பவன் சேர்ந்தையினு வீ திருத்தி
 உண்டாகிறது! கிணகமாற்றவோ, மதுக்கவோ, பிரகநவோ
 ஏவராயும் குடியாது! கிடை விடை ஏன் ஸாஞ்சும் என்னிலீ?

1. ஓர்த்திவனின் கிருதிக்கி (சந்தி) அடுத்த ஜிவனுர்
 சூதுத்திரப்பகுறுது! கிடை “சுத்தமானமானி” துர்க்
 நின சொப்பெருந் படி வெட்டுகிறது! கிடை விவாங்குங்கு

காலீ நோன்றுகிறது!

2. மேலும் கிருத சேர்ந்தை குறிப்பிட காலத்தில் “
 நடைபொருத்தக்கிளமயினர், ஆக்திரம் அவசரம்” கிடை
 தாரினை “**பேஷம்**” நோன்றுகிறது!

3. மேலும் மேலும் ஒருவருக்கொருவர், “குமிழுஷங்கி”
 பகிர்ந்துகொள்ள, பேசி பேசி விளக்கம் வெறுவதனை,
 ஆக்திரம் அவசரம், தீவேசுக்கிள், பட்டப்பிளுவீ அவர்களுக்கு
குபோகாமி நோன்றுகிறது!

4. ஆனும் வெளி ஹம் பேசும் கால மனி வாம், கச்சேர்ந்தை
 யையே பேசு உதாவி, குப்புத் தமக்கிருத்தைப்பற்றிவிலையே
 என்ற “ஏக்கத்தினர்”, “**COURTSHIP**” நோன்றுகிறது

5. போககாலவீகளிலோ, கிசுவையிற்றிலீவ் நான்கும் காலங்களிலோ, உண்பு, உடுத்தியது, அணிவது, பற்றிய “அற்றின்ஸீப்
 ருகர்ச்சியையே விமர்சனம் பணினியீபேசுவதனு,
மோற்றம்” நோன்றுகிறது!



६. மேலேசானின் கிருகாலங்களிலும்,
ஒன்றே போது, நேர்வும், குலம், தோங்
சூரத் கிடைக்கான் வார்த்தையால் அங்கு

பூதம் (ஜாதியும்) மேலும் சாப்ரபோத
வஸ்துக்கள் கிடைக்காத “ஏமாற்றம்” உண்
டாடும் போது, கிடைக்காதனா? கிடையாதா?
என்றும், நடந்துமா? நடந்தபோதால் என்றும்
ஏமாற்றம் கேள்வி உண்டால் “ஏமாற்றம்” என்றும், நடந்துமா? நடந்தபோதால் என்றும்
என்றும் கேள்வி கொள்ளவிட்டது.

மாஞ்சியம்

“இனவு அன்றைம் கருவுக்கார் அகுந்து, கருவில்
வளர்ச்சியில் கிடைக்கும் பூதம்” பாதிக்கிறது.

ஓர்சிசு கருவுக்கார் கிருக்கும் போது, அந்தநாயன்
ஷெமாக ஓய்ச்சிசுயுக்கு ஆகாாச பாரிமாறப் படுகிறது.
அந்தநாய தாாத காலங்களிலீ உண்புக்குறுபும், சாப்பிக்கீ
சுமயம் பறிந்து, பாசும், காமம், குப்ரோதும், விழோதும், நேரிக்
நை, மற்றும் அசுமிபாவிதமான “வார்த்தைகளிலும்,”
“தயான்னையினாரிலும்” என்பதே காலி காலியிற்கு,
வேயே, “காருநிலேயே நாலிதோற்று”

அணிக்கப்பட கிறது. அச்சிசு குறிப்பிட்டு காலுக்குப்
கருதைவிட்டு வெறுடியே வரும் போது, கிந்து

போவுாப்பு அதைக்காக்குவிட்டது. அந்த

பயந்தார், அக்குத்தீர்த்தீர்த்தீர்த்தீர்த்தீர் அகுத்தீர்.

அதைக் கேட்ட பாட்டிடமாற்றும் உறுவானா, அதுபசி

யால் அகுத்தீர்த்தீர்த்தீர்த்தீர், “சங்கறை ஜங்கி, கேள்,”

கிடைக்கி சேளை “ஒன் உறுத்தீர்த்தீர்த்தீர்த்தீர்.

அங்கு நாலிதோற்றும் வேகமாக ஆரட்டுப்

கூகிறது. கூகலி. **நாலிதோற்றும் கேபுமிப்பு**

(அடிவயிந்திலீ எல்லச்சுப்) முதலைத்தை உண்டாக்கிறது!



2

“மேலே கூறிய கீழ் நேர்முடி, பலவந்தமாக
தலிதோட்டமாக” தினித்தப்பகுறை.
தனத்தான் எம்பட்டுத் தீட்டுத்தட்டு, ஓர்
பாடவிற்சாளிர்க் குத்துக்கீய வாசகம்.

அள்ளியிட கீழ் பயிற்றிலே ஸ்ரீ அஷ்டமாக.

அடுத்த அங்கு குத்துக்கீய போகிறது. அங்கு
“ஸ்தியம் பேசும், தர்மம் உசம்யும்; கிழவகளின்
அடிப்படை **குத்துக்கீய** நற்றுத்தரப்படவெல்லை”
மாறாக

படி, படிதி, கடிதி, சடிதி, என “கலியுங்கோட்டநாகர்க்
படிப்பு” படிதி, படிதி, அந்தஸ்து, நொரவும், பேர்
ஏக்கு வயந்தில் ஒவ்வாக, **புனரமேற்றுமுறை**

அதிகாரத்துக்கீசை வெறியும்,

அடிப்படை, படிதி பதவியினா, மேலே மேலேபேசி
எங்கோ அதுந்துபோய், எங்கோவிழுந்து மனிதன்றாசுவ்
அடிக்குன். அதிக ஆட்சியரத்தை **அழியை**
வாத்துக்கை என்கின் மனிதன்.

ஒன்றையின் தீதுதற்காகிய, அன்னையும் விதாவும்,
முனின்றி நெயிவும்! ஆவயவே தொழுத்தாவல்லும் நனிரு
நயார் கேட்டைட்டியார் எகாஸ்வரி! ததித்த சகாவீசிகீங்
மத்திரம் கலீஸி! தாயீ சொல்லுத்தீகாவி உாசகதீகலீஸி!
என்றும் அறஞி கையை விருதீமு! ஆதுவது சினமீ!
இன்மையிலீகவீ! ஈவது விவக்கேவீ! ஓயவெட்டு உணீ!
ஏந்தமதுகைவிடேவீ! சூடா நட்டு சூடாது! என்று
ஏதியிசீக அஜைய ஏரகரி டைராக்கப்படும்; டைராந்து
விட்டது. கிடுகலி கோஷ்டமலூபினமயாகுது.



2

கலித்தோடு மஹிலையாஸ்தந்தபெறு சே
அனார்த்தங்கள் எப்பெட்டு கிருதீஞ்சீர்க்குச்
பெற்றதானை மகன் வெள்ளிடாகு வாணி
பெற்ற மகளை தகபீபனி வெள்ளிடாகு வாணி
அன்னன்றாலை, அங்காதமீடி குறை
தவற்றி, உறுபு நொன் வர்!

பிழப்பால் குபழீசுவீவத் துணைகள் குவமீ!

என்ற வெளியெவர்கள் வாகீடுமொழியில் கலித்துணைகள் குவமீ

கிருதீஞ்சீர்க்கு என்ற நிலையில், **“புதுமுது”**, **“புதுமுது வாணி”**

“பூரியோறை முதிகீதலே வண்டியதிலிஸ்மாற்றி திக்க சேவன்டுய
திலை வருடி! மத்தியமாலையாக அபீபாமல் அதையுா”

ஸத்திவ ஞேக்கு வெட்டு சூதயிசூதிகளைக்கிய, தீவனி, விண்ணிலூ
வினாயகன், முருகன், கண்ணன், பாமன், பாரிசுதி, வசதிமி,
சுரப்பிசுதி, இவர்களைச் சூதை அபிவேஷக தூராத்தி
வற வற வுரகி குறைந்து ரேந்து ரேந்து நின்று விடுமே

நாவல் துயிவங்கள் (பாலியாருடுயிவங்களாகிய
சூதுடுக்கியங்கள்) நேடானுநேடாடி உண்டு” அனங்கரு
தீடு பலிபூசை, பழுதீர்க்கீந நாயுநொடுத்தலி, ஓவலி,
விஸ்வி குணியுமி, அடுத்துக் கூக்கூத்தலி, மை வேலி, மசிய
ஷேலி திப்படி பலவாடுகாடுமைந் தூந்துமாந்தநடபெறும்

புதி எநாக்குதுமி! **புதி** வாங்குவதி!
புதி கீர்க்கவுமி! புதிபாபக்கித்திகு அஞ்சாந்துலி
பூரி, அதிட்கீமாணநிலியிலி, வெற்றியாட்டிலியிலி,
குழலுணவுகள் குழங்கம்”

ஐங்காநாகமாற்றி (மது ஏவற்றையாகாக்கி)

கலி ஆடுகூர்க்காலை எண்பன்ற சுற்றுமாற்றி, கலி
ஆண்டுவைப்புவாணி எனவெருள்ளிடக்களீரு
சேவன்டே



2

இந்தப்பளியுறையும், மதுவவற்றிடாயி
ஆட்டுமீ, "கோரவழியாடு"

ஞானக்ருமி, எப்படி கெங்குமேர்க்கிறார்கள்? குறிசொல்லுதலீ, கோடாந்தி அடித்தல், பாடும் போடுதல், அஞ்சியாக்கு, நவநிதீ சாந்தி, திறப்பிழூதை, நூல்வேஸு, மாய வேஸு, மயான சூதை, மாந்திரகவேஸு, செய்வீ வைத்தல், செய்விலீர எடுத்தல், முதுப்பாசோஞ் உறவு கொள்ளுதல், ஏவஸி, மாஸிலித்தின்யமி, பேய்வடி கீந்தி சூப்புது, மதி அபிமேய ஓட்டுவது, ஒகுவிய **அடாவழித்துறை** சூதைகளிச்சுப்பிமாத்துட்டுவதும்.

குறிப்புமியி, அதனால் உபகமீ குறுஷுமி, கொள்ளி, கைங்கி, உதாஷு, மது, மாது ஆட்டும், குதாட்டும், நமீவினிகை மோசுத், பிருவுக்கொரவரி குருவெந்தீரிரீ தீவுமாக்குதலீ, பஷ்டு பாவத்துறீ, அஞ்சாமை, வெளிய வர்த்தனை அதிகத்துறீ, பந்தர்களுக்கும், சாக்னீயாளர்களுக்கும் சர்வசதர் தேடியிடத்துத் துன்பும் கொடுப்பது, அங்காறுத், ஆதிக்கங்க்
மங்களாவழி ஒகுவிய எகாம்ப ஏயலிகள் சர்வ சாகாரணமாக்குத்துட்டுவதும்.

இக்கலையில் மதை சுவரக் கேற்றுமிகு சூதை கிராஸ் விளைவும் மனீர நிலைமாக்கமாறும். அளிதுநாம் குள்ளேரி, "மாதுமி குமிமாளி ஏவாசூயும்" எஸ்ருரீகரி. அப்படி யேதட்டித்து கணிசது வொயியாகி எவ்விடு ஒவ்வும் என் ரூபி, "மாதுமும் மாறி மதை வொழியும்" எனிறதி ஹிமீம் மதை சிராக வெயியாக்குப்பதற்கு நாரணம்? அது கேவர்கள் காரியும்" கேவர்களுக்கு வெள்ளியில் கொடுக்கும் "அவளைப்பு" (ஆகதி) நான் அவர்களுக்கு உண்டு. அது கிள்ளுந்துட்டுப்பறவில்லை கிறுப்பதற்குன்று விடும் அது எவ்வுமே குறைப்படி நடவடிப்புவில்லை. சிலகுடலீகளில்



2

நடந்தாலும், (ஆவயவின்னிலும், டடங்கள் ஆம், தரிமாட்டாபனவிகளிலும்) அது நன்று/தடபீடுகளைத் தட்டவேறுநிறுத்து! அங்கு வேண்டுமியிருநுந்து ஏன்றை வருமானம் வருகிறது? என நன்கீபோர்க்கிட்டார்கள். வேண்டுமியிருநுந்து சொல்லும் வேதிய ரூப்ரமுமணநாகமந்திரம் சொல்லுதலிலே ஒரேநாமே அங்கும் விசுவில்லாமல், என்மந்திரம் சொல்கிறார்கள் சூக்கே தேவர்க்குடுக்கி, போதுமான அவிஸ் போல் சேருவதிலீலை. ஆறுஞம் தேவர்கள் அவிஸ் கிலீபாமல் கிருக்குடியாது. சூக்கே தேவர்கள் கரதீ வனநிகளில் தபஸ் செய்யும் பூதங்களை கிளக்கு வேண்டும் வேண்டுமிகிடுவாருள்ளதிற்காக சூக்கே, அவர்கள் வேண்டுமில் செய்யச் சொல்லிலை, அதனால் கிளக்கு வேண்டும் எந்தும் சென்றுவிடுகின்றனர். அந்த உரவர் விசெயியீ ஸ்ரீமதூராண்டிருக்கிறது. அவர்கள் சுருத்தாரம் செய்யும் வனங்களை நீங்கூடிமட்டம், “நெந்தயானம்தை வெயியும்” எந்தத்தீவர்கள் கூய்க்கிறது அன்றையதுமிகிக்கும், அது மனம் கூம் நகியாக வெளி வருகிறது. அது ஒரி வறவு தேந்தீர்தைநிறுத்துக்கீப்வரகே.

“அன்றாமுமி.பாணமுமி”

(ஐவஞ்சி) பண்டித்திட்டு சிறீநக்த்துடைரு. “அவப்படி வித்து மற்றாபரபமாகுமோ?” ஆதல் கிண்டு ஆவயவின்னிலும் டடங்களிலும், ஆப்பிரமந்தை எனிலும் தில்கடங்களில் அன்ன குடுப்பாக கைகளுடே விரைவில் ஆதிரும் இதுமொத்தமாகவும் உணவு விடுதிகளில் விரைவாகவும் ஆது நோடும் கிலீலை.

நெந்தயை தேந்தையுக்கானவிகளிலும், பல வட்டங்கள் பல ஆயிரம், பல நூறு வருடங்கள் வரை மனிதன் வாசிதான். (**நோயிரூடு அலிவோட்டி**)



சுகல் கந்தவியிஸ்ராறு வருடம் வரை
வாசித்தமனிதன் தவியின் தோர கேள்வி
தொவி" கிண்டு எழுபது எண்மது என ஆகி
ஷட்டது. கிண்ண கும் அன்றாறு நானாறு
வருடம் நீங்களைஸ் மர்த்த வின் ஆயன்
படிப்படியாத குறைந்து, குறைந்து, வந்து

16 டாஸி 0 வருடம் காரிய்,

அமலுடையுடம் அமியடி ஆயன் குறையும் லோது மனித
வின் உயரம் "ஒரு முழும்" /நாள்கிருக்கக்கூடும்.

அங்கால நீங்களைஸ் ஜந்து சுப்பாது ஆறு வயதிலே "ஆறும்,
பென்றும்" "பெய்துக்கூடு" வந்து விடுவார்க்காப்பத்து
வயதுக்கேள்கிரும்பது வயதுக்கேள்கிரும், பெரன், பேதீநி,
நளை பார்த்து விடும், அவர்கள் கதையை அடுத்து விடுவா
க்கள் (மாண்பி எழிது வார்கள்) முனிவெள்ளாம் துவட்ட
யென்றும், அங்கு விளக்கிருந்தும், வெளிச்சுடி ஏற்றினுள்
நள் கிக்கவியாரி, என்னை கல்லீவாமலீதிரை கில்லாமலீ,
வளக்கு தவிக்காந எரியும்" ; **பட்டி**" எரிக்குது!

முனிவெள்ளாம் "ஆடுகீகல்வி குஞ்சும் குழுவிசும்தும்"
குக்கலியிஸ் ஆடுகீகல்வி சுற்றுக்கூடு, குழுவிசும்தும்
உதானம் "குறையினி" ஆனி!

முனிப்புரங்கிளை ஏடும் குடிசையே சுகாதாமாதக்குந்து.
குக்கலியிஸ், குடும்பீக்கட்டு அடுக்கி வைக்குவோலீ, மேலே
மேலே மனிதன் போகிறார். கிடுளங்குவோலீ அடிப்படை?
முனிப் "நானானியுமின்ஸி"! ராய், கனி, கிழுங்கு, கிறைவநை
வேநாவக்காவல் **இயற்றக்கயாகவே**! என் டார்க்கார், நேர்ய் ரூடி வலீவாமலீ ஆறு ரோக்கியமாக கிடைக்க
குக்கலியிஸ் எடுக்கும் வேநாவுத்தேசாமிஹிருதா ஆடு



பயிர் எச்டி கொ ஷகருக்கு “நாங்கி”

மருந்துகள் விடகிறதோ காத்தும், உடனேயவனை
ஒண்ணும் எண்பதாக யும், ஆகிக்கு மாது பலன்

தாழையின் ரை எண்பதாக யும் “மிழுத்து”

என்ற விழுது கிளாக் கூடுத்து

வாளிச் சிலை மெடுக்கிடுதல்களை அதிக்கிறது கொள்கிறது.

அன்றைய மன்றங்கள் தங்களை எடுத்து சேமிப்பதில்லை.

நாறணம் “அறாநாமின்தை”

அன்றைய கலியுது மன்றத் துக்கு, சேமிப்பேராட்டின் கூறும்

என்ற இடையொச்சுமாக்கி சேமிப்பின் நிலையில் ஓர்

“ஏநாள்ளித்தாய்க் கிழுதுக் குடும்பம்” மாறி விட்டார்

நாறணம் “இறைவனை நுமிபலிஸ்ஸி”

அங்கு நாட்டை பாக்காக்கி “பொன் புள்ளம்

யது? கில்லை கில்லை அது கேட்வயும் கில்லை, எதுகத்

கொடுக்கு எதை வாங்கி வேண்டும். பணம் வொன்கில்லாம்

ஒன்றுக்கான்து புள்ளட்டி (வொருள்) மாற்றுகிறதோ கொள்வார்.

பிள்ளைப்பாவிரிக்குதை என்கிறது

முயறா கும் மேலும் எல்லாம்,

நடிகுமிடமியாக வருதுவை

மியாக)

அவர்களுக்கு தேவையானது, அவற்றை பிடிடுவின் முப்பாக,

இறைவன் கருணையால் தாழை விடுதலைக்கிறேன். எஸ்ஸாலும்

நமத்தமியாக யும், வொது, வொது வையாக யும் கிடைக்கால்

ஒரிடுமும் விரதசனையாகிய, “**நாம்**” கில்லை வீரி!

நாம்” கில்லை வீரி!



2

அன்று ஒருசுருக்கீட்டாகுமாரி, கொடுக்கீல், வாந்திகள், சுழைக்குமாகவும் அமைதியாக வும் ஆனந்தமாகவும் குருந்து. ஆற்பீக்கின்றுக்குந்தகலியில் காண்பதிலும், கேட்பதிலும், பேசுவதிலும், உண்பதிலும், கொடுக்கீல் வாங்கலிலும் “**ஓரே**”

2 ரினம்போராட்டு”

அகற்றவிளையும் மோட்டி, பொருமை, கழித்து, நவூல், துக்கம், நுயரம், பயம், கவுசி, முதலிய விரசிட்டைகான் மதிச்சுமாதிவிட்டது.

இனி வரும் காலத்திலே மது அனுபு குறைந்து குறைந்து நின்று வருவது “**மின்மிராண்துரை எண்ணா?**” என்ற கேள்விக்கீழேயெல்லாதிலுமே. அந்த அனுபுக்குக்காலமே மாறுவாம் ஆறுவீநாடுகளில் மான வித்துக்காலி (அதீராண்துகாலி) கடல் ஜில்லத்துக் குடி ஜில்லாக்கிலிருப்போதிப்பார். ஆறுவீநாடுகளில் வாணி வொருஞ்சுகில்லாத கார்க்கம் யானி, மனிதனின் உணவு “**கேமிஸ்டர்!**”

(மாந்திரமயாந) மாறும். கிணிமனித வாத்து குவிவு ஏயாறு, “**நீஞ்சுப்பு**” பாதிச்சாகமாறி, அடிவிப்பு பாடுக்கையுடோத்து வெட்டு வேகமாகந்து செல்லும். கிணி ஆக்கப்பாடுகளில்லாவே வீரி!!” அதோடு

வியாதியும் 2 ஸ்டி)

மிருந்தும் 2 ஸ்டி)

அதற்கு “**ஆழியும்**” அவஸ்யம் “**2 ஸ்டி**”



எந்த நேர குமி ஒளிறுடன் ஓளிறு மோதங்கி
சித்தாயுமி, கருகாயுமி, வந்ததுமி, திருந்ததுமி,
போவதுமி எனியானால் அழிவர் மன்னான்.
விளைநிலமி மறைந்து மனைநிலமி வருகுவ
தாலுமி, மாட்டினையே உணவாவதாலுமி
“உடல்பலமினேயுமி” ஆறுப்

காந்திரபலமினேயுமி

அநீதிசுமி எந்திரமயமாதிரியும் “கந்திகிழெதினுள்”
மனிதனுக்குக்கணி கிராஸு. அதை வித்துரான் எந்திரமே
முடியு செய்ய மேற்கொண்டுமே. ஒரு திருங்கது தீவர்கள் மறு
திருங்கதோடு மேற்கொண்டு, ஆந்து மூடிப் பெயிவதான் கிராண்டு
மோநி அழையுமிம் நலைவன் வார்த்தையை மனை விழேயா,
மனைவி வார்த்தையை தலையிடு, அப்பா அமீமா சொன்ன
தை செய்துக்கொரு குனி கேட்டதாறு. கேட்கத் தூதாறு.
என்குதி விரேங்க வார்த்தைகள் சிகிருஷ்டி, வார்த்தை
நள் அர்த்தமற்றுப்போகுமே. ஆஸ்ரா மஞ்சங்குமே, மட்ட
வயல்களும், தரிசுமத்தோலிக்களும், அவைகளை நிர்மாணம்
செய்வோர், மடாநிபுதியாக ஏும், பீடாகிபதியாகவும்,
ரத்தியாகியாகவும், தமி **பகுவிக்குமே**,

பெருக்கே, புக்குக்குமே, தன ஸ்தாப ஈக்கிறி குங்கான்
ஒங்கியுதியும் தொடுவியார்த்தோனை காலி,

அறியுமீ குங்குமீ காலி

ஒங்குக்கமாட்டார்கள். (கன்ன அறுபுதி அறுவிலி
உறியவர்களாக **காமீ காமாகு**) குங்கமாட்டா

கள். கிருக்குக்குமே ஸ்தாபு க்குவேதால்லோ (ஏங்கு
ஆவ்யங்களும், மட்டங்களும், ஆஸ்ரமங்களும், கள்ம

ஸ்தாபனங்கு ஏும். **வியாபார விளைப்**
ஆபீரா ஸ்தாபனங்கு ஏுக மாறுநடித்துவே கவியின்
கோஸ்காரன்.



2

இறையுளி அடையும் படியினப ஹடு
அருளி அடையும் படியினபானிய,
 பட்டால், பகவி, உதாரங்கி, அந்தஸ்து,
 என்று நிலையிலீ:

- 1. பசியாற வேண்டும் என்றும்;
- 2. பசியாற பணம் வேண்டும் என்றும்;
- 3. பணம் வந்தால் விரீபகவான் முடிவாகி என்றும்.

கலிதோஷம் மாறீல் விடும்:
 சார்மஸ்தி:- முகலிலீ பகவான்தீடு கேடு / பகவான்
 கிடையென்பதை வரும் / அவ்வண்ண்டால் பகவான்
 நாமாறுவதே சொல்லின் கொண்டு பசியாறு / கிடைவே

“வந்தியுக்குமிமாஞ்சி”

இது கனி கிஂந வியில் கிடையிடுக்கு முடிய்தாதிலிலீ!
 வேறும் மடாதிபதித் தும், டீடாதிபதித் தும்,
 சந்தியாசிந் தும் என்பதீடு அருளியும் “அருளியும்”
“சிளியிரி” மேலூற்றுயிலும் “கீதிக்கீ ஏகாள்வரீ”
 சிறுஉடய்வு வழியாகக் கிலி ஸ்து, மாடு, நோட்டி மூலிய
 ஏயெந்தி பலிதேட்டு ஆலேஷும், மது குடுக்கு ஆருவதும்,
“போதுசயாலி” எகிள்கிதாமே உண்டாங்
 குவதும், அந்த எகிள்கிதா அழுயிப்பதற்கு, “அண்ணு செய்”
 என்று வழி வந்திருக்காடும் வே; **“அசாபக்கு”**
 அமோகமாக சிநகுடும்.

கலியுங மாரிதன் ஓடு உடு டியும் அனம்தியாக
சாந்தியாக, வொறுமையாங கிருக்கீ டோட்டாண் எந்த
 விழுடியும், வேலி வேலி வயன் ஓடிக் கொண்டேகு குபியான்.
 என்ன சொல்லிக்கு கேட்கி என்னி என்னி கனிகீ
 ராணி செயிய வேண்டும்? என்று கருத்து கிலைங்கு,
 பிற்பு சொல்லாதும், செய்வா அம், திரண்புறுத்தி
 அக்கஸ்தான் கிண்பம் அடையான்.



பிற பந்து ஸ்வமீ கிடைத்து தூண்டியங்களுக்கு
ஏதாயிரது அந்தசுனையுக்குக்கிசென்றும்

ஓட்டிவிவரம் குருதோகவை

ஶாந்தமிட்டுக் கொண்டிருக்கின்ற கிடை
குவியுடைமீனிதன் “நான் வாழ வாசி உதை
ஏதாயிரது”! பிறர் வாழுவதும் குருதோக டெ
புடிந்தாறு! தீவாடையை எண்ணம்

சொல்ல மூலம் கூம்பிழைத்தும், “விமோத குருதோக நீதாங்காவி”,
நீபுமீ பயிபுட்டு ருபிபுநாவிருட்டு விடுதியும் தமிழ்நிலைய
“கிடைக்கிறை” டென் ஒன் என சொல்லிந்துகொள்
கிடைக்கவனிக்கூடும்!

ஒருதீவன் குடும்பினையைப் பெற்று விட்டே
வெரிதும், குடிடும், கூதும், பூயும், துந்தும், என அனுயலின்கிளை,
கிடை தீவன் புது பிள்ளைகளைப் பெற்று விடப்
(டென் ஒன் என்குலை பத்து மாதங்கள் என வொட்டு)

தீவன் நிலை என்ற சீர்தோகம் “
கிட்கவியில் ஜனாவீதன் நாம், குருதோக, விமோத”

குணவிகாவி டெட்டுக்கப்படுவதால், மிக்கிறும்/
அனாவை

கிடைக்காவி தூண்டியுற்று அழிவாக்கள்,
ஶாந்தாய்கிடையே நாயிலை மேட்டுக் கிடைத்து ஸ்வாமியர்,
ஒரு விதமான நோயிலைக்கிடைப்பாடுகிடைக்கும் விளைச்சூழக்
நாகடாட்டிரங்கா (வித்ராளிகள்) புதுபுதுமஞ்சுக்குத்தாவர
ங்குக்குக்கு அடிக்கடி செய்வர். அந்த ஒண்டுமை கிவரிக்குக்கு
அதுபுது நேர்யூண்டா மேல் என்னதான் வித்ராள நீதியர்,
கிவரிந்து முடுக்குத்துவம் பார்த்து நானும், கிவரிக்கா கூண்டு
ஏதாங்கா புடியரத, புதுபுது வியாடு, கிவரிக்கா ஆஸப்பட்டு
கிவரிக்கா அடுத்துமே, கிச்சிவியுட பூண்டின் சிலாத்துயும்,
நாலே “அடிக்காது” நினைவியான். ஆலே?



2

திவன் எதை எந்த யஸி வாசி முட்டீந்
என்னிடுமே அதை யஸி வாமி கிழவி

அடக்கித்திட்டிருவிளை

திவன் வாங் கே குவருத்து வாசி வாங்

குருபீபுதாரீ, பாஞ்சீ களீஸு, எநாதீஸு களீஸு
பிரான்ஸிஸு, மாஷாவிதாரியிஸு, உடல்சாஸு

யில்லீந்தீ, “குவில் கல்லீ யன்று சொல்லி ஒழு கிழவன்”

அஸியாகு போஷாம் //

இவன் பணதீகாத்திட்டம், உடல்வாத்திட்டம்,

ஏநாதிலீகாத்திட்டம், மனைவியாரீகாத்திட்டம், பிரான்ஸிகாங்ஸ
காத்திட்டம், என்னத்திட்டம் நாத்திட்டம், என்னத்தாக்காவி,
சொல்லிலீகாத்திட்டம், கார்த்திரீபீபால், “**நாத்திரீபால்**”
காத்திரீகாரி” குவன வாவி திகி கொள்கிறேன்

திவன் பணக்காவி, உடலாஸிகாவி, பிரான்ஸியாரீ
காவி, பிரான்ஸிகாங்ஸ காவி, ஏநாதீஸாஸிகாவி என
காவி, காவி, என தாக்காவி காவி சொல்லிலீ, சொல்லிலீ,
“**பாஞ்சீ யோயிலீ**”, காம அதமியபடுகே கொள்க
“**ந (பா) வ (பா) யீயிலீ**” மாட்டுந் கொள்வா!

எதி அன்பும், ஆற்றந்தும், நிறைந்து குழந்தைகளே
கிவை அன்தீந்தையும், ஆசியோட்டந்தமாக சொல்லிவுந்த
கலிபுகுலன், “**கிழறுவன் கருளையினர்**

அவனுடைய சுபாவமான கூத்து அடைந்தான்
கிடேக்கிடோன், கிடைக்கிடோன், முருக்கிடோன், வயதுக்கிடோன்
அவனுடைக்காமீ எங்கே குக்கிடேக்கிடோன் செய்வி கொண்
ட்டுக்கிடேக்கிடோன் பேசுக்கேட்டோன் இன்றுமே ஆவியலிலீ,



நாளின்கேளுக்கீ மேண்டும்??"

எனதினையிப்படுத்தும்
பயத்துடனும், கலங்கியவரக் கேட்டுவிட்ட
உபயோगத்தையில்லாத்தான். அதையான்

சிறிப் சுந்தரம்"

அதைவத்திட்டுத்தனர்.

அரியுமும் எம் வெஞ்சுமானின்

நாக்குறிபோட்டனர். கலிபுடூஜாத்தீர்மானியை

நோக்குத்தொலியுமின்கைக்கொன். அமிழோது எம்

பிரபும் ஓர் சூதைசூலிக்குத்தொட்டாக்கவன் என்று

அவன் மானயயிலி நீது விவரித்துக்கொண்டே,

ஸ்ரீராமி—எம் விரபோ! நலியுங்கச்சக்ரவர்த்தியே!

ஹே நாகவிடேவா! நீங்கிடமே போக ஏழ்கிஸிலீங் கங்கு

வேறு எனும் வரபுதிகளிலீலீ. உண் நாக்கியதர்வாளிலீ உண்

அச்காய சீரமந்திரசீபயயிலே, சரிவபராக்கிமு

ஆதியுலியாகிய பிரபுவானிய உதிர்வூது, ஓர்

“பாடுதேசியாகிய” (பாடுதே பேருமாக

உடை) யாமீதாமீ” பெற்றுப் போக

பேசுந்தோம். நீயோ

“தஞ்சியன்”!!

“நாளியாகியன்”!! வொன்றும்,

உண்முக் கூட்டுத் தேடும்யாசகுதி எம்மீடும்.

இல்லைய்ளாச்சாஸ்ஸாதுவள்ளலே! 2 மீ

ஒகூட்டும்

“பாக்க மிவௌக்காக்குத் தாமி

அதுதாபுமி” (ஏன்றன். எம் பிரபுத்தீர்மானயயிருள்ளவது
ஏது, உண் பாக நம்பவங்குக்கு வந்தனம். எனதே வேப்பு
அடுவிடுன்)



2

தலி:- ஏஹாடி! நீகியீ போது கான்
பந்தாயா? நான் ஏதும் பேசினே எ?
எதுவும் உண் ஈடிடம் உறையில் வீயே?
நான் நிதானமாகத்தொனே கிடுக்கிடுவாரி?
என் ஸ்ரீதி தகுமாற்றும் ஏதும் விஸ்வீயே?
கிணகுத்தொன்! தன் மந்திரீயாதியதும்தனு
யை விளித்தான்) ஹே துண்மதி! கந்த
ஹா! கிம்போது கான் வந்தாம? அஸ்து வந்து ஏவுக்குரு
மாகிவிட்டதா? நான் கிவனிடம் ஏதேனும் பேசினே எ?
கிடுக்குவாரி என் ஈடிடம் ஏதும் அதே கேட்டானு?
எனக்கு ஏன் என் உடலை வாடி நடஞ்சுக்கிறது?
ஒவ்வே ஓரிமாயா வி. கிந்த ஹா! என் சீன ஏதேனுசிசீது
விட்டானு? அவ்வடி ஏதும் செய்ய அடியாடுக!!

துண்மதி:- ஹே தூரீவோகா கியதியே! புருஷாத்தம்
தலிதேவா! நாவிகர்ந்துமா நந்தான் கிடுக்கிடி
நீரினான் காவிகள் எவ்வுடறும் எதுவும் பேச
விரிவும் கிந்தபிராம ஞேகிடமன் தாவிகளை
நாசித்து, யாசத்தி ஏற்ற வந்தார்க் கீர்யதியாக
கிருபிப்பாவி நடிசபைக்கு குவறை அனுமதிக்கூடாது
வந்தவர் தாவிக குந்து வந்தனம் சொன்னுரி.
நாவிக்கும் அவறை ஆசீர்வதிக்கீர்கள். ஹே
எதுவும் அவர் கேட்டதும் கிலீஸ் நாவிக்கும் ஓன்
ரும் அவருடன் பேசும் கிலீஸ்!

கலி:- குழலிதுண்மதிநாஸி! ஏஹாடி உண்ணியார் வி
என்று எண் மந்திரை கூட நண்டிகொள்ள முடியவில்லை
குறைவிடான் கண்டு கொண்டேன். எண்ண எவ்வும்
ஏமாற்றும் நான் எவ்வேபாதும் என்றில்லை
விழுப்பியோகுதனன் கிருபிப்பேன்.

குறுஹாடி:- ஆமாம்! ஆமாம்! உண்ணியாறும் ஏமாற்ற
முடியாதுதான். நடிமஹா சரிவமைப்பட்டத்து வருயிறு
உண் அவையில் பயரிய வயரியக்கை கிந்தார்க்குத்து. | ஹே!
கோலைப் பார்க்கும் விந்தானிக்குத்து. கொடூவு அங்கும்
நகரும்து என கிடுக்கிடுக்கள்? அவர்காட்டன் உண்
கிடுக்கிடுக்குறைய எவ்வடினாவத்திக்குக்கிடுக்குத்து?



2

நடப் பிறையிலாடுபதகமைக்குறையிவரி
கலூः— அவர்கள் எவ்வாடு என் அதிர்க்கண
நண்பர்க்கண்! அவர்க்குக்கோ ரூப் நான்
துணிச்சாலுமாநாயே
கிருக்கி உறை என்ன அவர்கள் விருத்யங்களை
கீண் டெக்கார் எழுத்து என்றுடைய சுட்டி
யில் என்றுடைய **பணமாலுமாநாயே**

அதோடும், என் அடைய “**வந்ரபுத்தி**” தெயவக்களை
இவர்கள் மனைவரை, என்றுடைய **நஞ்சுணாங்கார**

மது, மாது, வஞ்சகம், குத்தசி, பொருமை, பேறாஸை, எநாலி,
ஏநாக்கி, நாலி, அடுக்குக் கந்தெல்லை, போல்லை

நாமலை” குணம் பாகுந்தியவர் நாா மே-என்
தஸாமி ஸ குணம் பாகுந்தில், அவர்கள்
(க) “**நோமே**, என் அடைய “**நோமே**” பாகுந்தில்,
அபர்கள் “**வாய்**”

ஸாதீநி, அஸுமிதை பக்கி, நானும் சுதலிய எனக்கேற்க
ஏடுயாத, **தூரிந்துணாங்கார்** கருந்தால்,
அபர்களிடம் என்றுடைய **மனோவாய்வாயி**

அதை “நாமலை மது போ ஒதைய,” உந்தி விட்டு அவர்களியும்,
என் அடைய “**நோமே** குணமுக்கீரையேர்” அவர்கள் விரும்பினால்
என்றுடைய “**தசு குணமுக்கீரையேர்**,” உந்தி என்கிற அவர்கள்
வாசாதிப்பியாகவே, ஒந்தாஸி வற நதவேர் அக்கி
என் மேடு குணக்கீதைக்கீதை என்பதை என்பதை அவர்கள்
கவர்க்க கிள்கிடுவதாக என்பது கிள்கிடுவது சுமார்
ஏழாறு கிடையல்லவாகி ஏன் கேட்டதிருக்கிறேன்?



2

பஞ்சாளி: - இவைகளினேவாடு யான் உள்
மேன்று லோக விநாயகர் சுற்றியீபாரித் தோட்.
வெஞ்சு ஆசீசர்ய குடி, அதுசூய ஞி, அதெஞ்சாங்
ஞர் கீன்று யுகங்களிலூம், எஃ பெரியதிருவடு
யில்லை ரோகனித்து புத்தை சௌப்பை ஏயாடு.
(நகுடனிலீ)

எஃ பத்தர்க்கருங்காக, புத்தை யிமான்

அனுமாவோம்: வெஞ்சு நிதானமாக இல் “சௌப்பை சூரை
கிடைக்கிறன் மேல் வெஞ்சு நிதானமாக இல்” என்றும் சூரை
கிடைக்கிறன் மேல் வெஞ்சு நிதானமாக இல் என்றும் பொவதும்,
“அன்டத் திட்ட அன்டத் தொவதுமும்” எஃ **நூழை**
வெந்திலிருந்த வருவது எடுத்து வெக்டான்தும்கொடும்
இது எங்கு யோடி முடிய மேலும்

கலி: - என்றுடைய நூழை வித்தான உகக்க்காக நீ
கிள்ளானும் சாரிஷு அஸ்யலிலிலீபோதும்?

உன் காலம் விஸர் அமீபுகானி /
ஏன் காலம் சூழ கலைகானி /

உன் காலம் உக்கீது சூஷம் புறனை /

உன் காலம் சூநாய விழுமானம் /
உன் காலம் புதுப்புந விழுமானம் /

ஏன் நூழம் சிர்காலம் வங்கும் ராக்காடு /

உன் காலம் நாளம் கானி / அதோ சுகிலா
யானசூமி, சுட்டாதைக்குமி, சுட்டாதபாசம் கேளவ. சூரை
என்காலம்

நமீபிழுப்பரி; காஸ்கேடே
பி. T.V யில் சுகிலா உகக்காக எங்கு என்ன
நீந்தாலும் சுகிலா உகக்காக எங்கு என்ன
நீந்தாலும் சுகிலா உகக்காக எங்கு என்ன



2

ஸேஹரி! கிள்ளங்கு என்னை ஏ
வினாக்கல் நடந்தபோதுபால்?

ஸ்ரீஹரி:- (கண்மறுத்து) ஸ்ரீஹரி/யாம்
அனைத்து நடந்தபோது சுற்றியிப்பார்த்து விடபோதே
வெள்ளெடு வினாக்கல்! அதிலூடியுத்தம்!/
நீதமாகி கலித்துவர்! உதவியாகவீராக்கந்த
தேடுதியே? தும் சக்தியையும் கிடை

மீறிந்துகொயின், திடீர் என பழுகாலுவி என்னசுங்கு??
ஒனக்கு ஏதுமுடிகி கேற்றுகிறான்முக்கேற்றுவாங்கி.
கலிடு- (கடந்தடவனசீகிரித்தான்) ஏ அப்பாவிழாயே
இதுகாரியாதா உங்கு?

பாந்திராஜி/ அதனால்வதானி/ மேற்கொண்டிருக்கிறீர்/
மயக்கார்/ தூயிய்பஞ்சாநி/ அழியுதானோயோதானியும்/

ஸ்ரீஹரி:- ஆபாவும்! சுமார்தானே 2 ஸ்

காலம்? உங்காட்டகம்! உங்கு ரூபங்க!

உங்காத்தியம்! உங்கங்கா! உங்குருப்பு!

ஆபாம் கலித்துவா! ஏங்கார்காப்பத்தில்,

எக்டியில்பே/ தீர்மைக்கிய/

எந்த நிதிவசனம் 2 ஸ் டே! அதேவோரி 2 ஸ்

ஶட்டியிலும் நிதியான வகுக்கிய வசனம் 2 ஸ்டார்

கலிடு- ஏந்தில்லை! 4. தத்துவ வசனங்களே 2 ஸ் 6.

அனை: - 1. அதிலே ஆனந்தம். 2. காந்தே மோதல்.

மோதலேசாதல். 3. குடித்தால் சூடிப் போகவார்த்த.

4. மோஹமே மோட்டத்து. 5. நாமமே காட்டி.

6. வஞ்சளியோன் வாசனைக்கும். 7. பொயிலே

என் பகலிடதி. 8. பழுயே என் வழு. 9. சூத்து

க்ரீதுவாரம். 10. அடங்க மறுவியோறு.



2

11. அ(ற)ரமி செய்ய விரும்புகிறாராகு
அழுவின் ஆயதும் செய்) | 12. (மது) குடியே
எங்கள் குடித்தனம் | 13. குத்தியேசுநம்.
14. ஓன்றுபட்டாறி 2 கண் உபாத்தீய.
ஓஞ்சின ஹீத்திகிளரி ஒருவன் பாத்தலாமி)
15. பாபமேபரலோகம் | 16. நன்மைசெய்
தாஸ் தீவை விளையும் | 17. சிரித்து உபாத்தீந்
தாஸ் கீர்த்தியாய். | 18. மாந்த பந்தமே சொர்ந்தம்.
19. பண்டித்து சின்று பாதாளம் செல்ல வாய். 20. அன்பை
சூனை வூத்தாரி வெல். 21. பந்திசெய்தார் படுநரகம்:
22. சோஷி வித்திரிய நே உபாத்தீ வின் வட்டங்கியம்.
23. விருஞ்ஜானமே மெய்தானம். 24. தர்மம் செய்கால்
தருமாத் வெறுயாய். // ஏது ஏது குத்த முத்துவங்களே
“எனிஞரிச் கோரி / இப்பகலை எங்கள்
கேர்ய்யவாசமாகும்”//

ஸ்ரீ ஹரி :— ஆகா ! ஆகா ! பேஷ் / பேஷ் / அதிசுற்புகள் !
அதிகாந்திரவாய்த்தூர் / கேட்கக் கேட்கக்
கிட்கிட்கிடு.

நஸிலமந்திரி / நஸில ஆட்டி ,
நஸிலதாபதினரி / நஸிலமந்திரி /
கூங்கள் மே அபியானமயின் ஒன்
ந்தனே // அபியானமக்களே”//
இனுமநஸிலிக்கிணாத் டப்ளி
ரப்பின்மே கிடு உத்தின்னங் ஸ்ரீ ஹரி /)



2

ஹே கலி தேவனே! எம் பக்தர் முருங்கு
கிடமே கிடையாதா? அந்துமிரவெட்டின்
கும்போது, எம் சூழ்நின்ற

பரிசுத்தி

“உங்கு மூன்று (ஷத, மாது தீது) கிடம்
கொடுத்தானே!!! அநே வோல் கிண்ண எம்
பக்தர்க்குங்கு சர்த்து திட்டி தற்பாதாகா?

கலி:- (பஸ்வி நரநர வன குத்துக்கொண்டே) ஏ விழ்த்து!
ஓஹ லா ரி! கிந்த விளையாட்டான உருள்தக வயல்ஸாமி
என்னிடம் கூவன்டாமி! உள்ளீவீபோல் நகுசினுட்டாரு
படைக்கவன விவநான் கிரங்கமோ! குனயதாட்ச ஸி
யமோ! கருணையோ! காருணியமே! பரிசுவா! பட
ஈாநாமோ! நான் நாட்டமாட்டேன்.

“கொடுத்தி!
நிழி கொடுத்தி!
கோடுக்கொடுத்தி!
ஆங்கால விழுது உடையவன்!
நோமான அதிபயங்கரவாதி!

“ஒழுங்கும், பக்தி, யோதி, குனமி, தியானம் திவைக்குங்கு,
நாநாட்டேனி! நாநி நாலுக்கிலி!!”

நங்குப்பாக கிடமேகிலிலூ (போல் விட கிட்டிருந்து என உறுப்பு)
ஸ்ரீ மூரிலி:- (பயந்து விலையிபோல் நடித்துக்கொண்டே) ஓயா! ஓயா!

காஞ்சேயா! கலியுடேனே! யாமி என்ன கேட்டு விட்டேங்கி?
இப்பிழ உங்கம் கொள்கிறேயே! தீர்புமதே கிடைக்கவிப்பதே
உள்ளே உட்கை காட்டுபாரா? திடு உண்டாலும்! உள்ள
சூரையை! உண்டுமதி! அங்குள்ள பக்தர் கரி “ஆயிரக்கிணி
பக்தவீரர்கான் கிமுபார்சர். உண்ணினின்றதான்

“கோடானுமேடு உண்டே”! கஷ்டிய எளியவர்க்குங்கு,
இடமில்லை யாது சொல்லிறேயே! திவான்க்கூர்மூரி? கிடான்க
நியாயி?

“நாட்டு நாலுவநா”?? எனதுங்கின் ஸ்ரீ மூரிலி



கலி:- (நார்க்கோடகசர்விபமனசீஸ்ரைஞ் கடப்ளஸவீ மயாங்கினரை) ஏ விட்டினு
ஒட்டாவத்தறை ஸளியே! எண்ண செல்ல
தெரிந்துவசீ என்கிடம் விளையாடுதிருயா?
என்றுட்டியைத்துதிர்தவனைத். உத்
நரமஞ்சீ, நியாயஞ்சீ, என்காஸ்வடமு
அழியும் நூர்திப்பாக திடம் திடையாது!

குமிலில் நாய்க்கா குவியையோம்

ஆலூம் உண்ணாவுத்திருச் சுந்தரம் பந்தர்நார் பொற்றும்
பகவானங் கிருந்துவிட்டாய்! ஆகவே உண்ணிமணி விதிகிறேன்.
உடனே விவீகாந்து வசன்விட!

ஶ்ரீஹாரித:- (மேஜும் குறைந்துகிறான் எட்டுப்போடு)

ஸே கலிபுராயா! நீயோதர்மஷான் டு பிரைகாகை
கீர்த்திமாஸி/மஹாபுராணி/தீடு உண்கீர்த்தி கிள் கீடு
ஷாமிமட்டமெல்ல, எ-ஒருபுத்தினங்குபுசனாமும் பாரவி
கிற்கிறது. முபிபத்திருங்கோடி தேவர்க்கஞ்சி, நீரி
காத்தாக்காதியநாய்க்கருமி, உண் வங்கமையை
அறங்காம். மேஜும் மேஜும் உண்ணீருபுக்குநீநூண்
டாஞ்சிருங்கி எங்கருக்கு கிண்டிப்புதை, அவிழேந,
நூராதனீ, நிழவுதனம், நூபத்தியும் வரவர குறைந்து
இல்லாமலே போயிவிரும். சுதந்தியும் நாங்கர்
புறுஞ்சாம். கினி, பரிடீயா, பூந்தேயே, சுவிழேங
பூஞ்சிக்களே, மதுபானத்தீர்த்தங்களே, பூட்டு
பாட்டு, சூத்திகாட்டு, கெள்ளிடாட்டு, தீடுபுகுங்கி
அளிந்தும் உண்குத்தானே? கிண்ணும் மாமுசிறையாமி.
“நாய்க்காவ்யுடி கிருந்தார்என்றா?

நீ அளிப்பாகுதிரு

(ஏ வமாக கிடு எனக்காி
நைய வாட்டிக்காரிய)

கலி:- ஏ விட்டினு/ஸே ஸளி/ என்பாடுதாபத்திற்கு
உடிய தெயியமே, நீதாஸ்வயன்டு மேஜும் மேஜும்
என்னீதுக்கும்பாயாது. உண் புக்குத்துச்சியானி என்
மனம் கீர்த்தி அடைக்குது. மேஜும் என்கீபுக்கு
உடியாக.



2

தெய்வை / உள்ளங்கு எண்ணொய்வாடு வேண்டே
கேள்கிறுகிறேன் ஆகுவீ அஸ்திமா ஹித
மாந ஏடு துமசு மே லேடு செவிடா கே ! பிறகு
நான் கொடுமோகலேயமாற்றி யிடுவேன்
ஶந்தியை பீரிலோகாதிபதியான கலி
கேவனே ! உள்ளங்காலத்திலீ, உள்ள ஆட்சி
வார்த்தோவீடுமே உள்ளீரணங்கு கிளிம்
வரும், உள்ளவழிநடப்பவர்களும், உள்ளுக்குத் தாடுதில்லவு
ஏந்தம், “பொன்னிதே”, “பொருளோடு”
“புக்கிழாடு”, “பும்புசிப்பத்திரியோடு”,
பலகாலத் “கீஞா/கீஞா” / என வாட்சி சர்
உள்ளீரத்திருப்பியாயிறும், “காந்தாபத்திரி”

நாட்சியோடு வாட்சுமுடியாது. உள்ளீரத்திருப்பியீ, உள்ளீர்ப்பிரீத்தீ அதை உடல், உள்ளீரத்திருப்பியீ என்றும் வானி என்றும் குத்துவரி. “நாஞ்சிலே உள்ளீரபோற்றும் போது
கேவுளவர்களை உள்ளீரமிகுத்தார்” / என்றுமிடாகலினா
புக்கிழாடு கொள்கேடுபோகுன்)

தனிடி - ஆகா ! ஆகா ! கீஞா ! கீஞா ! நீக்கிறுவதுக

கருந்தும் என்னீன் எப்படி எப்படி யென்வாம் புக்கிழுமிய்

“பனி அயாற் சுந்திமிளி பூரி”

“உனி அஸிப் சுந்திமோத்துமி?

உள்ளக்கு என் காபிதாநி கூட பெறுதே!

ஏன் உள்கீது கிந்த வறுகையின் கோவதி? உள்ளவற்றை
போன்ற வகுக்குப்பதுவிடையை, என் அஸிபர் கீர்மாக
உளக்கு மீட்டு தடுக்குவேன். என் காஜா குறிச்சிகுரு
து/உளக்கு கேவுயயான பொன்றும், மனியும்
ஒவ்வொக்கும், நவரத்தினங்கும் அளிஸிக்கான



2

தருகிறேன்று மோடுமே பொது/வயற்றுத்தீர்ச்சல்.
எனின் எவிளாயு போற்றுயில் குந்தித்திருக்கிறோம்
உனின் சுமிமாவி டேவனை/ஒன்றைப்பிடித்
வகைப்பிடிக்குத் தேவோடு, பார்வதவான்
(இடைமற்றிக்கொள்)

ஶ்ரீ ஹரி :- எமங்கு ஒவ்வொட்டியதை, உனிடம்
அமிழும் கேட்டு வாய் திக்கொள்கிறோம் / ஏது
சுறுயாகேரியில் “உநாக்கு ஹரோதியார்”?

கலி :- என்னையுந்தாதுவர் எவ்வாயிலும், கிடரி காங்
நாக்கனே யாயிலும், எனக்கு **பூர்ணமானம்**

நீயே // “என்னையுந்தாக்கலையாகுமும்” அவர்
குருமே எனக்கு ரூபாயே!

ஶ்ரீ ஹரி :- ரொப்பு நான்றி / உந்தைப் பிஸியாகுமும், உந்
னோந்தாலுமில்லையாகுமும், அவர்கள் “உலகத் துறை
சக்ரவர்த்திநளாக குருநெங்காரி” ந
அவர்களை என்னசெய்யாம்?

கலி :- ஏ விஷ்ணு! விவரத் தெளியாமல், கிபியடி வான், உள்
எனவ் பேசாடு! கோஸ்வரதங்கலூர், உலகத்
துறை சங்கரவர்த்தியாகுமும், “**போர்த்தாமி**”

இல்லியானல், பொன்ற வொட்டாரா, புந்தோ, பொன்ற
கே, மண்டை குப்திக்கு புத்திர்த்தி அவர்கள்
இராது. “**அப்பு தாரிசிரவே**”/வர்

ஈந்தேகலம் வேண்டாம். அவன் என்றால் ஒதுக்கப்படவில்லை.
ஶ்ரீ ஹரி :- அது சாரி! அப்படியிட்ட கரித்திரண் கிளை

தெய்வாம்?
கலி :- அவக்கிரி உதவாக்கூறே! அவனிடம் என்னவீல்லாம்
வயங்காட்டுவான்தோன்று கைக்கியமாக கூத்துக்குறித்திரும்?
உன்றுமே கிரியாட வேடு மட்டும்” என் பாத்திரங்காட்டவா?
எனின் ஓர் “**பூர்ணமாயார்**” கிழுத்தாம்? (இப்பு
ஷாஸ்திரம் மோதுப்பட்டு, நமநாவான குழுத்தான்).



2

ஸ்ரீஹரி! பொது! பொது! யாழி எனின
சூலி விழிடபோடு? திமியடி கோவித்து
உயே? உள்கீடு சம்மான பலசாலிகள்,
திலிபோந்து தியும் ஏவர்க்கு குந்தையீ மோனி
ரூர்கள்? "கண்டிப்பாத குடையவுக்குடையாது"
அது சமீரி கலி தேவா! எட்டும் இந்த சுடினம்
இந்த **போவத்தெலி**, எப்படிகள்
கிணி? எப்படி புதுக்கிணி?

கலி:- (நடகடதடகடநடகட வெணச்சிலித்தான்) பிள்.
ஏலூரியாகிய விழிட்டு வே! உங்கந்த அவுங்கோவுத்து
நன்பு

"மஞ்சேந்துவா?" உள்ளே,
"மிக்கிக்குத்தாரி வேண்டும்!"

நுந்து நீ வாய்க்காற்றுவான்! எப்படிக்குந்து மான்
திமியடி குதிவடையே! "வாழ்ந்து கைட்டு வர்கள்,
வறை யோட்டுக்கும் ஆகமாட்டான்"

(உடைத்த மன்ன் ஓட்டுத்தான் ஆகமாட்டான்) என்பது
ஒர்ப்பு மூர்த்தி! உள்ளிடம் என் வர்வ கையை நாட்டு
உள்ளிடம் **உந்த குறுமியும்!**

இப்பவே கலிகி! ஏன் உள்ள கிந்துகள் அனுப்பு! அஸ்வது
உள்ள குமேனி அனுப்பு! "ஒரு குதை மார்க்கிண்ணன்!"

அட்டார! அமார்க்குடி என்கிடந்தீர் காலனை குருதி
கிருாகள். எனக்கீச்சமான மான வர்கள் திலி
கந்திதாக்குடி கலிகி. வேறு ஏவர்க்கு குதுகின்ஸி!

ஹுரா:- ஏகலியுதா! "ஏமத்து ஓர் வரம்ந்துர வேண்டும்"

அது தந்துமான வறுதிலை ஸ்துது உள்ள அடாவடத்து
அனம் எமக்குப்பமாகக்கொள்கிறுக்கிறது. கோவித்து மாட

கலி:- ஏ விழிடுவு! ஹேபய்க்குந்தாங்கி காள்ளிலூரியே! (கொயே?)
பயடு வேண்டாய்த் திகானமாக இரோ. வரகி பொன்ற்
மோநமா? உள்ள வயன்டு புதுவியா?

2



ஸ்ரீஹரி:- அதைப்பாடி எமதிடுகிவீபோது
ஷங்கிடாதி அவைகளை விட்டின்றீதெட்டு யானி
தித்தெங்கிலே ஒரு நோய்வடிவிடாது!

“யாமி இப்போது கிருதிமீ நிலையிரிப்
உங்கிட என்ன தொன்று கிறது? ? ? ?

கலி:- ஓயோ பாபம் எனவரினூபவாக நோன்று
ஸ்ரீஹரி:- ஏன் அபிப்படி தொன்று கிறது?

கலி:- எப்படி சூடு, அணி, பிணி கணாடு, **சாநிபு**

அவங்காரபூஜைத்துறையுள்ள

இப்படி பறந்தார்க்கிளிகாக, ஓர் தூறவள்ளிபோஸ்
நோவகுண்டியாய் “**தூறவள்ளிபோஸ்**
தூற்றுகிறது! **பூஜாபமாக**”

ஸ்ரீஹரி:- உங்கிட கிருதிமீ கருத்து பாரிழாயம் உண்டா?

கலி:- ஏஹரி! பேசுத் தொயியாமல் பேசாதே. கிருதிம்
தகுணை வெறு! “பாடிகாபடி வேறு!” பாடிகாபடி என்

றி கிருதிமீ அரைய், “ஓயோ பாபம் என்ற மதுகாயம்-
ஒயோ! எப்படி நோடில் வர குக்கிருதிவளி கிவீப்படி”

நோவகுண்டியாகி விட்டா நேரங்கு “பொத்தாரியு”

கிணக வாடுமை என்றும் சொல்லப்படு

ஸ்ரீஹரி:- பூகோ! கிவீப்படி தூர்பாபாதை சாடிச்சு
போகுமோ! ஏக் கையை பார்த்தால் அதுகாயம் என்று
எசானியையில்லை?

யாமி தூற்றும் என்றுமல்ல, **“ஞானிமூர்த்தி”**

“ஒட்டப்பட்டன, கூர்த்தன, நாம ஜபம், கநா நாவ ஸெப்படி”

என செய்து நெரங்கிடிருத்தால் நீரன்ன செய்யாய்கிடி

நோய்வடிவிடாது! குன்று உண்ணி ஒழுஷ்டுருக்கின்றே

“ஒரு யார்த்தகீதோனி” உண்ணிடும் ஒட்டகிருமே?



2

கலை:- (ஹரி பஜன் ஹரிதியானம் ஹஸ் கதாகாலஸேஷப்டீஸ்ட் வார்த்தீஸ்டெய்கேஸ் டூமேதலையின் ஸ்ரீகமி கட்டுத்து, டட்டனே மாதிரிக் கொள்டான்)

“பிள்ளைக்கவழி நூலியாகுப்

பிள்ளைபுந்தாக கிடை என்பதற்கிறோன் என்ற,
விழவிரைவேன் மேலும் நாட்டிலிருக்கின்ற
யோ விசீதசுக்காரர்கள் விதவிதமாக காலும் கழுகிக்கிறார்கள்,
அதில், “இன்னும் குருவன்” என்றங்களு
கொள்ளும்போது, தங்கெந்தாமலும், தங்கெந்தாமலும் விடு
விரைவேன் அதில் **குருத்துமாங்கோன்**,
அவன் சாகும் காலத்தில் **சாங்கா சுந்தரா**,

ஒன்றைச்சூதி சாகி குன்றைதான் சுமிமா கிருமியேன். முன்
குந்தையெலும் மூன்றேர்களிலும், “ஹரிநாமக்குத் தவறுத்துறை
தாபணம், அயர்கள் நூலும் தாய்க்கிழந்தனர். நியும் அவர்
தலை அதிகங்கூட உருபாய்வுக்கிண கையாள்டாய். சுல்தான்
துமியோது எந்ததாலும் கால்கிழுறவில்லை. சுகைய்
எனக்கும் உனக்கும் ஏத்த விழோங்கும்” என்று

ஆகுவிந்திரகாவது கிட்டத்திட்டுக்கொக்கு கிருந்தால், நான்
சுமிமா கிருக்குமாட்டேன் என்னி உன்ற அதிந்தாம்
அடியாது. நான் அதிலுமினி **நாநுத்துமாக!**

அருமிகாலி உன்காரியம் என்னிடம் வலிக்காறு. மதுசாலி!
ஏன் ஹரி! கிறுத்தையீர்பாம் ஏன் கிபிப்படி துருமி துகுவி, பு
கேட்டிருப்பே? **ஹரிநாமமீமுமெந்தசூ?**
இனி உங்கு வொட்டியே விரிவியா? விட்டிலை உங்கு குருவுக்கு
யார்க்காணம்? மாத்தான் உதாந்து ஏந்கார்க்கா வாமா?

“பிரதூர்யாளிவாசியம்”

ஸ்ரீ நல்லிதேவனே! கலையுக்குத்திற்கு உபயோகத்தே! அதிகார ஆஸ்பதக்கு வர்த்தியே!

“மேதூரினோழுவெ”

உங்காவுத்திற்கு, எம் நிலையும், எம் பந்தன் நிலையும்,

“அடிதோற்றுமீது காணி” (ஒன்றுமிகு)

வடிவில் “ஊரிமை” / “ர்ணக்கில் நூல்மை” /

நூக்கில் “அளிமை” / சுக வாக்குக்கில், “

“பிரதூர்யாளிவோயாக”

“ஊர்யாழிவுமீது குறுமை” / /

இருப் போம் அதுசமயம் எம் உண்மை பந்தனை உண்,

“ஓரூராளிமைக்குறுமையனி”

“பரத்தேசியாக” (பரத்துயே தேசமாக
உடையவுக) அஞ்சுகொண்டு, அவன் மட்டில்
ஓர் பூசனுரோத்தியை ஏற்றுக் கொண்டு, “நான்
ஷார சீன யோடு கூடி”; தாம் அடங்கியே,
நிலையில், எவ்வரயும் அடக்காமல் /
அனங்கு, வொழுவை, ஸாக்கு கிருப்பியுடன் கிடுஞ்சு கொண்டு,
போதும் என்று



2

1. தெவுகளையும், ஆசைகளையும்,
குறைத்துக்கொள்ளு, நாம் கூப்களையும்
பார்ப்பதோ, வார்த்தைகளை கேட்பதோ,
அபுபற்றி மும்முவதோ, சுதைப்பதோ,
நம்மனும் நூர்மனம் கிடைகளை அறிவதோ.

நீபரிசு உணர்ச்சிகளுக்கு,
“அழிம ஆவதோ,” கிடை அனுத்தியும்,
குறைத்து, குறைத்து, குறைத்து, குறைத்து, குறைத்து வந்து
அவைகள் “நியந்தப் பழங்கியங்கியும்”;

2. போட்டி, பொருமை, வஞ்சகம், குஷ்சிடி, பேராசை,
பட்டப் பகவி, புகந், காமதி, லோபம், உதவிய “**கு**
ஷிக்” கணவங்கள் கில்லாமல், யார் எந்த குத்துத் தெய்
பழங்கியம் கூப்தாலும், அவைகள் மறந்தவுட் மன்னிந்தவுட்,
“வியாமத்தாடுக்கு” காம்விலக்கிகளான்பவரியும்;

3. எந்த நிந்தச்சிகு எழும், காட்சிகு எழும், ஓசைக
எழும் அனுத்து விவரங்களையும், **“ஏழுச்சியும்**
விந்தச்சியும்” அதாமல் கிடை அனுத்தகியும் நம்
அறைவன் அவையர் **“விரிவா”**/களை கிடைத்து எந்தபார
பட்ட தோட்டுக்கீடு கில்லாமல், விகிதாச்சாறப்படு
திடுங்காசெய்து குடிக்கிறீர்கள் என்ற குறைஉணர் வோடு
“காலீபாம்”/நன்மைக்கீடு என்ற ஆற்றங்களுக்குப்
பக்காயும்.

2

4. லோக தாயியங்கள் அனைத்தும்,
சிறுமிழும்/ நடந்தபீபதே ஒர்
முயா கார்சு மெற்றும், அதை

மாற்றவோ, மறுத்துவோ, விவக்கவோ,
 எவ்வுக்குமோ அதிகாரம் கிரிவிய என்றும்:

பிரார்ப்பமேநியமனமான்/ ஒன்று

அதாயியமோ/ தற்காலிதமான நடந்த மன

இன் **அதசுபாஸ்/** தோன்றிய, **நாளி/**

(அஹங்காரம்) **நாளின்றும்/** (அதிகாரம்) **நாளி**

நுண்டாயது! (அபங்கம்) கிருவநாளின் அடி

நிருத்தியன்று நூத்து பேற்சியும் அதன் ஏவேள்ளும்

நமிமனநுமி! தால் அதன் பலஞு, பலஞு,

கிறைவலுடைய தே என, ஸத்தியமாது உணர்ந்து, வருஷ
 திழும், போவதிழும், நடந்திழும் **ஆழிந்து!**

பொநாமல், சம ஞாங்கேண் போதும் என நிறைவு கொள்பவன்

5. பொன், பொருள் போதுதிற்கும், பெண்ணிற்பு

மோஹதிற்கும், அடிமையாகாமல், எந்திலியிழும்

எவாக்கமா, செய்க்கமோ **வியபாரம்!**

விவாமிபரம்/ ஆபமிபரம்/ கைவகுங்கு

ஆபாகாமல் பக்தியன்றும் (புகவைபோமே நல்லியல்வாயி)

“பந்தே” 2

யள்ள அங்கினிய வளர்த்து
உதவுக்கடன்று, அவன்!

அகாஸ் “வீவியாறு
பவு 2 மோர்டு” துடிப் போடு

இப்பீசனையுடு.

“அவனே யாம். யாமே அவனுக்
“இருபீபவினையும்”!

“உன் கலிதோழி என்னைசியும்?”

எம் ஆநந்தக்ஞேந்துகணே!

இப்படி கேட்டுபோது,
எம் கிறைவன் கிறைவனுக் கில்லை அங்கீ சொல்லி
விளாக்கத்தும் வார்த்தைகள் கில்லை விளாக்காத்துடிய
வில்லை அதை கன்ஸ்ருதன விவகரிக்க ஒடிய வில்லை!

“அவன் அவனுக்கும் இல்லை!”

“தோழிமீ 2 மோடு” அதை உண்ணிடன
சொல்லத்தான் உடனியவில்லை! நாரணமோ? மஹாநாமமோ?
குடும்பமோ? மஹாடுமமோ? ரகஸ்யமோ? விரும்பும்பங்கமோ?

“நீநிலையிலிப்பூப்புவான் இருக்கி!!

“கலி காலியாக இல்லை!”

“கலி காலியாகி விடுபான்!”



2

பிள்ளும் கிடைக்கியின் கிருப்பத்தால்
மாயிற்றே! அவனையிடு கில்லையன்றீ
சூப்பு சூழ்யும்? வார்த்தை அனுப்பி"

களில்லீடு

வாக்கே கில்லையானங்க் கில்லைக்கான்!!!

நலியின் வாக்கு

கலைப்புட்டன்:— ஸெஞ்சேஷன் திட்டங்கள்! முறை அமாவாசா!
புகுதோத்தமா! முனினியப்புட்டா! தூமித்தின் காவலனை!
ஸ்த்ரிய சொப்பேன் நகுணைக்கடலே! கிருபாந்தியே!
தயாறுதித்து! தயா ஸாக்ரா! நித்திய ஸ்த்ரிய சொப்பேன்!

ந அவ்வீரி நானி அவ்வீரி/ சுப் நானி அவ்வீரிலிங் ந உண்டு

பிறபோ! நீசொல்லி கிந்த ஸ்த்ரிய வாசகது சுத்தியும்;

குணம்

கோற்றுமல்ல கோற்றுகிறது சூரிய அதைகள்
வார்த்தாப் போக்கு குணம் இல்லை

ஏ சொல்லுமோட் குணத்தை உண்டு நாமுறை

குணமும்

அதிலையா? அடியவே குடியாறு
மனமும் அதிலை என் (என்) குணமும், கிருந்தால்
அது ஆர்ப்பாட்டமே! அது குணத்தைமானம் அங்கு
எனக்கு வேலை கில்லை வேகில்லை! வேலை உது? அங்கு எனக்கு
வேலை கிருக்க்கூடாது! வேலை கிருக்கவுத் துடியாறு!



2

எம் மிரு வே!

தாவாட்டிமானந், தெயிய
மாக ஓர் கோற்றும் எடுக்கீபோ போ தெ, உங்
“விளையாட்டு நிலைத்தும்” வேடுத்துக்கும்,
“சாஸ்திரங்களையும்”, நீயே உண்டு பண்ணின் நீராண
ாய். அது மற்றைய “**மேற்கு**” யதங்க

எழுதி விரகாக்கித்து. கது **தலியுதமன்**!

நீயே நீலத்து, அங்கு கீக் **கோர்**! குணபீங்களையும்,
நீயே கும்பத்தையும்! இங்கு நீயும் உள்ள மயியானிபரிக்கும்,

நாளி/(கலி) 2 ஸ்டூண் எண்ணி ஏவோ
பேசிதவோ, **நாளி(கலி)** 2 ஸ்டூண்!

“**ஏண்டுறை**!” எந்த அசிகாரக்கிடா, (**கலி**) 2 ஸ்டூண்
ஏன் ஏண்ணிடவோ, பேசிதவோ, **நாளி(கலி)** 2 ஸ்டூண்!

வெள்ளுவிடப்படு! எந்த மாறுவிமானமான,
வெட்டுக்கி, சே, சுமின், வட்டறை ஆவிய குவைகள், எந்துதையது
ஏன் ஏண்ணிடவோ, பேசிதவோ, **நாளி(கலி)** 2 ஸ்டூண்!

மேலே கூறும் அழைக்கார, அதிகார, அவைனவுக்கு பூசையாக
விட்டுவிட்டார் **முற்காலமும்!**

மிற்காலமும்! எக்காலமும்!
நாளி(கலி) கல்வே கல்லி, குடும்பம்!

2



எனக்குத் தீயே ஓரு காலத்தையுட் (கலியுசலை)
உண்டுபண்ணா, நோறுக்கே சொபே
மாக, **நாட்டவிழுத்தியின்!**

எனிலைப்பு வசீ செய்து, அத்தானித்தருகிக்கும்
விருதானித்தருகிமே, நான் கிமீபநூபியேவி
கிருதே ஆர்மிபாட்டு செய்து செய்தாம்!

2 என்றும்யான பக்காட்டமோ, 2 நார்ந்த நானித்திட்டமோ,

நான்! “ஏவ்வாறு கட்சிக் குடியுடு? கட்சிக் கூடும்?”
நானின் (குளி) அவ்விவேகிஸீஸ்!

அதுமுத்தாங்கும் ஓர் பாத்திரத்தையுடி கொடுத்து,
எனக்கு **இருப்பிடு** தித்தம் யையுடி கொடுத்து,
ஏன் சொபேசு! எனதீ சொன்ன குலி, பார்மி (நா)

குணுக்கி உண்டே முதிந்நாரு! குதுக்காட்டித்து தா உடை???????

என்னைமன்றிக்குத்துமி.

நான் பேசியது அனைத்தும், **நானிஅவில்நிலை**)

என்றார்க்குத்தகார்ட்டு, என் (நா) குணங்கியுமி,

என் **அவ்வாங்கார அவ்யாக்கி**

கையுமிசாக்கிளூபியுமி! அன்பால் கூடுது
கொள்ளுய். எனக்குத் **தூர்க்குள்ளுக்கரு**

க்குமி! ஓர் காலத்தையுமி, கேள்றுக்கையுமி, கிமீபுத்

தன்றும்யையுமி, கொடுக்கூடி அணி கூடுவே! நான் ஒன்று
மடுமே! கூறுகூறி கொள்ள விரும்பு கிடூற்று என்று கலி
யானவன் பணியாக்குமி, குளியாக ஆம் கிருதி சொன்னுனி.



2

ஹேபிரவோ! நீமே லேசு றிய ஹந்த
ஸ்திய ஹாசநங்களை யுதி எவ்வளரு
வன் கதுடப்பட்டித்திடுதே!!!!!!

“அவனை நூனிப்பித்து மாடுவேன்”
“அவறுத்திக்கு நூனி”
“இருதுணியாக உருவியேன்”!!!

அதாவது

“என் எண் குணங்க ஏழும் அஷ்வன் அண்டாவலி,”
“பாதுகாவி பேர்ன் குடும்பத்தியடி! ஸ்தியாதி! ஸ்தியாதி!!”

தலியின் ஸ்தோத்திரம்!

ஆதிகூம் ஆதியாய், அநண்டே ஹாதியாய், பரவிர்மீமாய், பரமாதிமா
யாய், ஜிவரத்மாயாய், அநீத்துத்தீவ கோடி காய், அநீத்து அந்தங்ந
ாய், மனி, மஸி, மஹி, செடி கொடி, புலிசூர்தாய், அநீத்துமாய் அந்தம்,
எண்ணியவரிடு எண் கணியவாறு வந்தம், கேட்டு வர்க்கு குடும்ப நிலை பறுத்து
கேட்டு படித்தந்தம், அநீதித்தர்க்கு சுதா நிலை பறுத்து

ஆபியாந்தரியாமி!

யாய், எங்குதீ உஷிதாடிட குடமுக்ஸாமன், தீட்டை நினந்த

“ஹே பறம்பீயானோ!”

அண்பும் அறுமும் ஆறுய் போற்று!

ஆனந்தம் எங்கும் நிறைத்தாய் போற்று!

தின்றும் அந்தும் என்றும் ஒன்றே போற்று!

ஏர்ந்தும் நாந்த கிறை வாபோற்று!

உணர்மயிலீ உறையும் உயிரே போற்று!

உந்தியும் பெருக்காய் ஆனுயீ போற்று!

எந்தும் எதியும் நிறைத்தாய் போற்று!

ஏந்தும் உள்ளத்தீவீ குறைபாய் போற்று!

2



ஜயம் அகற்றி அருள் வாய் போற்றி!
 ஒன்றிலீ நிலைத்து நினீருய் போற்றி!
 ஓமீநார் உடபொலி வே போற்றி!
 ஒராசுதமாய் அறையாழக்கு ஆருய் போற்றி!
ஏந்தங்கள்டிய், ஏந்த தில்லாக்காய்,
ஏந்தங்காய்ரில்! அந்த தூயும் ஒந்தென்றெயியோற்றி!
ஏந்த சிவமாய், ஏந்தங்கு நுவமாய்,
ஸ்கீ ஸ்கீ ஆண்கு சந்தூராந்தீ
அஞ்சு சியாய். அளிளா அளிளா
ஞாயாக், பஞ்ச பஞ்ச சிகுட்
பாக், சுதாண்டு ஸ்மீபோமே!!
பூர்வி/பூர்வி/பூர்வி!!



“ஓர் முக்கிய உணவு”

ஸே அறியாதமமயங்கந்தி தினும் அநை
சாரிதீத அந்தான உறக்கந்தி தினும் சிக்கி
“நாகாகபோன்றுயிரே” நானம்
எனசூலிக் கொண்டு, **அழியுபானுயில்**
அதிவேகமாக செலியும் **அறீப மாநிபுடரே**
உங்குடைய கலி கால சேவமான வாழ்ந்தநயையும்,
உயங்குடும், உங்கள்க்குள்ள வத்துந்திக்கொண்டு,
பஞ்சமஹாகிளியுமி தேவ
குயிவங்கிளியுமி ஏடபோடு,
கணக்கூர்க்கு வேண்டாது வீணோ அழிவு தேவந்தாது.
புராணம்! ஏன்றால் புராணம்!
(பொயிள்ளும் கட்டுக்காடு யள்ளும் வராகுளிவால்
சூரிய அதை நூலிந்தந்த **கூரியுமெவுமி**
உங்குமயே! அநை வத்துக்கு கொண்டு கிடைக்குமான
பலகுடைகள் “**நீதி**” காக்கும்; **ஸுக்தியுக்கு**
இநாக்கும். தீர்முக்கிர்ணாக்கும்
நம் சூரி தேர் காாகிய, பஞ்சமாண்தன் புக்கிலையும்
தார்க்கள் அரவு **ஆடுக்கு** நிலையில் சுமங்குடுக்கு

2

சுகுவிதன்றைய “கலைக்கு”

மிருமானி கலைப்போழுள்ளவர்
அவைகளை மினகப்படுத்தி, அழுங்காறப்படுத்தி
அழகே ஆயுதி / எல்

அழனாக / சூரியதுபோன் சூரியி,
கலைக்கோட்டுமறையாலும், கலைக்கு நிலைத் தின் முறை
பலத்தின்கீட்டில் தேர்வீரைய, என் குணதுமிகுந்து
“நாமானி” / விரோதாந்தாநோ
“நாமானி” / மனசுபலசுபல
“காஞ்சேநி” / என்னாங்கிலோடு, மன் விவாண்
விவண் சுதாந்திரியும் புகுத்தி, நெய்வலை அவர்களினிலை
யிலி, வத்சங்கி, குத்திசி, கார்ணமி, கபா, விரோதாந்தாநோ
நாம என்னமி, நாமந்தனியாட்டி, நாகவி குமணம்
எனவுக்கேவு நெய்வந்தனை குவிட தேங்கு என திருமணம்
செய்திடுங்கிற உத்திரவு “**நம்பிக்கொட்டு**” / காதும்
ஏத்தாரேவு வருமான், சுகுக்குத்தாயுத ஏத்தாக்கு விட,
பார்கள்; **நம்காலிகமானி** / கலைப்போழுள்ள அதிகாரி”
கலைப்போழுள்ள அதிகாரி கலைப்போழுள்ள அதிகாரி





2

1. அந்தகுன்றுயுதங்களிலும், காயி, கனி, குசங்கு, கீரை (கலிச்சர்) கிடைவங்கள்
“வேதநுவந்தமபோயே” / அப்படியே
 2ஸ், “இயற்காலாகவே” / கண்ணாக

ஆற்பீ? தனிக்கூடிய தலையுதத்தீவிர்த்தி (காப்பி, மே, வெள்ளிரி, மரீஷம் பல்லாக்கி) **தெய்வானார்** என்றும், அன்றையும் மே வேந்துவது இன்றை நாலும் “வேந்து” போர்கள்/ விழுது நமினமுடிம் நாட்டுத்தெயும் பாடுாதிடம் “பாநி மும் மனியும் பணமும்” கல்லூரியில் எடுத்துக்கொண்டு வேல்துவாய்க்கூவேனின் மே? அன்றுமே

“நடுத்தரமயாக. பயங்க 2 மீ.
மம்யாக கஞ்சை ஆற்பீ? என்று
 வாநமாறி விட்டது. கிடைகள் கிரீவாஸ்வி யாத்துப்புகளிலை
 விட்டது.
 3. அன்று கியத்தை வடிவமாக மன், ஜூலி, அந்தினி,
 வாயு, சுகாயீ, கோயன், சுந்திரன், குவர்தாரி, சிருதீடு,
 கர்த்தாநாக எனவிட, **போகுநீத்தாநாகமாயும்!**

நயிவமாக மேற்றுப்படுகிறது, அவர்களுக்குள் ஸ்ரீபைஸு, (சுரங்கநிதியில்) ஆற்கந்தமாக வாழ்ந்து வந்தார்கள்
“நான்னான்”, என்மார் தட்டிக்கொண்டு,
“நான்னாப்பீ” கான்குமீது என்ற அல்லது கார்த்தையே,
“நான்னாப்பீயது” என்ற அமிமானுக்குடும்,



**“பொழுதும்
போலூ” படிமுற் பகுதி
“யோசீ” புகூடி! கிழவுடுத்,
யானினி யம் (பங்கையுட) விப்பனை**

கீதம், காம, மோஹ, வேந்திலீப்புறித்
கொண்டு, விளக்கிலீவி சூழி விடமல்ல ஆதீஷியனை, தன் ஸௌயதாளி
எறுதித்து, நாசமாகி விடுகிறோன் குளீ ஏற்யக வியக மனிதன்.
கிடைக்கின்போது, உள்ளவியக விடு (அத்)
நான் குறிப்போ மனவீ என்ன சொலி ஆம் என்றுவீ??
அபரிகார் ஆதிவாஸிகரீ என்றும், தூந்தால் மனிதர்கள் என்றும்,
காட்டுவிராண்டிகள் என்றும், நாகரிகமுகில்லாவர்கள்களுக்கு,
மன்றகும் புப்பல விதமுதை கடுத்துத் தோட்டுவீய!

“ஏநாங்கு குறிப்பிடுவினி!

நன்றா உணர்வாயாக! என்பாட்டு, முடிபாட்டு அவர்களின்
“வயது” என்ன? உபீபலம் என்ன? அவர்கள்
தரி ஆரோக்கியமி! என்ன? காலத்
யுமீ தந்துக்கீரும்! கிடைக்க என்ன? என்றும்
“ஒளும்” உந்துக்கீரும், அதுயசமாப் புதியும்
ஏவில்லீ ஏவ்வாற்றல் என்ன?
ஆமல் கின்று உண்டு என்ன???

வயதும் குறையு; ஆற்றுப் புறையு; பருத் புறையு;
நுப்பிக்குறையு; ஆண்மை குறையு; பயத் திருப்பு!!!



குள்ளுடன்கீடு (சொல்ல முடியாத, சொல்லக் கூடாத) பியாடுகள்/பலம்!

அண்ணுமாய்களை எடுத்து நெய்வாடுவிட்டு
யடன் செய்து குடிச்சீடு மேல் ஆற்றினங்கள் உரிக்காம்
ஏடுக்காலி, ஏடுக் குவியும், பயம், சுஞ்சுவய்ப்
துக்கு மேல் குரிவாடு தூண்டிடமுயமாக விடுதியிலோ.
ஶுருவிக்கன்றியோ எனியே, எனியே எந்திலுமிழும், பயம், துஞ்சு,
கிழங்கும், தஞ்சீவும், சுஞ்சுகேம், குந்துணர்பு குறைபாடு
நித்திக் கூடு எடுத்து செய்து விடக்கிறீர்க் கோலும்?
உண்ணு நெய்வப்பனும்! அதை உடவியலும்! முகவெட்டு வேலாலும்!

செய்வதற்கும் நமயிருவே உள் சாதியவயும், உள் உயலியும்
“2 மின் ஸாநாஸி செய்யியிலேகும்

விடு (அடு) சூன் எதிர்வீட்டே, கூறுகூரியமாத,
“முடிக்குமே! முடியுமே! குந்துக்கும் உள் என குவிட்டுக்குறையே அழுவு.
நுபியுட்டர், காஸ்கேட்டர் ஏ கேட்டு கூட்டானிடப்பகலே!!
என்றும் திந்திக்கூடிசிறுன் உண்டா? அவ்வு**துமிழ்யுடர்!**
எனியும் கணக்கி வீக்குன் உண்டா? அவ்வு**தாலிக்கேலேடர்!**
என்றும் தூங்குமியும் உண்டா? அவ்வு**ஏந்திரா!**
உண்ணுமியானீ அனங்கியியும் உண்டா? அவ்வு**கிழாருமிடர்!**
துக்குக்கு சுறைக்கூபியும் உண்டா? அவ்வு**ஞ்சிகா! பிடிகாபி!**
துளிதுவங்கியும் உண்டா? அவ்வு**பாஷுபநிமஷ்டி!**
கூத்து காஷாயும் குட்டையும் உண்டா? அவ்வு**கேலர் & கார்!**

2

மங்கள திலகமாயும், ஏதியும் அடி ஸமாயும்,
குட்சே விழுதி, குங்குமம், மஞ்சள், சுந்தரம்
இவைகளை வெ
க்க வகையுண்டு.

“ஆறுமீட்டப்பனிருமீட்”

விட்டியாடும் உணியாட அவைக்கும்,
“காமக்கிள்குயம்”, **“மோஹநிள்குயம்”**
“வேந்திள்குயம்” என்று பாளை, அழிவை உண்
ாங்கும் நிலையில் குட்டை அணி, மணி, கடாங் அநாகரிக
வொர்க்கானது **புடுப்பி-ஸ்ரீனா**.

“ஸ்ரீதங்காரி- ஓட்டங்காரி- வியின்புக்கி”,
“அபா” அபா/ **அபா**/ **அபா**/ **அபா**/ **அபா**/

அங்காக்குமாறு உங்களியே அவைக்கோவிய்யதென்று உங்கள்

“நாசமாக்கும்” கந்த உகயில் சுதாயுமூடியாக
ஏர்க்கணும் எனச்சொல்லும் (**தாவிந்**) / குணவு கிழவு

தீவிக்காரி சாப்பிடுவதீங்காக பகும்பாடு தொர்வி குடியாது?
ஒந்தாரி நாவிந் (அரைக்கு) பொருள்கள் அளித்துவது நடி கலி
தேவனின் **(நாவாசாரு)** ! யாகுஞ்சானு!

(அ) **நாகர்நும் என்ற இங்காட்டு வேண்ணாகும் நாவி** கேவங்குத்துப்பு
ஆகிட்டு சூரியான சூரியானது பூத்துவிட்டு பூத்துப்பால் மேல் வேறியன்,
அவ்வளவும், அவன் அம்மை நாவு தேவமித்துமிகு நீள பகுதி
பாபிழான சூரு குடியில் தொழில்கள் கொள்ளப்படுகின்றன! சு
நேயே கூட குவினப்பட்டியீடு அவன்பாரு! ராமீவா சென்னாம் சென்னாம் கிருஷ்ண! நான் விரும்பு



Adobe of Love
You are Everything!